

UNIVERSITY OF JAFFNA
LIBRARY
PERIODICALS DIVISION
29 MAY 2002

ஈக்ல இலங்கை
தமிழ் மொழிலை கற்கைளந்த் நடாத்தும்
தேசிய கல்வியியற் கல்லூரிகள்
தமிழ் விழா - 2001



ஓழங்கமைப்பு:-
வவனியா தேசிய கல்வியியற் கல்லூரி,
புந்தோட்டம் ~ வவனியா.

ஆசிரியர் கீதம்

முத்து முத்தான சித்திரங்கள் - இலங்கை
முற்றத்தில் சிந்திய இரத்தினங்கள்
பற்றும் பாசமும் வைத்தவற்றை - நல்ல
பாதையில் சேர்க்கும் பணியெழுதே.

அன்னை மடியில் அரவணைத்த பிள்ளை
பள்ளிவரும் பிஞ்சப்பாலகனாம் - அவன்
தன்னந் தனிமையை போக்கி உள்ளத்தில்
நம்பிக்கை அன்பையும் ஊட்டிடுவோம்.

எண்ணும் எழுத்தும் உணர்த்திடுவோம் உளத்
தேவைகள் அறிந்து பூர்த்திசெய்வோம் - அவன்
ஓழங்குடன் ஒழுக்கமும் பேணி - நல்ல
சிந்தனை ஆற்றலைத் தூண்டிடுவோம்.

கற்பித்தல் கற்றல் நிகழ்ந்திடவே - நல்ல
கட்டுப்பாட்டுடன் வகுப்பறையில் - தினம்
பெற்றகடமையை பேணி ஏற்றே - ஞாலம்
போற்றும் சமுகத்தைநாம் படைப்போம்.

2008

தமிழ்மொழிலை கற்கைளந்த நடாத்தும்
தேசிய கல்வியியற் கல்லூரிகளின்
தமிழ் விழா - 2001

சிறப்பு மலர்



N.A

மலர்க்குழு.

ARCHIVES

திரு.க.சுவர்ணராஜா

திரு.ந.பார்த்தீஸன்

திரு.ச.வாணந்தன்

திரு.ச.பரமாணந்தம்

250049

University of Jaffna
250049




Library



ஓழங்கமைப்பு:
வவுனியா தேசியகல்வியியற் கல்லூரி,
நூந்தோட்டம், வவுனியா.

250049

✓N.A



தமிழ் மொழி வாழ்த்து

நீராருங் கடலுடுத்த நிலமாற்றதைக் கெழி ஸொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்ப்பாதக் கண்டமிதில்
தக்கசிறு பிறைநூதலும் தரித்தநாயுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்.
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இந்தபெருந் தமிழணங்கே.

பல்லுயிரும் பஸவுலகும் பனை த்தளித்துக் துவைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இந்தபாடி இருப்பதுபோல்
கண்ணடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமந்துளைவும்
உண்ணுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம் போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதைபாவுன்
சீரளமைத் திறம்வியந்து செயால்மறந்து வாழ்த்துவோமே.

பேராசிரியர் சுந்தரம்பிள்ளை

Donated to U. Library
University of Jaffna.

V. A.
V. ALAGARATNAM,
National College
of Education
Vaniyam.

கல்வி உயர்கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி

தமிழ்மொழி மூலம் பாட நூற்கண நடாத்திவரும் ஏழு
கல்வியியற் கல்லூரிகள் ஒன்றிணைந்து வடக்கின்
நூழையில் என அழைக்கப்படும் வனியாவில்
அமைந்துள்ள கல்வியியற் கல்லூரியில் தமிழ்மொழி
விழாவைக் கொண்டாடுவதும், அதனையொட்டி சிறப்புமலர்
வெளியிடுவதும் கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமன்றி
தமிழ் மக்கள் அனைவருக்கும் பெருமை தரும் நிகழ்வாகும்.

உலகங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களால் தமிழ்மொழி உன்னத்
நிலையையும் உயர்ந்த இடத்தையும் பெற்றுவருகிறது. கல்வியியற் கல்லூரிகளில்
பயிற்சி பெறும் ஆசிரியப் பயிலுனர்களில் தமிழ்மொழியில் போதிய திறனும்
பரிசுசயமும் பெறவேண்டியிருப்பது இன்றைய காலத் தேவையாகவும் இருக்கின்றது.
விஞ்ஞான தொழில் நுட்பங்களை உள்வாங்கி இணையத்தில் வலம் வரும்
இனிய மொழியாகிய தமிழ்மொழி கல்வியியற் கல்லூரிகளைச் சேர்ந்தவர்களால்
மேலும் மெருகேற்றப்பட்டு மேன்மை மிகக் மொழியாக வரத்தக்க வகையில்
கல்வியியற் கல்லூரிகள் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்துள்ள தமிழ்மொழி விழா
சிறக்க வாழ்த்துகின்றேன்.

உடுவை எஸ்.தில்லை நடராஜா
மேலதிகச் செயலாளர்
கல்வி உயர் கல்வி அமைச்சர்
இசுருாய்
பத்தரமுல்ல.
12.10.2001.

*Message from Chief Commissioner NCoEE,
Ministry of Education and Higher Education.*

I have much pleasure in sending this message to the souvenir to be published on the occasion of Tamil Language celebrations (Tamil Vizha) which is organized by Vavuniya National College of Education on 28th October 2001.

I am aware that, this is the first time in the history of our NCoEE, a Tamil Vizha is properly organized among the seven NCoEE, those are also conducting some courses in Tamil medium.

The Tamil language celebration will not only provide an opportunity for our student trainees to display their talents & develop the skills in language but also create a mutual understanding among our National colleges of Education.

It would also lead to foster harmony, peace and prosperity in our small country.

I take this opportunity to thank and extend my warm congratulations to the organizers of this National Colleges (Tamil medium) of Education.

I wish this Tamil Vizha of 2001 all success.

*Mr. Stanly Premasiri
Chief Commissioner - NCoEE & TE
Ministry of Education and Higher Education.
Isurupaya,
Battaramulla.
19.10.2001*

வவுனியா அரசு அதீபரீன் ஆசீச் செய்தி.

வவுனியா தேசீய கல்வீயியற் கல்லூரியினால் வெளிப்பட்டப்பட்டும் தமிழ் வீழா சீறப்பு மலருக்கு ஆசீசுரை வழங்குவதையீட்டு பெருமகிழ்வடைகின்றேன்.

தமிழ்மொழிலுல் கற்கை இடம்பெறும் ஏழு தேசீய கல்வீயியற் கல்லூரிகளுக்கிடையோன போட்டி நீகழ்வாக அமைந்த இத்தமிழ்மொழித்தீனத்தீன் முதல் நீகழ்வு வவுனியாவில் நடைபெறுவதையீட்டு பெருமைப்பட வேண்டும்.

தமிழ்ப்பண்பாட்டையும், தம் கலாசாரத்தையும் பேணிவளர்ப்பதீல் தற்போது தேசீய கல்வீயியற் கல்லூரிகள் எடுத்துக்கொண்ட பங்கு வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆசீரிய சமுதாயத்தீற்கென்றே பயிற்சி பெற்ற ஆசீரியர்களை உருவாக்கி வரும், தேசீய கல்வீயியற் கல்லூரிகளில் இவ்வாறான வீழாக்கள் நடைபெறுவது அவர்களின் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும், அவர்களிடையே புதைந்திருக்கும் தீற்மைகளை வெளிக்கொண்டுவரவும், நல்ல சந்தர்ப்பமாக அமையும்.

மேலும் போட்டிகள் நடாத்துவது மாணவர்களிடையே மொழி வீருத்தியையும் தமிழ்த்தீற்றனையும் வளர்த்துக்காலன்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகும். காலம் மாறுமாற படைப்புகள் பெருக வேண்டும். படைப்புகளின் தரங்களும் தன்மைகளும் மாறுபட வேண்டும். இவற்றிற்கு இவ்வாறான போட்டிகள் நடாத்தப்படுவது சீரந்தது. இவ்வாறான நீகழ்வுகள் இனைவரும்காலத்தீலும் நடாத்தப்படல் வேண்டும்.

நல்லதொரு மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் புனீதமான தொழிலை தொடரவீருக்கும் பயிலுனர் ஆசீரியர்களைப் பாராட்டுவதுடன் தமிழ் வீழா சீறப்புற வாழ்த்துகின்றேன்.

க.கணேஷ்
அரசு அதீபர்,
வவுனியா.

கல்வியியற் கல்லூரிகளின்பீரதீக் கல்வீப் பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி

கல்வியியற் கல்லூரிகள் வரலாற்றிலேயே தமிழ் விழாவொன்று வவனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறித்து உள்நிறைவூருவதுடன், அதையொட்டி வெளிவரும் சிறப்பு மலருக்கு வாழ்த்துச்செய்தி வழங்குவதில் மனமகிழ்வடைகின்றேன்.

தமிழ்மொழி விருத்திக்கும் வளர்ச்சிக்கும் தமிழ்பேசும் மக்கள் அனைத்தினரும் தத்தம் பங்களிப்பைச் செய்யவேண்டியது இன்றைய காலத் தேவையாகின்றது. மொழியாற்றல், அதிலும் தாய்மொழிப் பரீட்சயமும் பாண்டித்தியமும் தமிழில் கற்கை நெறிகளை மேற்கொள்ளும் சகல ஆசிரியர்களுக்கும் அவசியமானதொன்றாகும். குறிப்பாகத் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெறுகின்ற ஆசிரியப் பயிலுனர்கள் இவ்விடயத்தில் கூடிய கரிசனை கொள்ளுதல் இன்றியமையாதது. எதிர்காலத்தில் முறையான வகையில் மாணவர்களின் சிந்தனைச் செயற்பாட்டு ஆற்றல்களை வளர்த்து வழிப்படுத்த வேண்டுமெனில் ஆசிரிய பயிலுனர்கள் போதிய தேர்ச்சிகளையும், பயிற்சிகளையும் தேசிய கல்வியியற் கல்லூரிப் பயிற்சிக் காலத்தில் பெற்றுக் கொள்ளுதல் பொருத்தமானதாகும். அதற்கேற்ற பின்புலத்தை வகுக்க இவ்வாறான தமிழ்மொழி விழா முன்னெடுப்புக்களும், முயற்சிகளும் உதவியாக அமையும்.

இவ்விடயத்தில் ஆர்வமெடுத்து, ஏனைய தேசிய கல்வியியற் கல்லூரிகளுடன் ஒன்றிணைந்து முயற்சித்து வரும் வவனியா தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதிக்கும், அவருக்குப் பக்கபலமாக நின்றுமைக்கும் உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், ஆசிரியப் பயிலுனர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இத்தமிழ்விழா சிறப்பான முறையில் நடைபெற எனது வாழ்த்துக்களும், ஆசிகளும்.

தீருமதி . எஸ். இராமகிருஷ்ணா,
பீரதீக் கல்வீப் பணிப்பாளர்,
(கல்வியியற் கல்லூரிகள் கீஸை)
இசுறுபாய், பத்தரமுல்ல.
19.10.2001

வாழ்த்துரைகள்

பீடாதிபதி - வனிமியா தே.க.க

காலத்தின் தேவைகளை, புதுமைப்படத்து மாந்தங்களை உள்வாஸ்திக் கொண்டு வளர்வதால் மட்டும் ஒரு மொழியானது நிலைத்து வாழுமிழும். இவ்வாறு மொழி நிலைத்துவாழ கல்வியமைப்புக்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் தாய்மொழி தொடர்ச்சான ஆர்வாமும் அதன் வளர்ச்சி கருதிய நோக்கில் செயற்படுபவர்களாகவும் இருந்தல் அவர்கியமாகும். இவ்வகையில் எமது துமிழ்விழா ஒரு மைல் கல்லாக அமைய வாழ்த்துவதில் மதிழ்ச்சியடைகிறேன்.

திரு. செ. ஆழகிருத்தினம்,
பீடாதிபதி,
வனிமியா தே.க.க.

பீடாதிபதி - மட்டக்களப்பு தே.க.க

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்ற பெருமையுடைய தொன்மைச் சிறப்புடைய தமிழ் மொழி சிறக்க கல்வியியற் கல்லூரிகள் இணைந்து கரம் கோர்த்து எடுக்கும் தமிழ் விழா எம்மாணவரிடையே எழுச்சி விழாவாக அமைய வாழ்த்துகின்றேன்.

திரு. என். நடராஜா,
பீடாதிபதி,
மட்டக்களப்பு தே.க.க.

பீடாதிபதி - ஸ்ரீபாத தே.க.க

மனித நாகரிகத்தின் தோற்றுத்தற்கு வித்திட்டது மொழிதான். மொழி மனிதனுக்கு விழி போன்றது. மொழியின் வளர்ச்சியே சிந்தனை வளர்ச்சியாகும் என்ற நோக்கல் கல்வியியற் கல்லூரிகளை கிணைத்து எழுந்த தமிழ்விழா சிறப்பு வாழ்த்துகின்றேன்.

திரு. க. முரளிதான்,
பீடாதிபதி,
ஸ்ரீபாத தே.க.க.

பீடாதிபதி - அட்டாளைச் சேனை தே.க.க

கல்வியியற் கல்லூரிகளின் வரலாற்றில் முதன் முறையாக இடம்பெறும் தமிழ்விழா இனிதே நிறைவேறு வாழ்த்துகின்றேன். கல்வியியற் கல்லூரி மாணவர்களின் மொழித்திறனும் கலை ஆக்கத் திறனும் வளர்ந்து மேன்மேலும் எம் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு வித்தாக இவ்விழா அமையட்டும்.

ஜனாப்.ஏ.எல்.ஏ.றகுல்,

பீடாதிபதி,

அட்டாளைச் சேனை தே.க.க.

பீடாதிபதி - யாழ்ப்பாணம் தே.க.க

மொழித்திறனும் ஆர்வமும் மிக்க மாணவ சமுதாயமே நாளைய உலகில் எது பண்பாடுகளுக்கும் கலாசாரத்திற்கும் காவலர்களாக இருப்பார்கள் என்பது நீச்சயமானும். இங்கவையில் தமிழ் மொழிபற்றிய ஸ்ரீபுணர்வை தேசிய கல்வியியற் கல்லூரிகளின் மட்டுத்திற்கும் எந்துறைக்கப் போகும் முதல் யீழாவான தமிழ்ப்பெருவிழா ஈன்பிற நடந்து நல்ல செய்தியை தர இறைவனைப் பிரார்த்தக்கள்கூறுனர்.

கலாந்தி. ந். கமலநாதன்,

பீடாதிபதி,

யாழ்ப்பாணம் தே.க.க.

PRESIDENT - RUHUNU NCOE

“Language is the most valuable treasure inheritor by any nation in the world for the propagation of wisdom”

Convey my best wishes for successful implementation of this Tamil Vizha.

Mrs.P.L. Kaluvarachchi,

President,

Ruhunu NCoE,

பீடாதிபதி - தர்ஹா நகர் தே.க.க

தமிழ் மொழிக்கு ஒரு விழா, அது இனிமைக்கு இனிமை சேர்க்கும் ஒரு பெருவிழா ஆகும். எது கல்வியியற் கல்லூரிகளின் மாணவர்கள் ஒன்று சேர்ந்து நடாத்தும் விழா என்னும் போது மனத்திற்கும், மொழிக்கும் மேலும் இனிமை சேர்க்கின்றது. என்றுமே மனங்களில் இனிமையாய் இருக்கப் போகும் இப்பெருவிழா எதிர்பார்ப்புக்களைக் கடந்து இனியவிழாவாக அமைய இறை ஆசிகளை வேண்டி நிற்கின்றேன்.

ஜனாபா.எம்.என.ஹாரிஜா,

பீடாதிபதி,

தர்ஹா நகர் தே.க.க.

வீழா அமைப்புக் குழு

தலைவர்	:	திரு. செ. அழகரெத்தினம் பீடாதிபதி வ.தே.க.க
உப தலைவர்	:	திரு. க.பேர்ணாட், உ.ப பீடாதிபதி
செயலாளர்	:	திரு. த.இன்பதேவராஜா, உப பீடாதிபதி
பொருளாளர்	:	திரு. எஸ். கே. மோகநாதன், சிரேஷ் விரிவுரையாளர்

குழு உறுப்பினர்கள்

திரு. ந.ரவீந்திரன்	விரிவுரையாளர்	திரு. எஸ். சகாபதீன்	விரிவுரையாளர்
திரு. என். பார்த்தீபன்	விரிவுரையாளர்	திரு. கே. சுவர்ணராஜா	விரிவுரையாளர்
திரு. பி. கமலசிங்கம்	விரிவுரையாளர்	திருமதி. கே. மோகராஜா	விரிவுரையாளர்
திரு. ரி. எம். தெய்வேந்திரன்	விரிவுரையாளர்	திரு. கே. செந்தில்குமரன்	விரிவுரையாளர்
திரு. ஜி. கமலகுமார்	விரிவுரையாளர்	திருமதி. எஸ். சத்தியசீலன்	விரிவுரையாளர்
திருமதி. ஆர். ரவீந்திரராஜா	விரிவுரையாளர்	திரு. சி. மகேந்திரன்	விரிவுரையாளர்
திரு. பி. பரமேஸ்வரன்	விரிவுரையாளர்	திரு. எம். சூசைதாசன்	விரிவுரையாளர்
திரு. எஸ். பவானந்தன்	விரிவுரையாளர்	திரு. ரி. ஜெயகாண்மைபன்	விரிவுரையாளர்
திரு. பி.வி.செல்வராஜா	விரிவுரையாளர்	திரு. எஸ். பரமானந்தம்	விரிவுரையாளர்

மலர்க்குழு

- ❖ திரு. கே. சுவர்ணராஜா விரிவுரையாளர்
- ❖ திரு. என். பார்த்தீபன் விரிவுரையாளர்
- ❖ திரு. எஸ். பவானந்தன் விரிவுரையாளர்
- ❖ திரு. எஸ். பரமானந்தம் விரிவுரையாளர்

மலர்க் குழுவினரின் இதயங்களிலீருந்து

அகில இலங்கை தமிழ்மாழிமூல கற்கை நெறி நடாத்தும் தேசிய கல்வியியற் கல்லூரிகளின் தமிழ்விழா 2001 இனது சிறப்பு மலரை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

கல்வியியற் கல்லூரிகளின் மட்டத்தில் முதலாவது முறையாக நடைபெறும் இப்பெரு விழாவின் ஒரு வரலாற்றுச் சான்றாக இச்சிறப்பு மலர் திகழும் என்பது எங்களது எதிர்பார்ப்பாகும்.

இச்சிறப்பு மலரிலே கட்டுரைகள், போட்டி ஆக்கங்கள், ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள் என்பவற்றை இயன்றவரை தொகுத்துள்ளோம்.

இச்சிறப்பு மலரை வெளியிடும் சந்தர்ப்பத்தை எமக்கு வழங்கிய பீடாதிபதி திரு. செ.அழகரெத்தினம் அவர்கட்கும், உபபீடாதிபதிகள், திரு.க. பேர்ணார்ட், திரு.ரி. இன்பதேவராஜா ஆகியோருக்கு எமது முதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அடுத்து மலருக்கு ஆசிச் செய்திகளையும் ஆக்கங்களையும் நல்கிய பெரியோர்க்கும் பீடாதிபதிகளுக்கும், விரிவுரையாளர்களுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம்.

மேலும், எல்லாவகையிலும் முன்னின்று உதவிய எமது கல்லூரி பதிவாளர் செல்வி .எஸ்.பொன்னம்பலம் அவர்களுக்கும் மலரை அழகுற கண்ணியில் பொறித்த செல்வி. விஜிதா தேவதாஸ் அவர்கட்கும், அச்சிட உதவிய எமது கல்லூரி கல்விசாரா உத்தியோகத்தர் திரு. த. வரதராஜன் அவர்கட்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.

இனுதியாக அல்லல்களால், ஆழ்ந்தமையால் தினம் தினம் வேதனைக்குள்ளானாலும், மொழிப்பற்றுடன் உயிர்வாழும் எம்மக்களுக்கு இம்மலரை சமர்ப்பிக்கின்றோம்.

மலர்க் குழுவினர்,

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி.



அக்ல இலங்கை
துமிழ் எமாழிலை தந்தைகளைந்து
நடாத்தும்
தேசிய கல்வியியற்
கல்லூரிகளை
தமிழ் விழா - 2001

அழைப்பிதழ்

இடம்:

"சுவாமி வீபுலாநாந்தர் அரங்கு"
பல்நோக்கு மண்டபம்.
வவுனியா தேசிய கல்வியியற்
கல்லூரி
பூந்தோட்டம், வவுனியா.

காலம்:

ஜப்பசித்திங்கள் (ஒக்டோபர்) 28 ஆம்
திகதி ஞாயிற்றுக்கிழமை.

நேரம்:

பிற்பகல் 2.30 மணி.

அனைவரையும் அன்புடன்
அழைக்கின்றோம்.

விழாக்குழுவினர்,
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி.

ALL ISLAND INTER COLLEGES (TAMIL MEDIUM) TAMIL VIZHA - 2001

Invitation

Venue:

"Swami Vipulanandar Aranku"
Multi Purpose Hall
National College of Education
Poonthoddam,
Vavuniya.

Time:

October 28th Sunday at 2.30 pm

We cordially invite you all
to grace this function.

Organizing Committee,
Vavuniya NCoE.

2001.10.20.

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கிடையிலோ தமிழ் விழா - 2001

தேசிய கல்வியியற் கல்லூரிகளின்
தமிழ் விழா - 2001

நேரம்: பிற்பகல் 2.30 மணி
"கவாமி விடுலாநந்தர் அரங்கு"

தலைமை:

திரு.செ.அழகரெத்தினம் - பீடாதிபதி,
வவனியா தேசிய கல்வியியற் கல்லூரி.

முதன்மை அதிதி:

திரு. உடுவை எஸ். தில்லை
நடராஜா,
மேலதிகச் செயலாளர்,
கல்வி உயர்கல்வி அமைச்சு.

சிறப்பு அதிதி:

திருமதி. பு. இராமகிருஸ்னா,
பிரதிக்கல்விப்பணிப்பாளர்,
கல்வி உயர்கல்வி அமைச்சு.

கெளரவு அதிதிகள்:

திரு.என்.நடராஜா - பீடாதிபதி,
மட்டக்களப்பு தே.க.க.
திரு.சு.முரளிதரன் - பீடாதிபதி,
ஸ்ரீபாத தே.க.க.
ஜனாப்.ஏ.எல்.ஏ.நகூல் - பீடாதிபதி,
அட்டாளைச் சேனை தே.க.க.
கலாநிதி. தி.கமலநாதன் - பீடாதிபதி,
யாழ்ப்பாணம் தே.க.க.
திருமதி.பி.எல்.கஞ்சாராச்சி - பீடாதிபதி,
உறுகுணு தே.க.க.
திருமதி. எம்.என்.நூருள் ஹாரிஜா பீடாதிபதி,
அஞ்சத்கம தே.க.க.

நீகழ்வன.

- ◆ மங்கல விளக்கேற்றல்.
- ◆ தமிழ்த்தாய் வாழ்த்து.
- ◆ ஆசிரியர் கீதம்.
- ◆ வரவேற்புரை- திரு.க.பேரனாட்.(உ.பபிடாதிபதி)
- ◆ தலைமையுரை.
- ◆ சிறப்பு விழாமலர் வெளியீடும் உரையும்.
திரு.ந.இரவீந்திரன் - (விரிவுறையாளர்)
- ◆ நடனம்.
- ◆ வில்லுப்பாட்டு.
- ◆ கவிதை.
- ◆ போட்டிகளில் முதல்பரிசு பெற்ற
ஆசிரிய பயிலுனருக்கு பதக்கங்கள் -
சான்றிதழ் வழங்குதல்.
- ◆ கெளரவு விருந்தினர் சார்பில் உரை.
- ◆ சிறப்பு அதிதியின் உரை.
- ◆ முதன்மை அதிதியின் உரை.
- ◆ நாடகம்.
- ◆ நன்றியுரை:
- திரு.த.இன்பதேவராஜா (உ.பபிடாதிபதி)
- ◆ தமிழ்மொழி வாழ்த்து.
- ◆ நிகழ்வின் நிறைவு.

**தேசிய கல்வியியற் கல்லூரிகளின்
தமிழ் மொழி விதிர்.**

செ. அழகரைத்தீனம் பீடாதீபதி .வவுனியா தே. க. க. ■ ■ ■

அமிழ்தினும் இனிய தமிழ்மொழிக்கு விழா எடுப்பதானது தமிழ் பேசும் இனத்தையும் அதன் கலாசாரத்தையும் வளர்ப்பதுவதாகவும் வலுப்படுத்துவதாகவும் அமைகிறது. இதுவரை நமது நாட்டில் அகில இலங்கை ரீதியில், மாகாண, மாவட்ட, விலை, கோட்ட, பாடசாலை மட்டங்களில் பாடசாலை மாணவரினாலே தமிழ்மொழி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ்மொழித் திறங்களை வலியுறுத்தவும். தமிழ்மொழித் தின விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவை இன்றியமையாத நிகழ்வுகளாகவும் மாணவ சமுகத்தின் எதிர்கால யொழிப்புற்றையும் வளத்தையும் மேய்ப்படுத்துவனவாகவும் அமைகின்றனவென்பதில் ஜயாயில்லை.

எனினும் இம்மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியப் பெருமக்களின் தமிழ் மொழித்திறன் வெளிப்பாட்டிற்கும் விருத்திக்கும் இவ்விழாக்கள் போதுவாக நேரடிப் பங்களிப்பு நல்குவதில்லை. உண்மையில் பஸ்வேஜு மட்டங்களில் நடாத்தப்படுகின்ற இவ்விழாக்கள் எவ்வாறு காத்திரமான முறையில் பயனுள்ளவகையில் நடாத்தப்பட்டாலும் தற்கான மனப்பாங்குகள் பயிற்சிகள் போன்றன, ஆசிரியர்களுக்கும் ஆசிரிய பயிலுனர்களுக்கும் வழங்கப்படுதல் வேண்டும். ஆசிரியர்களை உரியமுறையில் பயிற்றுவதன் மூலமே மாணவ சமுதாயத்தை உயர்ந்த நிலையில் வளர்ப்படுத்தவியலும். ஆசிரிய கல்வித் துறையில் மொழிவிருத்தி, மொழியினர்வு, மொழிப்பயன்பாடு, மொழிச்செய்திப்பாடு தொடர்பான மொழியில் அறிவும், திறனும், மனப்பாங்கும் அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகின்றது. போதிய மொழி வளமற்ற உணர்வுக்கமற்ற ஆசிரியர்களால் வகுப்பறைகளில் சிறந்த செயற்பாடுகளைச் செய்ய முடியாத நிலை உருவாகின்றது. ஆசிரியர்களால் வகுப்பறைகளில் சிறந்த செயற்பாடுகளைச் செய்ய முடியாத நிலை உருவாகின்றது. ஆசிரியர்கள் அனைத்தையும் நடைமுறையில் பயன்படுத்துவதற்கு மொழியில் மொழியைச் சுற்றுல் திறனுகள் அனைத்தையும் நடைமுறையில் பயன்படுத்துவதற்கு மொழியில் மொழியைச் சுற்றிவாக கையாஙும் திறனும் ஆசிரியர்களுக்கு அவசியமென்பதும் கட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய கல்வியியற் கல்லூரிகள், ஆசிரிய முன்சேவைப்பயிற்சியும் தொடரும் கல்வியும் வழங்கும் ஆசிரியகல்வி நிலையங்களாகும். இத்தகைபா கல்வியியற் கல்லூரிகள் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டு இற்றைக்கு 17 ஆண்டுகள் காந்த பின்னரும் இதுவரை மொழித் திறன் விருத்தி தொடர்பான தேசிய கல்வியியற் கல்லூரி உயர்மட்ட நடவடிக்கைகளோ, தேசிய கல்வியியற் கல்லூரிகள் இணைந்த நிலையிலான கேசிய மட்டச் செயற்பாடுகளோ இடம்போலை வருந்தக்கூட்க தொண்றாகும்.

எனினும் இவ்வருடத்தில் தேசிய கல்வியியற் கல்லூரியின் மாட்டத்தில் தமிழ்மொழி விழாவொன்றை முதன் முதலில் ஆரம்பித்துச் செயற்படுத்தி தேசிய நீதியில் இன்னுமொரு வகையில் தமிழ்மொழிச் சிறப்பின் பெருமைப் பாண்பாட்டில் ஆசிரிய பயிலுஞர்களும் பயனுற வேண்டுமென்ற ஆலோசனை வெவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் சார்பில் அன்மையில் என்னால் முன்வைக்கப்பட்ட போது, தமிழ்மொழி மூலக் கல்விப் போதனை பெறும் ஏனைய ஆறு தேசிய கல்வியியற் கல்லூரியின் பொதிப்புகளின் ஒன்றுபட்ட ஒத்துழைப்பும் அங்கீகாரமும் உற்சாகத்தான் வழங்கப்பட்டுமை மகிழ்ச்சிக்குறிப்தாரும்.

எனவே இவ்வாண்டு ஜப்பாசித் திங்கள் 27ம் 28ம் நிகதிகளில் தேசிய கல்வியியற் கல்லூரிகளின் தமிழ்மொழி விழாவை வவுனியா தேசிய கல்வியிப்பற் கல்லூரியில் நடத்துவதற்கு அனைத்து ஆயத்தங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இவ்விழாவில் தற்போது தமிழ்மொழி மூலமும் கற்கைப் போதனை இடம் பெறும் பின்வரும் ஏழு தேசிய கல்வியியற் கல்லூரிகளும் பாங்கு பற்றாக்கின்றன.

- ☞ வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி
- ☞ ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி
- ☞ மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரி
- ☞ அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி
- ☞ யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
- ☞ உருகுணு தேசிய கல்வியியற் கல்லூரி
- ☞ அஞ்சுகம் தர்ஹா நகர் தேசிய கல்வியியற் கல்லூரி

இவற்றிலிருந்து ஏத்தாழ 350 ஆசிரியப் பயிலுனர்கள் இவ்விழாக்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவள்ளனர்.

முதலாம் நாள் பிற்பகல் நிகழ்ச்சியின் போது ஏலவே தத்தம் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரிய பயிலுனரிடையே நடத்தப்பட்டு முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் இறுதிப் போட்டித் தேர்வுகள் இடம்பெறும். குறிப்பாகக் கட்டுரை, கவிதை, சிறுகதை, தனி, குழப்பாடல்கள், தனி, குழு நடனங்கள், வில்லுப்பாட்டு, நாடகம், நாட்டுக்கூத்து விவாதம், நாட்டார் பாடல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் இறுதித் தேர்வுகள் இடம் பெறவள்ளன.

இரண்டாம் நாள் நிகழ்வுகள் தழிழ்மொழி விழாவாக இடம்பெறும். இதில் இறுதித் தேர்வுகளில் முதலிடத்தைப் பெற்ற சில நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படவள்ளன. அத்துடன் மொழி தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு சான்றிதழ்கள், விருதுகள் வழங்குதலும் நடைபெறும்.

இவ்விழாவிற்கு உயர்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.எஸ்.தில்லைந்தராஜா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்தோடு கல்வி அமைச்சினின்றும் சில அதிகாரிகள் மற்றும் வேறு அறிஞர்களும் கலந்துகொள்ளவள்ளனர். மேலும் இவ்விழாவையொட்டி விசேட மலரொன்று வெளியிடப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி விழாவுக்கான பூர்வாங்க ஆயத்தங்கள் அனைத்தையும் வவுனியா தேசிய கல்விக் கல்வியியற் பீடாதிபதி தலைமையிலான அமைப்புக் குழுவினர் ஆர்வத்துடன் ஒழுங்கு செய்து வருகின்றனர். கல்வியியற் கல்லூரிகள் வரலாற்றில் மொழி வழியாக இடம்பெறும் முதலாவது நிகழ்வாக இத் தமிழ் விழா அமைவது தமிழ் அன்னைக்குத் தேசிய கல்வியியற் கல்லூரியின் தமிழ் பேசும் ஆசிரிய பயிலுனர்களும், ஆசிரியப் பயிற்றுனர்களும் உவந்து குட்டும் உன்னத அணிகலனாக அமைகின்றது.

சிங்கள மொழியில் கற்கை மொழிகளைப் போதிக்கும் பதின்மூன்று தேசிய கல்வியியற் கல்லூரிகள் இருந்தபோதும் சிங்கள மொழி தொடர்பான விழாவை இன்னும் அவை ஒழுங்கமைக்க முனையாதிருக்கும் இத் தருணத்தில், தமிழ் மொழி மூலம் கற்கை நெறி நடத்தும் ஏழு கல்லூரிகள் ஒன்றிணைந்து தமிழ் மொழிவிழா நடத்துவது இன்றைய காலத்தேவை கருதிய ஒன்றாகவும், கனதியாகவும் கணித்துப்போற்றப்பட வேண்டியதொன்றாகவுள்ளது.

ஆசிரியப் பயிலுனர்களுக்கு இவ்வாறான விழாக்களைக் கொண்டாடுவதன் நோக்கம் முறைகள் பற்றிய பயிற்சிகள் கல்வியியற் கல்லூரியின் மட்டத்தில் அளிக்கப்படும் போது,

இவர்கள் இவ்வாறான பயிற்சிகளின் பின்னர் போதிய அனுபவம், பயன்கள் பெற்றுத் தாம் பணியாற்றுவள்ள பாடசாலைகளில் பயனுள்ள வகையில் இவை சென்றுசேருதற்கு வாய்ப்பாக அமையுமென்பதில் ஜயமில்லை.

எனவே இக் கண்ணி முயற்சியை ஒரு முக்கிய நிகழ்வாக முன்னிலைப்படுத்தி நோக்குதல் வேண்டும். இந் நிகழ்விற்கு அனுமதி அளித்துள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளின் பிரதம ஆணையாளர் அவர்களுக்கும் அனுசரணை ஆதரவு வழங்குகின்ற கல்வி உயர் கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி ஆசிரியப் பகுதிய (TETD) தத்துவ அதிகாரிகளுக்கும் தமிழ்மொழிலுல் தேசிய கல்வியியற் கல்லூரிகள் நன்றி நவீலக் கடப்பாடுடையனவாகும்.

எமது தமிழ்மொழி மூலக் கற்கை நெறி நடைபெறும் தேசிய கல்விக் கல்லூரிகளின் பீடாதிபதிகள், உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், ஆசிரிய பயிலுனர்கள், ஊழியர்கள் அனைத்து பகுதியினரதும் ஆர்வமும் ஆதரவும் இத் தமிழ் விழாவை வெற்றிபெறச் செய்வதற்கு உதவியாக அமையும் என்று குறிப்பிடுதலில் உவகை கொள்ளுதல் வேண்டும்.

இம் முதல் முயற்சி வருடா வருடம் மாற்று முறையில் ஏனைய தேசிய கல்விக் கல்லூரிகளால் ஒழுங்கமைக்கப்பட்டு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுதல் வேண்டுமென்ற திட்டமும் தீட்டப்பட்டுள்ளது. அடுத்த தமிழ் விழா மலை நாட்டுப் பகுதியில் அமைந்துள்ள பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் தலைமையில் 2002ல் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

“தமிழுக்கு அழுதென்று பேர் - அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

எனும் பாரதிதாசனின் பாட்டு வரிகளுடன்,

“.....எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே”

எனும் பாரதியின் வாழ்த்துப்பா வரிகளும் இணைந்து தமிழ் பேசும் நெஞ்சங்களின் நினைவுகளில் நீக்கமற நிறைந்து உண்மை உரம் பெற்று செயலாக்கம் பெறுதல் வேண்டும்.

தமிழ் மொழி மூல தேசிய கல்வியியற் கல்லூரிகளிலுள்ள ஆசிரிய பயிற்றுநர்களும், ஆசிரிய பயிலுநர்களும் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் கற்றல் கற்பித்தல் செயல்முறை ஊடாகச் சீரிய சேவைசெய்யத் தம்மை அர்ப்பணித்தலும் முன் உதாரணமாகச் செயற்படலும் அவசியமாகும்.

நன்றி.

சமுதாயக் கொள்கை கலை, இலக்கியத்தில் வெளிப்படும் போது யதார்த்தவாதம் என்று வழங்கப்படும். அறிவியல், உணர்ச்சியூட்டும் பொருள், அழகுக்காட்சி என்றெல்லாம் மனித அனுபவத்தை கூறுபடுத்தாமல் மனிதனுக்குரிய எதனையுமே புறம்பானதாகக் கருதாது “மாநிலம் பயனுற வாழ்வதற்கு” ஏற்ற இலக்கியத்தை மெய்மையிற்மாத வகையிற் படைப்பதே சமுதாயக் கொள்கையின் பிரதான இலட்சியமாகும் இக்கொள்கையின் விளைவாக கவிதை மட்டுமின்றி உரைநடைபில் இயற்றப்படும் சிறுகதை, நாவல், நாடகம் என்பனவும் புதிய புதிய பொருள்களையும் உத்திகளையும் கொண்டு வளர்ந்து வருகின்றன.

பேராசிரியர். க. கைலாசபதி

நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகள்

-
1. பெச்சு
 2. கட்டுரை
 3. கல்விதொகை



4. சிறுகளை

5. தனி கிளை

6. சிறுவர் பாடல்

7. நாட்டார் பாடல்

8. சிறுவர் நாடகம்

9. வில்லூப் பாட்டு

10. இலக்கிய நாடகம்

11. நாட்டிய நாடகம் (சூடந் கலை)

12. நடனம், பரதம் (தனி)

13. கிராமிய நடனம் (து)

14. விவாதம்

15. நடனம்

16. அழிந்துப் பாட்டு

17. குழு கிளை (கர்நாடக சங்கம்)

மொ

ழி

யு

ம்

எம்.ஏ.எம். ஜெலீல் - உபபீடாதீபதி

அட்டாணைச் சேனை தேசியகல்வரியர் கல்லூரி

மொழி என்பது..

இ

ல

க்

க

ண

பு

ம்

நாம், நமது உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களைப் பல சொற்களால் பிறருக்குத் தெரிவிக்கின்றோம். இவ்வாறு தெரிவிப்பதற்கு ஏற்பட்டுள்ள வழக்கினைத்தான் “மொழி” என்று கூறுகின்றோம். உலகில் பல பகுதிகளில் வாழும் மக்கள் பற்பல மொழிகளைப் பேசுகின்றனர். நமது கருத்தினைத் தனிச் சொல்லால் மட்டும் பிறருக்கு அறிவித்தல் இயலாது. கா, நா, பா என்பன போன்ற சில சொற்கள் தனித்தனியாக நின்று இடத்திற்கேற்ப பொருளுணர்த்துமாயினும், அவ்வாறே எல்லாச் சொற்களும் தனித்தனியே நின்று பொருளுணர்த்தா. பறவை, காடு, மாடு என்று தனித்தனி சொல்லைச் சொன்னால் கேட்பவர் அவற்றைக் குறித்து நாம் கூறக் கருதிய பொருளை அறிந்து கொள்ள இயலாது. நாம் அவற்றை, பறவை பறந்தது, காடு செழித்து வளர்ந்தது, மாடு வண்டி இழுத்தது போன்ற பல்வேறு சொற்களோடு சேர்த்துச் சொற்றோடாக்கிக் கூறினால் குறித்த பொருள் நன்கு விளக்கமுறை. இதனால் மொழி முதன்முதலில் சொற்றோடாக அமைவற்றது என்று மொழியிலாளர்கள் கூறுகின்றனர்.

பல இன மொழிகள்

உலகில் வாழும் மக்கள் பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தல் போல மொழிகளும் பல்வேறு இனத்தனவாக உள்ளன. வேர்ச் சொற்களின் உறவையும் இலக்கண ஒற்றுமையையும் கொண்டு உலகிலுள்ள மொழிகளை மொழியியலாளர்கள் பல இனங்களாகப் பிரித்துள்ளனர்.

1. இந்து ஜோப்பிய மொழியினம்
2. செமிட்ரிக் மொழியினம்
3. சிதியன் மொழியினம்.
4. சீன மொழியினம்
5. திராவிட மொழியினம்.

நமது தமிழ் மொழி திராவிட மொழியினத்தைச் சேர்ந்தது. திராவிட மொழியினத்தில் 12 மொழிகள் உள்ளன. அவற்றுள் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், குஞ்சுமி, குடகு என்னும் மொழிகள் திருந்திய மொழிகளாகும். இந்த ஆறு மொழிகளுள் முதல் ஜெந்தும் மிகவும் சிறந்தவை. துதம், கோதம், கோண்டு, கந்தம், ராஜுமகால், ஓராவோன் ஆகிய ஆறு மொழிகளும் திருந்தா மொழிகளாகும்.

வழக்கு மொழிகளும் வழக்கீழந்த மொழிகளும்

மக்களுக்கு பிறப்பு இருப்பது போல மொழிகளுக்கும் பிறப்பு உண்டு. மொழிவரலாறு இதனை மிக விரிவாக எடுத்துக் கூறும். மக்களால் எவ்வித இடையீடுமின்றி தொடர்ச்சியாக வழங்கப்படும் மொழி வழக்குமொழி எனவும் தொடர்ச்சியாக வழங்கப்படாத மொழி வழக்கீழந்த மொழி எனவும் கூறப்படும்.

வழக்கு மொழிகளுக்கு உதாரணம்

தமிழ், தெலுங்கு, மராத்தியம், இந்தி, ஆங்கிலம், அரபு, பிரெஞ்சு

வழக்கீழந்த மொழிகளுக்கு உதாரணம்

வடமொழி, இலத்தின், ஸ்ரீ

பேச்சு மொழியும், எழுத்து மொழியும்

நாம் பேசும் பொழுது நமது கருத்தினைச் சொற்களாலும், சைகையின் துணையினாலும் விளக்குகிறோம். அதனால் முன்னின்று கேட்பவர்கள் நமது கருத்தினை நன்கு அறிந்து கொள்கின்றனர். இதனை நாம் “பேச்சு மொழி” என்கிறோம்.

எழுத்து மூலமாக நமது கருத்தினைப் பிறருக்கு அறிவிக்கும் பொழுது பிழையின்றி எழுதாதவிடத்து அதனை நாம் கருதியவாரே அவர்கள் அறிந்து கொள்ளுதல் அருமையாகும். அவ்வாறின்றி நமது கருத்துக்களை நாம் கருதியவாரே அவர் அறிந்து கொள்ளுவதற்காக பிழையின்றி எழுதுதல் வேண்டும். அதுவே “எழுத்து மொழி” எனப்படும். அங்ஙனம் எழுதுவதற்கு வேண்டிய விதிகளை எடுத்துக் கூறுவதே “இலக்கணம்” ஆகும்.

இலக்கண நூல்கள்

“வடவேங்கடம் தென்குமரியாயிடைத்
தமிழ் கூறு நல்லுலகம்”

என்று கூறுவதற்கேற்ப, தமிழ் மொழி கன்னியா குமரிக்கடலுக்குத் தெற்கே இருந்த நாடுகளிலும் பரவியிருந்தது. அக்காலத்தில் அகத்திய முனிவர் முதலான பல பெரும் புலவர்களின் துணையோடு பாண்டிய மன்னர்கள் தமிழ் மொழியை வளர்த்துச் செம்மைப்படுத்தினர். அதனால் தமிழ் மொழி “செந்தமிழ்” என்னும் பெருஞ்சிறப்பினை அடைந்தது. செந்தமிழின் சிறப்பினை சங்க நூல்களின் மூலம் அறியலாம்.

அகத்தீயம்

இதுவே தமிழில் தோன்றிய முதலாவது இலக்கண நூலாகும். இதன் ஆசிரியர் அகத்திய முனிவர். இயல், இசை, நாடகம் என்னும் முத்தழிமுக்கும் இலக்கணமாக அமைந்தது. முதல், இடை, கடை என்னும் சங்கத்துப் புலவர்களால் பெரிதும் போற்றப்பட்டு முதனுலாக எண்ணப்பட்டு வந்த நூலாகும். ஆனால் இந்நால் இப்போது கிடைக்கவில்லை.

தொல்காப்பியம்

இயல், இசை, நாடகம் ஆகிய ஒவ்வொரு தமிழுக்கும் தனித்தனியாக இலக்கண நூல்களை எழுதினர். அவற்றுள் தொல்காப்பியம் இன்று எம்மிடையேயுள்ள இயற்றமிழ் இலக்கண நூலாக உள்ளது. இந்நால் இடைச் சங்க காலத்திலிருந்து இன்று வரை எம்மிடையே பயின்று வருகின்றது.

இயற்றமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அனி என ஐந்து வகைப்படும். மேற்கூறிய ஐந்து இலக்கணங்களையும் உடைய நூலே தொல்காப்பியம்.

இந்த ஐந்து இலக்கணங்களையும் ஓரளவு அறிந்தாற்தான் தமிழ் இலக்கியங்களை நன்கு கற்றுச் சுவைக்க முடியும். எனவே மொழியாசிரியர்கள் இன்று பயின்று வரும் தொல்காப்பியம், நன்னால், அகப் பொருள் விளக்கம், இறையனார் அகப்பொருள், யாப்பருங்கலக் காரிகை, தண்டிகையலங்காரம், வெப்பாப் பாட்டியல் போன்ற ஏதாவது ஒரு பாட்டியல் ஆகியவை பற்றி அறிந்திருக்க வேண்டும்.

இலக்கணம் கற்பதனால் ஏற்படும் பயன்பாடுகள்

மொழியைத் திருத்தமாகப் பேசவும், திருத்தமாகப் பிழையின்றி எழுதவும், திருத்தமாக வாசிக்கவும், நன்கு கையாளவும் கூடிய அறிவைப் பெற்றுக் கொள்வதற்கு இலக்கண அறிவு மிகவும் முக்கியமானதாகும்.

இலக்கண அறிவு, மொழியின் அமைப்பை அறிந்து கொள்ளவும், மொழியியலைச் சிறப்பாகக் கற்பதற்கும் இன்றியமையாதது.

பேச்சு வழக்கில் காணப்படும் மொழிமரபுகளை எமக்குத் தெற்றேன எடுத்து விளக்குகின்றது இலக்கணம், செய்யுட்களைப் பிரித்துப் பொருள்களைவும், சிலேடைக்குப் பொருள் கண்டு மகிழவும், செய்யுள்களில் வரும் இலக்கண அமைதிகள், அரிய சொல்லாட்சிகள் முதலியவற்றை அறியவும், அவற்றிற் காணப்பெறும் உவமைப் பொருள், இறைச்சிப் பொருள், உள்ளுறை உவமை போன்ற அரிய கருத்துக்களை அறிந்து இலக்கிய இன்பத்தை நுகரவும் இலக்கண அறிவு பெரிதும் பயன்படுகின்றது.

இலக்கணப் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர் அதில் காணப்படும் விதிகளை அப்பாடத்துடன் மட்டும் கற்பித்து நிறுத்திவிடாது மொழிப் பாடத்துடனும், கட்டுரை, கவிதையும் நூய் பொருத்திக் கற்பித்தால் அவ்விதிகளும், அவற்றின் ஆட்சியும் மாணவர்களுக்கு நன்றாக விளக்கம் அடைந்து நடைமுறையிலும் நன்கு பயன்படும்.

இக்கூற்றினைப் பின்வரும் பாடங்களுடையதை நாம் காணலாம்.

“எழுத்தறியத் தீரும் இழித்தகைமை தீந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பான்” ஆகும் - மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதனுல் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்.

இலக்கணம் கற்பிக்கும் முறை

நமது பாடசாலைகளில் முதல் ஜந்து வகுப்புக்களில் இலக்கணம் கற்பிக்கும் பொழுது விளையாட்டு முறைகளைக் கையாளுதல் வேண்டும். அதுவே நிறைந்த பயணைத் தருவதாகும். ஜந்தாம் வகுப்பில் “விதி வருவித்தல்” முறையை (Inductive method) மேற்கொள்ளலாம். எடுத்துக் காட்டுக்களைக் கையாளும்பொழுது அச்சொற்தொடர்கள் மாணவர்களின் அனுபவ அறிவினை ஒட்டியதாக இருத்தல் வேண்டும். கற்பிக்கும் பொழுது தகுந்த விளக்கப்படங்கள், கருத்துப் படங்கள் (Diagrams and Charts) பயன்படுத்தினால் கற்பிக்கும் பொருள்கள் மாணவர்களின் உள்ளத்தில் தெளிவாக அமைந்து பதியும். இத்தகைய வரைபடங்கள் ஆசிரியர் தம் யுக்திக்கும், அறிவிக்கும் ஏற்றவாறு இடங்களை ஒட்டி ஆயத்தம் செய்து கொள்ள வேண்டும்.

மேற்கூறிய முறையில் மாணவர்களுக்கு இலக்கண அறிவை நன்கு வலியுறுத்தி கற்பிப்பதற்கு ஆசிரியர் புதிய முறைகளில் பலவகைப் பயிற்சிகளை அளிக்கவேண்டும். இப்பயிற்சிகளை மாணவர்களின் பாடப் புத்தகங்களிலிருந்தும், புதினப் பத்திரிகைச் செய்திகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கலாம். ஆசிரியர்களும் எந்த நேரமும் ஆழந்து சிந்தித்து மாணவர்களின் அனுபவத்திற்கேற்ற பல பயிற்சிகளை ஆயத்தனும் செய்து கொள்ள வேண்டும்.

மொழி சமுதாயத்தின் அமைப்போடும் வாழ்வோடும் வளர்ச்சியோடும் இரண்டிறக் கலந்தது. இதற்குக் காரணம் மொழி என்பது முழுக்கமுழுக்க ஒரு சமுதாய பண்பாட்டு அங்கம் என்பதே.

இதை ஆங்கிலத்தில் “Language is basically a socio-cultural phenomena” என்று குறிப்பிடுவார்கள். இந்த அடிப்படையில் நோக்கும் போது மொழி என்பது ஒரு சமுதாயப் பொருள். (Social Substance) என்பது புலனாகின்றது. அதாவது ஒருவர் மற்றவருடன் தனக்குள்ள தொடர்பை பேணிப்பாதுகாத்து அதனை வளர்க்கப் பயன்படுத்தும் கருவியே மொழியாகும்.

முனைவர் கி. கருணாகரன் முனைவர் வ. ஜேயா

தமிழ் உலகு

கவிஞர் ஏ. இக்பால்
தர்வாநகர் கல்வீயியற் கல்லூரி

இலக்கிய ஆழமும் தமிழில் உண்டு
இலக்கிய அகலம் தமிழில் குறைவு!

அளவும் அழகும் அமைந்த போக்கும்
அறமும் பண்பும் நிறைந்த நோக்கும்
உணர்ச்சிப் பிழம்பு ஊறி ஆக்கும்
குணங்கள் சென்றது நிறைந்த காலம்
அழகை மட்டும் ஆக்கும் போக்கில்
தமிழில் அதிகம் தகுதி காணும்
இலக்கியங்கள் எழுந்ததுண்மை.

இன்றே உலகில் நன்றாய் இலங்கும்
தமிழும் படைப்பும் சமுதாயத்தின் வாழ்வே!
இன்று வரையும் எழுந்து நிற்கும்
நன்றாம் தமிழ் இலக்கியங்கள்
ஒன்றும் உலகக் கவனத்தையே
ஈர்க்கவில்லை ஈர்த்திருப்பின்
நோபல் பரிசு பெற்றிருக்கும்!

இத்தனை ஆழம் உடைய இலக்கியம்
மெத்தப் பெரிதாய் தமிழில் வந்தபின்
“சௌரிய விஸமும்” அமைப்பியல் வாதமும்
பின்னமைப்பியலும் நவீனக்துவமும்
பின்னவீனக்துவமும் இன்னும் எத்தனை
வாதங்களெல்லாம் இலக்கியத் துறையில்
புகுந்திட முனையும் மேனாட்டாரின்
கீழ்நிலை வாதம் இன்னுமின்கே
தமிழிலக்கியத்தில் புகுந்திட வேண்டுமா?
புகுந்துதான் என்ன புதுமை விளையும்?

இவற்றையெல்லாம் இன்று எடுத்து
துரிதமாக நோக்கிடும் போது
தமிழ் இலக்கிய ஆழமுடையது
அகலமாக்கும் பணியில் தமிழை
ஆழந்து கற்போர் முயன்றிட வலசியம்
ஆதற்குக் கல்விக் கல்லூரிகளும்
மிதமாயப் பணியில் இறங்கிட முடியும்.

கொஞ்ச பேருச்

கலாநிதி. தீருநாவுக்கரசு. கமலநாதன்
பீடாதீபதி
யாழ்ப்பாணம் தே.க.க.

(இளங்கோவடிகள் அங்குமிங்குமாக உலவிய வண்ணமிருக்கின்றார். அவ்விடத்தே வந்த கம்பர்)

- கம் : என்ன அடிகளாரே! ஆழ்ந்த யோசனையில் இருக்கின்றீர்கள் போல் தெரிகின்றது. என்ன காரணம் நான் அறியலாமா?
- இள : ஒன்றுமில்லை, கவிச்சக்கரவர்த்தி அவர்களே! வர வர எமது தமிழ் மக்கள் அழத்தை மறந்த வண்ணமேயிருக்கின்றார்கள். அவர்கள் எதிர்காலத்தைப் பற்றித்தான் சிந்தனை செய்கின்றேன்.
- கம் : ஏன் அப்படிக் கூறுகின்றீர்கள்? அவர்களது வாழ்க்கையில் ஏதாவது விபர்தம் ஏற்பட்டுவிட்டதா?
- இள : ஒன்றா? இரண்டா? அவர்களது வாழ்க்கையே நாசமாகிக் கொண்டு செல்கின்றது. எங்கு பார்த்தாலும் அநியாயமும் அக்கிரமமும்தான் நடைபெறுகின்றன. தமிழ் மக்களிடையே எத்தனை வேறுபாடுகள்! ஒருவரை யொருவர் அழிப்பதனாற்றான் தாங்கள் வாழலாம் என்ற எண்ணம் அநேகமானவரிடையே வளர்ந்து விட்டது. எங்கு பார்த்தாலும் பொய்யும், புரட்டும், பரத்தையர் ஒழுக்கமுந்தான் அதிகரித்து வருகின்றது. தூய தமிழ் பேசி, தமிழ்ப் பண்பாட்டுன் வாழ்கின்ற ஒரு தமிழனைக் கூட காண்பதற்காவுள்ளது.
- கம் : ஒரோ.... அதைப் பற்றிக் கூறுகின்றீர்களா! அப்பாடியான கீழ்த்தரமான ஒழுக்கங்களையே தங்கள் ஆக்கங்களுக்குக் கருவாகக் கொண்ட பல ஆசாட பூதிகள் ஏற்படுத்திவிட்ட கொடுமையல்லவா அது. அதைப்பற்றி அடிகளாகிய நீங்கள் எதற்குக் கவலைப்பாட வேண்டும்?
- இள : (கோபமாக) கம்பரே! நீ பொடிவைத்துப் பேசுவது எமக்குப் புரிகிறது. வார்த்தைகளை அளந்து பேசும்.
- கம் : ஏன் அடிகளாரே கோபங் கொள்கிறீர்கள்? “தன் நெஞ்சே தன்னைச் சுடுகின்றதோ?”
- இள : கவிச்சக்கரவர்த்தி அவர்களே! தன் முகத்தைப் பற்றியிருப்பது ஒரு பேதை மாற்றன் முகத்தைப் பற்றிக் கவலை கொள்வது போல் இருக்கின்றது உமது பேச்சு.
- கம் : அடிகளே! எதற்கு வீண் பேச்சு? கொலையும் கொள்ளையும் பரத்தையர் ஒழுக்கத்தையும் கருவாகக் கொண்டு உமது ஆக்கத்தை நீ படைத்தீ. அதனால் தானோ என்னவோ இன்றைய தமிழ் மக்கள் நீ காட்டிய வழியில் செல்கிறார்கள். நீ காட்டிவிட்ட மாபெருந் தலைவனல்லவா கோவலன்! அவன் வழி கண்டுதான் உலகே கைகொட்டிச் சிரிக்கிறதே!
- இள : என்ன நான் காட்டிய வழியா? நான் கூறியது அவ்வொழுக்கங்கள் சிறந்தனவல்ல, அவ்வழியே சென்றால் பெரும் துப்பம் என்றே தவிர, உம்மையும் போன்று; கண்மூடித்தனமாக, போர் செய்யும் போது ஒழிந்திருந்து எதிரியைக் கொல்வதுதான் அறம் என்றோ, அல்லது ஒருவருக்குச் சேர வேண்டிய உரிமையினைச் சூழச்சி செய்து பறிப்பதுதான் அரச நீதியென்றோ இல்லையே! எனது ஆக்கத்தில், தமிழ் மக்களிடையே பிரதேச வேறுபாடு இருக்கக் கூடாது, என்பதற்காகச் சேர, சோழ, பாண்டிய நாடுகளை இணைக்கின்ற முயற்சியாக எனது ஆக்கத்தினைப் படைத்தேன். அதைவிட பரந்த நோக்கம் உமது ஆக்கத்தில் உண்டோ?
- கம் : ஏன் இல்லை? பாரத நாட்டையும் இலங்கையையும் கூட இணைந்துள்ளேன். இது போல் உம்மால் செய்ய முடிந்ததா?
- இள : எங்கு இணைத்தீ? பரதன் போன்றோரின் உரிமையினைப் பறித்து உரிமையில்லாத யாருக்கோ கொடுக்கப் பார்த்தீ. உரிமையினைக் கேட்க வந்த தியாகிகளுக்குக் குரோகிப் பட்டம் கட்டினா. அதே போல் இலங்கைக்கும் சென்று அங்கு ஆட்சி செய்த மறத்தமிழனாம் இராவணன் உரிமையினைப் பறித்துக் கோடிக் காம்பொன்றிடம் ஒப்படைத்தீ! எனது ஆக்கத்தில் இவ்வாறு எங்காவது உரிமை பறிக்கப் படுகின்றதா? உரிமையினை மற்றுவன் தன் வலிமையைக் கொண்டு பறிப்பது எவ்வளவு கொடுமை தெரியுமா?

கம் : உமது ஆக்கத்தில் மட்டும் இத்தன்மைகள் இல்லையோ?

இள : “உண்டுதான், கோவலன் உரிமையினைப் பறித்தது அரசு! அநிபாயமாகக் கொலை செய்யப் பட்டான். பின் நடந்தது என்ன? தருமமே அரசனுக்குக் காலனாகி அவன் கதையே முடிந்தது. “அரசியல் பிழைத்தோனுக்கு அறங் கூற்றாகியது”. தருமத்தின் வாழ்வதனைச் சூதுகள்வும், தருமம் மறுபடியும் வெல்லும்,” என்ற உண்மையினை எவ்வளவு அழகாக இந்நிகழ்ச்சி மூலம் விளக்கியிருக்கின்றேன் தெரியுமா? இதை விடுத்து உரிமைகளைப் பறிப்பவன் ஆட்சியாளராக, தியாகியாக, ஏன்? கடவுளாகக் கூட படைத்து விட்டாரே! இராமனாம்; கடவுளாம்! எங்கோ கிடந்த ஆரியக் கதையைத் தமிழில் புகுத்தி குழப்பி விட்டரையா! திராவிடர் வாழ்வை.

கம் : அடிகளாரே! உரிமைகள் பறிக்கப்பட்டன, உரிமைகள் பறிக்கப்பட்டன என்று வெறும் கூச்சஸ் போட வேண்டாம். உம்மால், தகுந்த ஆதாரத்துடன் அதை நிருபிக்க முடியுமா?

இள : முடியும்! தகுந்த ஆதாரத்துடன் நிருபிக்க முடியும். வாரும் இக்கணமே உமது தலைநகராம் அயோத்தி சென்று அதை நிருபித்திடுவேன்.

(காட்சி மாற்றம்)

(கம்பரும் இளங்கோவும் அயோத்தி அரண்மனையில் ஒரு புறத்தே நிற்கின்றார்கள். அரண்மனையில் கைகேயி துயில் கொள்ளுகின்றாள். கூனி, அவளது படுக்கையறையில் நுழைகின்றாள்)

இள : அதோ பாரும் கம்பரே! கைகேயி துயில் கொள்ளும் அழகை! அன்பே பொழுகின்றது அவள் கண்களில்...!

கம் : ஆமாம்.... ஆமாம்... “கடைக் கண்ணனி பொழியத் துயில்” கொள்ளுகின்றாள் கைகேயி! அவ.....

இள : சந்றுப் பொறும்.. அவர்கள் உரையாடலைக் கவனிப்போம். (கூனி கைகேயியை துயில் எழுப்புகிறாள்)

கூனி : மகாராணி..... மகாராணி! (கைகேயி மறுபக்கம் திரும்பிப் படுக்கிறாள்)

கூனி : மகாராணி..... மகாராணி, நிம்மதியாகத் தாங்குகின்றார்கள் போலுள்ளது தங்களுக்கு வரவிருக்கின்ற தீங்கினை அறிந்தால், இப்படித் தாங்க முடியுமா?

கைகே: என்ன கூனி (நித்திரை விட்டெடுமுந்து) நலந்தானே....! ஏன் பதட்டமாகக் காணப்படுகின்றாய்? என்ன நடந்தது? கூறு.....

கூனி : என் நலத்துக்கு ஏதும் குறைவில்லை, ஆனால்.....

கைகே: ஆனால்..... என்ன கூனி? வேறு யாருக்கு என்ன இடர் ஏற்பட்டு விட்டது? நீதி வழுவாத என் தலைவர் ஆட்சியில் யாருக்கும் துன்பம் ஏற்பட நியாயமில்லையே!

கூனி : யாருக்கோ இல்லை! உண்ணத்தான்! “பேரிடர் வந்து பிணிக்கிறது” அதையறியாது கவலை கொள்ளாது இருக்கின்றாய்! அதை எண்ணித்தான்.....

கைகே: என்ன? எனக்குத் துன்பம் வருகின்றதா? சந்று விளக்கமாகத்தான் கூறிவிடேன்.

கூனி : ஆமாம் உனக்குத்தான் பெருந்துன்பம் ஏற்படப் போகின்றது. உன்னைத் துன்பம் அனுகிவருவது அறியாது நிம்மதியாகத் தாங்குகின்றாயே!

கைகே: என்ன.....?

கூனி : நீ எல்லோரையும் அளவுக்கதிகமாக நம்பி விடுவதால் உன் வாழ்வையே இருள் மயமாக்கி விட பெரும் சதியே நடக்கின்றது.

கைகே: (சிரித்து) என்ன, கூனி எனக்கு இடர்வரப் போகின்றது? நான் என்ன, பாவும் செய்தவளா? வாழ்க் கையில் துன்பத்தினை அனுபவிக்க! இன்னும் அறத்தினின்றும் வழுவாத மைந்தார்களைப் பெற்றவள் யான். எனக்கு என்ன துன்பம் வரப்போகின்றது. “தெவ் அடு சிலைக்கை எஞ் சிறுவர் செவ்வியா

கூனி : அவர் அறந்திறம்பிலர் இப்படியிருக்க எவ்விடர் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு” புரிகிறதா? அந்தப் புதல்வர்களில் ஒருவனால் தானே உனக்குத் துன்பம் ஏற்படப் போகின்றது.

கைகே: என்ன கூறுகின்றாய் கூனி? உன் புத்தி என்ன கலங்கிவிட்டதா? ஏதேதோ பேசுகின்றாய். சரி அப்படித்தானிருந்தாலும் “விராவ அரும் புவிக் கேளாம்” வேதமே அன் இராமனைப் பயந்த தற்க இடர் உண்டோ” ஏன் மனதை வீணாக அலட்டிக் கொள்கிறாய்?

கூனி : இந்த நல்ல எண்ணத்தால் வீழ்ந்தது நின் நலம். நிருவும் வீழ்ந்தது. கோசலை தன் மதியினால் பெருவாழவு கொண்டன். நீயும் உன் மகன் பரதனும் ஆதரவற்ற நிலையில் துன்பப்படப் போகின்றார்கள்! உன் உயிர்த்தோழி என்றதனால் உனக்கு வரும் துன்பத்தினை எடுத்துக் கூறினேன். நீ என்னைப் பைத்தியக்காரி யென்கிறாய்! இனி உன்பாடு.

கைகே: கூனி..... நீ எனக்கு என்றும் நன்மையே செய்வாய். ஆனால் இன்று எதற்காக இப்படியெல்லாம் பேசுகின்றாய் என்று புரியவில்லை. நீ என்னதான் என்னுகிறாய். சற்று விளக்கமாகக் கூறிவிடு.

கூனி : மகாராணி.... “ஆடவர் நகையற, ஆண்மை மாசுற, தாடகை எனும் பெயர்த் தையலாள் பட, கோடிய வரி சிலை இராமனுக்கு” முடிகுட்டு விழாவாம் நாளை!

(கைகேயியின் முகம் மதியெனப் பிரகாசம் அடைகின்றது)

கைகே: தோழி! எனக்கு நீ என்றும் நன்மைதான் செய்வாய் என்று கூறியது உன்மையாயிற்று. பார்த் தாயா, என்மகன் இராமனுக்கு நாளை முடிகுட்டு விழா. விழாக்காரியங்களில் ஈடுபாதாது நான் தூங்குகின்றேன். என்னே என் மட்டமே! வா! விரைந்து சென்று ஆக வேண்டியவற்றைச் செய்வோம் (விரைவாகச் செல்கிறாள். பின் திரும்பி வந்து) மறந்து விட்டேன். நல்ல செய்தி தாங்கிவந்த உனக்கு ஏதாவது பரிசு அளிக்கவேண்டாமா? இதோ இந்தச் “கூடாக்கெலாம் அனையதோர் முத்துமாலையைத் தந்தன். பரிசாக ஏற்றுக்கொள்!” (தன் கழுத்திலிருந்த முத்துமாலையொன்றைக் கழுற்றி கூனிக்கு அனிவிக்கின்றாள். கூனி மாலையைக் கழுற்றி நிலம்குழிய விட்டெறிகின்றாள். பின்.)

கூனி : யாருக்கு வேண்டும் இப்பரிசு! யாருக்கோ முடிகுட்டுவிழா நடைபெறப் போகின்றது. யாருக்கோ நல்வாழ்வு கிட்டப் போகின்றது, யாருக்கோ அரசு கிடைக்கப் போகின்றது! அதற்கு எனக்குப் பரிசா? “சிவந்தவளாய்ச் சீதையும், கரியச் செம்மலும் சிம்மாசனத்தில் இனித்திருக்க, நின் மகன் பரதன் அவந்தனாய் வெறு நிலத்து இருக்கல் ஆனபோது எனக்கு ஏதற்குப் பரிசு? நாடாள வேண்டிய பரதன் இங்கிருக்க யாருக்கோ அரசு செல்கிறது. அதைக் கண்டும் நீ வாழாவிருக்கின்றாய்! உன் மகனுக்கு நீயே அழிவைத் தேடிக் கொடுக்கின்றாய். பரதனை அரண்மனையை விட்டுப் போய்க் காட்டில் தவம் செய்யச் சொல்! அதுதான் நீ அவனை இனி மேல் மகனாகப் பெற்றதற்குச் செய்யும் பேருதவி. அல்லது உன் கையாலேயே அவனைக் கொண்றுவிடு! அவன் இனிமேல் வாழ்வதிலும் பார்க்கச் சாவதே மேல், அரசரில் பிறந்து, அரசரில் வாழ்ந்து, அரசரில் புகுந்த நியும் அரண்மனையை விட்டு வெளியேறி உனது வாழ்க்கையினை அமைத்துக் கொள்! நான் வருகின்றேன்.

கைகே: கூனி..... சற்றுநில்....! இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்றதும் ஏன் உனக்கு இவ்வளவு பொறாமை, பழைய கோபம் உனக்கு இன்னும் மாறவில்லை போலுள்ளது. சற்று நிதானமாக நான் சொல் வதைக் கேள்.

கூனி : எனக்கு எதுவும் தேவையில்லை. உன் நலன் கருதி ஏதோ கூறவந்தேன். என்மீது பெரும் பழியினைச் சுமத்துகின்றாய்! எனக்கு என்ன? நாளை முடிகுட்டுவிழா நடைபெற்றுவிடும். அதன் பின்று நீ அவர்களிடம் சென்று பிச்சையெடுத்து வாழ்ந்துகொள்! அதுதான் உன் தலை விதியென்றால் யார்தான் என்ன செய்ய முடியும்?

கைகே: கூனி! என் பொறுமையினைச் சோதிக்காதே! இராமனும் என் மகன்தான். நான் பரதன் மீது கொண்டுள்ள அதேயளவு அன்புதான் இராமன் மீதும் கொண்டுள்ளேன். இருவரும் என் தலைவரின் புதல்வர்கள். அங்வழியே வந்த அன்புதான் இருவர் மீதும் உள்ளது. தவிர பரதன் என வயிற்றில் உதித்தவன் என்பதனால் அவன் மீது அன்பு கொண்டேனில்லை. இதில் நீயேன் பேதத்தினைக் காண்கிறாய்? பேச்சை விடுத்து வா! ஆக வேண்டியவற்றைக் கவனிப்போம்.

கூனி : மகாராணி! நீதான் இராமனுக்கு முடிகுட்டுவிழா என்றதும் மகிழ்ச்சியடைகிறாயே தவிர, உன்னை அவர்கள் மதித்தார்களா? என்னிப்பார்! அரண்மனையில் தான் நீயுமிருக்கின்றாய். உனக்கு இன்றுவரை எதுவும் தெரியாது. இதிலிருந்தாவது உன் தலைவரின் துரோகம் உனக்குப் புரிய வில்லையா? இராமன் உன்மீது உயிரரேயே வைத்திருக்கிறானே! அவனாவது கூறியிருக்கலாமே! ஏன் கூறவில்லை? “அப்பனுக்குப் பின்னை தப்பாமல் பிறந்திருக்கின்றது”

கைகே: கூனி.. சீ..சீ. நீயுமொரு பெண்ணா? உன் புலைச்சிந்தையால் என் சொன்னாய்? நீ எனக்கு நல்ல வையுமில்லை, என்மகன் பரதனுக்கு நல்லவையுமில்லை! தருமே நோக்கின், உனக்கு நல்லவை யுமில்லை. இந்த உலகமே அழிந்தாலும் என் தலைவரும் இராமனும் அறந்திறம்ப மாட்டார்கள். அறிவு கெட்டவளே! நீ பெண்ணாகப் பிறந்ததால் உன் புன்பொறி நாவை வெட்டாது விடுகின்றேன். இக்கணமே என் எதிரிந்று போய் விடு! போ!

கூனி : போகிறேன் அரசி! ஆனால் ஒன்று மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்!

“கொடுத் தொழிந்தனை உனக்கரும் புதல்வனை - கிளா நீ

உடுத்த பாரக முடையவன் ஒரு மகற்கு” - எனவே கொடுத்த

பேரரக அவள் குலக்கோ மைந்தர் தமக்கும் அடுத்த தம்பிக்கும்

ஆம்! பிறர்க்கு ஆகுமோ! நன்றாகச் சிந்தனை செய்து கொள்!

கொடுத்த பேரரக!.....கொடுத்த பேரரக!!

(கைகேயி சிந்திக்கிறாள், அவள் வாய், கொடுத்த பேரரக, கொடுத்த பேரரக என்று திரும்பத் திரும்ப முனு முணுக்கின்றது)

கூனி : கொடுத்த பேரரக அரசி, கொடுத்த பேரரக!

கைகே : (மெதுவாக) ஆமாம்..... ஆமாம்..... கொடுத்த பேரரக..... கொடுத்த பேரரக.

கூனி : இப்பொழுது புரிகிறதா? இந்தக் கூனி எப்போதும் எவருக்கும் நன்மையே செய்வாள் என்று

கைகே : ஆமாம் கூனி.... நான் பெரும் தவறொன்றினை இழைக்கப்பார்த்தேன். தக்க நேரத்தில் இதை, ஞாபகப்படுத்தினாய், உனக்கு எவ்வாறு நன்றி கூறுவது என்றே தெரியவில்லை.

கூனி : நன்றியெதற்கு மகாராணி? நான் என் கடமையைத் தானே செய்தேன்!

கைகே : கூனி.... எப்படியாவது நாளை நடைபெறவிருக்கின்ற விழாவினைத் தடுக்க வேண்டும். அதற்கு நீ தான் உபாயம் கூற வேண்டும். என்ன செய்யலாம்..... (இருவரும் யோசிக்கின்றார்கள்)

(காட்சி மாற்றம்)

(கம்பரும் இளங்கோவும் பேசிக்கொள்கிறார்கள்)

இள : பார்த்தீரா கம்பரே! மாற்றமுடியாத மனதைக் கூட மாற்றிவிட்டாளே கூனி!

கம் : அங்குதான் அடிகளாரே, கூனியின் திறமையே தங்கியுள்ளது. குதாட்டமே வேண்டாமென்ற தருமரை ஆட்டி வைக்கவில்லையா சுகுனி? அவனின் வாரிக்தானே கூனி, இலேசுப்பட்டவளா அவள்?

இள : ஒன்றுமே புரியாதவர் போலப் பேசவேண்டாம் கம்பரே! கைகேயியின் மனத்தை மாற்றியது கூனியின் சாமர்த்தியமல்ல என்பதை நான் நன்கநினேன்.

கம் : அப்படியானால்.....?

இள : அங்குதானே உமது சாமர்த்தியம் விளையாடுகின்றது. கைகேயியின் மனதை மாற்றியது கூனியில்ல கூனியிடமிருந்து வந்த “கொடுத்த பேரரக” என்ற வாசகமே!

கம் : ஆமாம் கொடுத்த பேரரக..... அதிலென்ன அப்படிப் பெரிய சக்தியிருக்கிறது?

இள : விளங்காதவர் போல் நடிக்கவேண்டாம். “கம்பன் ஒரு வம்பன்” என்று கூறுவது முற்றிலும் சரியே. கொடுத்த என்பது, ஒரு இறந்தகாலப் பெயரெச்சம். நாளை முடிகுட்டுவிழா நடைபெறப் போவதைக் கூறவந்தவள் ஏன் இறந்தகால நிகழ்ச்சியாகத் தனது கூற்றை அமைத்திருக்க வேண்டும். அது இராமன் சம்பந்தப்பட்டதனால் கொடுக்கப் போகும் பேரரக என்றால்லவா கூறி யிருக்க வேண்டும். எனவே, கொடுத்த பேரரக என்பது இராமனுக்குக் கொடுக்கப் போகும் அரசைக் குறிக்கவில்லை. அங்குதான் தசரதன் சதியேயிருக்கிறது. அப்படித்தானே?

கம் : அது..... அது.....

இள : நானே கூறிவிடுகிறேன். உன்மையிலேயே அவ்வரக முன்பு எப்போதோ கொடுக்கப்பட்ட பேரரக தான் இல்லையா?

கம் : யாருக்குக் கொடுத்த பேரரக?

இள : கைகேயியினை தசரதன் திருமணம் செய்த போது அவளுக்குச் சீதனமாகக் கொடுத்த பேரரக, அதைத்தான் கூனி எடுத்துக் கூறியிருக்கின்றாள். அவ்வாறு சீதனமாகக் கொடுப்பது பழையகால வழக்கங்களில் ஒன்று. தான் திருமணம் செய்யும் பெண்ணை தன் நாட்டிற்கு விரும்பி வரும்படி சீதனமாக எதையாவது கொடுப்பார்கள். அப்படிக் கைகேயியிக்குச் சீதனமாகக் கொடுக்கப்பட்டது தான் அயோத்தி!

கம் : அது எப்படி இவ்வளவு தெளிவாக உங்களால் கூறுமுடியும்?

இள : நீங்கள் யாரிடமாவது இக்கதையினைக் கடன் வாங்கின்றார்களோ, அவர் தெளிவாகக் கூறி விட்டாரே “கல்க வரலாறு” மூலம்! நீ எதற்காக அதை மறைத்து வைத்தீ?

(கம்பர் ஏதும் கூறாது நிற்கின்றார்)

இள : இராமனைத் தெய்வமாக்க வேண்டும் என்று நினைத்தீ; தசரதனை மாசற்றவன் என்று மாற்ற நினைத்தீ, ஆனால் அவர்கள் துரோகமோ

கம் : இதிலென்ன துரோகம் இருக்கிறது? கைகேயிக்குக் கொடுத்திருந்தாலும் இராமன் தானே முத்தமகன், அவனுக்குத் தானே செல்ல வேண்டும் அரசு.

இலா : உமது ஆக்கத்திற்றான் ஏதும் தெரியாதவர் போல் கைகேயையை மாகுற்றவளாகக் காட்டினா. என்னிடமும் அப்படியே காட்டிவிட வேண்டுமென்று என்னுகின்றா?

கம் : எதற்காக அடிகளானே அப்படிக் கூறுகின்றார்கள்?

இள : வேறு என்ன? கொடுத்த பேரரசு என்பதைக் கைகேயிக்குக் கொடுத்த பேரரசு என்று ஏற்றுக் கொண்டால் அவ்வழியில் அது பரதனுக்கே உரிமையானது. அதைத்தானே கூனியும் கூறியுள்ளாள். கைகேயிக்குக் கொடுத்த பேரரசு; அவள் வழி பரதனுக்குச் செல்வது நியாயமே தவிர இராமனுக்கு உரியதாக முடியாது. இன்னும் பரதனுக்குரிய அரசு அவள் குலக்கோமைந்தர்களுக்கும் மைந்தர்கள் இல்லாதவிடத்து அடுத்த தம்பிமார்களுக்கும் உரியதே தவிர இராமனுக்கு எந்த வழியிலும் உரிமையாக முடியாது. இது இவ்வாறிருக்க, தசரதன் குழ்ச்சியாகத் தானே, இராமனுக்கு ஆட்சியினைக் கொடுக்கப் பார்க்கான்.

கம் : சரி, அப்படியே வைத்துக் கொள்வோம். சக்கரவர்த்தியின் கட்டளை அது! அதை யாரால் மீண்டும் விடுமா?

இள : ஆட்சியாளர்கள் தாம் நினைத்தமாதிரி ஆளாலாம் என்பது சற்றும் பொருத்தமற்ற எண்ணம். மக்களுக்காக அரசு அமைய வேண்டுமே தவிர, அரசுக்காக மக்கள் அமையக் கூடாது. அரசுக்காக மக்கள் என்பது எதேச்சாதிகாரமான ஆட்சியில் தான் அமையும். அங்கு மக்கள் அடிமைகளே! அந்த ஆட்சி நிலையற்றது. இங்கு மக்கள் உரிமைகள் பாதுகாக்கப்படமாட்டாது. இந்த வகையில் அமைந்ததே தசரதன் ஆட்சியும்! தனது அதிகாரத்தைக் கொண்டு பரதன் உரிமையைப் பறிக்கப் பார்த்தான். ஆனால் கைகேயி அதைத் தடுத்து விட்டாள். தவறான வழியில் செல்லவிருந்த தசரதன் கதையும் முடிந்தது.

கம் : அடிகளாரே! நீர் குறுவதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உரிமையைக் கேட்ட கைகேயி ஏன் அதை வரமாகக் கேட்டாள்? நேரடியாகவே கேட்டிருக்கலாமே.....!

இள : எப்படி?..... எப்படி?.....

கம் : தசரதனிடம் சென்று, இந்த அரசு பரதனுக்கே உரிமையானது; அதை அவன்டிமே கொடுத்து விடவேண்டும். அரசை எனக்கு கல்கமாக(சீதனமாக) அன்றே தந்து விட்டங்கள். அவ்வழியில் அது பரதனையே சேர வேண்டும். அவனுக்கே நாளை முடிகுட்டுவிழா நடைபெற வேண்டும். ஏன்று கேட்பது ஏதாங்காக வாழாகக் கேட்டான்?

இளைஞர் கல்வி மற்றும் பிரதிவிளைவு துறை அமைச்சர்

கும் : அங்குத்தம் கூடாது, நூற்று
கும் : முடியா?..... முடியா?

இள : நேரடியாகச் சென்று உண்மையைக் கூறினால், தன் கணவன், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாதவன் என்ற பெரும் பழிக்கு ஆளாகிவிடுவான் என்பதனால், அதைக் கடிசிவரை மறைத்து தன்னைப் பழிகாரியாக்கி எப்போதோ கொடுத்த வரத்தினைக் கொண்டு, தன் கணவன் கொடுத்த வாக்குறுதியினைக் காப்பாற்றாதவன் என்ற பழிச் சொல்லிவிடுந்து அவளை விலக்கித் தானே பெரும் பழியினையேற்றுத் தியாகியாகி விடுகிறாள். அந்த உத்தமியை எல்லோரும் துரோகி, துரோகி என்று வசைமாரி பொழிகின்றார்கள்! துரோகம் செய்தவர்களைத் தியாகிகளாகப் போற்றுகின்றார்கள். என்ன இக் கொடுமை!!

கம் : அடிகளாரே..... உரிமையினைப் பாதுகாப்பதற்காகவும், தன் கணவன் மீது பழிவரக் கூடாது என்பதற்காகவும், பரதனுக்கு ஆட்சியைக் கொடுக்கும்படி கேட்டிருக்கலாம். ஆனால் எதற்காக இராமனைக் காட்டுக்கு அனுப்பும்படி இரண்டாவது வரத்தையும் கேட்க வேண்டும்? அது பெரும் அநியாயந்தானே!

இளைஞர் : இராமன் நாட்டில் வைத்திருந்தால், குழப்பங்களும், கலகங்களும் ஏற்பட வாய்ப்பேற்பட்டிருக்கும். நாளை மன்னன் என்று பேசப்பட்டவனுக்கு அப்பதவி கிடைக்காவிட்டால் மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? தசரதன் மிகக் சாதுரியமாக இராமனின் சிறுவயதிலிருந்தே அவனை

அடுத்த அரசனாக மக்கள் மனதில் உலவவிட்டு வந்திருக்கின்றான். ஏற்படப் போகின்ற மாற்றத்தால் இராமனும் மக்கள் கண்முன் இருப்பானேயானால், நாட்டில் பத்த நிலை காணப்படுமே தவிர, அமைதியான ஆட்சி நிலவமாட்டாது. ஆகவே, சகல நலன்களையும் மனதிற் கொண்டே கைகேயி இரண்டாவது வரத்தையும் கேட்டுள்ளாள். அவள் தன் கணவன் நலத்தில் மட்டும் அக்கறை கொண்டவள்ள! மக்கள் நலத்திலும் அக்கறை கொண்டவள் என்பது புலனாகிறதல்லவா?

கம் : கைகேயி, எதோ நினைக்க, ஏதோ நடந்து விட்டதே! தசரதன் புத்திர சோகத்தால் இறப்பான் என்பது தெரியாமலா போய்விட்டது அவளுக்கு.

இள : தெரிந்திருக்கலாம்! ஆனால், இறப்பு என்பது பொதுவானது. அதிலிருந்து யாரும் தப்ப முடியாது. ஆனால், ஒரு அரசன் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டான் என்ற பழிச் சொல்லுடன் இறப்பதைவிட, தூயவனாக இறந்தாலும், பரவாயில்லையென்பதை தூயவளவள் விரும்பியிருக்கின்றாள். தசரதன் மறைவான், தான் விதவையாக வேண்டும் என்பது தெரிந்தும் செய்யப்பட்டிருக்கின்றாள் அந்தத் தியாகச் சுடர்.

கம் : தசரதன் செய்தது குழ்ச்சிதான்! ஏற்றுக்கொள்கிறேன். அதற்கும் இராமனுக்கும் தொடர்பில்லையே! அவன் என்ன செய்வான்? தந்தை சொல்வதைச் செயற்படுத்த நினைத்தான். அவனுக்கு இந்தக் கொடுத்த பேரரசுச் சம்பவம் ஒன்றும் தெரிந்திருக்காதே! அவனையும் ஏன் துரோகியென்று திட்டினாகள்? அவன் கடவுள் அவதாரமல்லவா?

இள : இராமனுக்குத் தெரியாது என்று கூறுவதற்கில்லை. ஏனெனில், இக்காட்சிதனைக் கவனியும்... (காட்சி மாற்றும்)

(இராமன் கானகம் செல்லும் போது வழிமறிக்கின்றான் பரதன்)

* பரதன் - இராமன்

பரத : அண்ணா... அண்ணா! என்ன கொடுமையிது? திரும்பி விடுங்கள்! அண்ணன் இருக்கத் தம்பி அரசாள்வதா? என்னால் முடியாது அண்ணா! திரும்பி வந்து ஆட்சியை ஏற்று நடத்துங்கள்!

இரா : தம்பி... கலங்காதே! நீ நாடாள வேண்டுமென்பதும், நான் காடேக வேண்டுமென்பதும் நியதி. அதை மீற யாராலும் முடியாது. தவிர “வரன் முறையால்” அரசு உனக்கே உரியது. நீ ஆட்சி செய்வது தான் முறை!

பரத : அண்ணா! “அரசு” எனதாகில் இன்றே தந்தனன் உங்களுக்கு! நீங்களே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இரா : அப்படியே ஆகட்டும் தம்பி! ஆனால் தந்தையின் இரண்டாவது கட்டளையான பதினான்கு வருடக் கானக வாழ்வு முடிய நிச்சயமாக வந்திடுவேன். கலங்காதே!

(காட்சி மாற்றும் இளங்கோ, கம்பர்)

இள : இவ்வுரையாடவில் இருந்து இராமனுக்கோ அல்லது பரதனுக்கோ ஆட்சி. யாருக்குரிமையென்பது தெரியாமலிருந்தது - என்று கூறுவதற்கிடமில்லை. இராமனுக்கு நன்றாகத் தெரிந்துதான் உள்ளது. ஏனெனில், அரச பதவியைத் திரும்பி வந்து ஏற்கும்படி எவ்வளவோ மன்றாடியும் ஏற்காத இராமன் “அரச என்னதாகில் தந்தனன் உங்ககு” என்று பரதன் கூறியதும் மறுப்புரை எதுவு மின்றி ஏற்றுக் கொள்கின்றான். உரியவர் விரும்பித் தரும்போது மற்றவர் வாங்குவதில் தவறில்லையே! இன்றும் “வரன் முறையால்” அரசு உனக்கே சொந்தம் என்று இராமனே தன் வாயால் பரதனிடம் கூறுகின்றான். இவற்றிலிருந்து கொடுத்த பேரரசு விடயம் இராமனுக்குத் தெரியாது என்று கூறுவதற்கில்லை. ஆனால் தந்தையாருடன் சேர்ந்து உரிமையினைப் பறிக்கப் பார்த்திருக்கின்றான். அவனும் பெருந்துரோகியே! (கம்பர் சிந்தனையில் இருக்கின்றார்)

இள : என்ன கம்பரே! போதுமா இன்னும் சான்றுகள் காட்டி இராமன் துரோகிதான்! அவன் காட்டி விட்ட வழிதான் இன்று பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது என்பதனை.....

கம் : போதும் அடிகளாரே..... போதும்! என்னைத் தவறாக என்ன வேண்டாம். இவையெல்லாவற்றையும் தெரிந்தே அமைத்தேன். என்ன செய்வது? காலத்தோடு சேர்ந்து எனது ஆக்கத்தினை அமைக்க வேண்டி இருந்ததாலேயே, சிலவற்றை தெரிந்தும் தெரியாததுபோல் விட்டு விட்டேன். அப்படி அமைத்துக்கொண்டதால் தான்.....

இள : பரவாயில்லை கம்பரே! இப்போது மக்கள், நல்லது, தீயது அறியத் தொடங்கி விட்டார்கள். துரோகிகள் யார்? தியாகிகள் யார்? என்று விரைவில் விளங்கிவிடும். உரிமைதனைக் கேட்கும் கைகேயி போன்றவர்கள், என்றும் தியாகிகளாக மக்கள் மனதிலே திகழ்வார்கள் என்பதில் ஜயமே இல்லை! வாரும் செல்வோம்! தருமை வெல்லும்

திரை

மற்றும் அவர்தும்

கவிதைகளும்

செ. அழகரத்தினம் எம். ஏ
பீடாதீபதி - வவுனியா தே.க.க.

வாழ்க்கையினின்றும் பரினமிக்கும் இலக்கியமானது, வாழ்க்கையின் பலவேறு பக்கங்களையும் படம் பிடித்துக்காட்டவல்லது. சமூக நடவடிக்கையின் யதார்த்தமான தன்மைகளையும் மக்கள் வாழ்க்கையோட்டத்தின் நிதர்சன நிலைகளின் நெளிவு கழிவுகள் வீக்க தூக்கங்களையும் அழகும் பொலிவும் சுவையுமெற எடுத்தியம்புவன இலக்கியங்களாகும். இவ்விலக்கிய வடிவங்களுள் மனித வளர்ச்சி வரலாற்றின் அனைத்துக்கால கட்டங்களிலும், உள்ளத்திற்கு உவகையையும், உயிர்க்கு உறுதியையும் பயக்கும் உண்மைக் கவிதைகள் அமிர்தத்தை ஒத்தனவென்பார், முத்தமிழ் வித்தகர் விடுலாநந்த அடிகளார். சிறந்த கருவும், சீரிய உருவும் உண்மைத் திருவும் ஒருங்கே அமையப் பெற்று, உயிரோட்டத்துடன் உரம் பெற்று நிற்பன நல்ல கவிதைகளாகுமென்பர்.

நம் முத்த தமிழ் தோன்றிய முன்னைய நாளிலிருந்து இற்றை நாள் ஈராகச் செய்யுள் செய்த கவிஞர்கள் தழிமை வளம்படுத்தித் தாழும் வளம்பெற்று விளங்கலாயினர். இன்று மரபுக் கவிதையுடன் வசனக்கவிதை, புதுக் கவிதை, திரைக் கவிதை, குழந்தைக் கவிதை எனப் பல்வகைக் கவிதை வடிவங்கள் காணப்படுகின்றன. தமிழ்நாடு, ஈநாடு. தமிழ் இன்று பரந்துறையும் உலகின் பலவேறு இடங்கள் அனைத்திலும் தமிழ்க் கவிதைகள் ஏராளம் வடிக்கப்படுகின்றன, பாராட்டும் பெறுகின்றன.

தமிழ்நாடு செய்த தவப்பயனால் கலை வாணியின் அருளாசிபெற்றுத் தமது இன்னிசைக் கவிதைகளால் - உரைநடை இலக்கியத்தால் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெரும்பணி செய்தவராகச் சுப்பிரமணிய பாரதி விளங்குகின்றார். ஏழு வயதில் கவிதை படைக்கும் பான்மை பெற்றவரான சுப்பிரமணியன், தம் பதினொராவது வயதில் “பாரதி” எனும் சிறப்புப் பெயரையும் பெற்றுக் கொண்டார். தமது குறுகிய வாழ்க்கை வட்டத்துள் ஏறத்தாழ 400க்கு மேற்பட்ட கவிதைகளைப் பாரதி வடித்துக் குவித்துள்ளார். இருபதாம் நூற்றாண்டின் ஈடினையற்ற எழுச்சிமிக்க புரட்சிக் கவிஞராகப் பாரதி போற்றப்படுகின்றார்

பொதுவாக ஒரே விதமான பழக்கப்பட்ட இறுக்கமான பாவினங்களை-மொழிநடைகளைக் கையாண்டு புலமைச் செருக்கையும் வித்துவமேதாவிலாசத்தையும் போட்டியிட்டுக் காட்டின்ற தமிழ்க் கவிதை இலக்கியப் போக்கிலே பாரதியின் புகுமுகம் பல புதுமைகள், புரட்சிகள் புகுவதற்குக் காலாகவும் சாதகமாகவும் அமையலாயிற்று. 20ம் நூற்றாண்டின் கவிதை இலக்கியத் துறையில் புதிய போக்கினையும் வடிவினையும் வழங்கிய முற்போக்குக் கவிஞராகப் பாரதி விளங்கினாரெனலாம்.

“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை”

என மனதாரப் பாடிய பாரதியின், மரபுச் செய்யுள் முறைகளை முற்றாக ஒதுக்காது மதிக்கின்ற பண்பும் பாங்கும் பாராட்டத் தக்கது. அதே நேரம் தமிழிலே அகவல், வஞ்சி, கலி, வெண்பா, விருத்தம், சிலேடை, அந்தாதி, ஆக்கவி, மதுரகவி, சித்திரகவி, அகலக்கவி இன்னோரன்ன பாவினங்களிலும் பரிச்சியம் பெற்றிருந்த பாரதி அவற்றிற்கு அதிகமாக சிந்து, கண்ணி, தெம்மாங்கு போன்ற பாவினங்களைக் கையாண்டு சொல், பொருள் மொழி போன்றவற்றில் உண்மை, நன்மை, செம்மை, இனிமை, எளிமை மிக்க கவிதைகளைத் தோற்றுவித்தார். இப்புதுப் போக்கிலிருந்து பாரதியுகம் எனும் ஒரு புதிய கவிதைக்காலம் தோற்றுவிக்கப்படலாயிற்று.

“கவைபுதிது பொருள் புதிது
சொற்புதிது சோதி மிக்க
நவ கவிதை

எனக் குறிப்பிடும் பாரதி,

“நமக்குத் தொழில் கவிதை நாட்டுக் குழுமத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல்”

என்றும்,

“சக்தியென்று நேரமெல்லாம் தமிழ்க் கவிதை பாட பக்தியுடன் போற்றிந்றால் பயமளைத்தும் தீரும்...” என்றும் தேசிய நலனோக்கில் செந்தமிழ்க் கவிதை ஆக்கத்தில் காலநேரமெல்லாம் ஓயாது கவிதைப்படைக்கும் தன்மையைக் காணலாம். ஒந்றுமை, கவிதை ஒருமை கொண்ட சமூகச்சீர்திருத்தத்தில் மோகம் கொண்டவராகப் பாரதி இருந்தார். கவிதைப் படைப்பில் புதிய உத்திகள், நட்பங்களைத் தமிழில் அழகுறப் புகுத்திக் கவிதை, இலக்கிய வரலாற்றில் காத்திரமான இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

பாரதியே “பாஞ்சாலி சபதம்” முன்னுரையில், “எனிய பதங்கள், எனிய நடை, எனிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு - இவற்றையுடைய காவியமொன்று தற்காலத்தில் செய்துதருவோன், நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாவான். காரியம் மிகப் பெரிது - எனது திறமை சிறிது. ஆகையால் இதனை எழுதி வெளியிடுகின்றேன். பிறருக்கு ஆதர்சமாகவன்று - வழிகாட்டியாக” என்று குறிப்பிடுவதன்மூலம்,

* மக்களுக்கு எனிதில் விளங்கும்படி உள்ளடக்கத்திலும் உருவத்திலும் தெளிவான கவிதையாக்கல்,

* கவிதையின் சமூகப்பாங்கை வலியுறுத்தல்,

* பேச்சு மொழியுடன் கூடிய கவிதை மொழிகளைக் கையாளல்

போன்றவை கவிதைக்குத்தேவையென்பதை வலியுறுத்தியுள்ளார்.

காலத் தேவைகளே பாரதியின் கவிதைகளின் கருப்பொருள்களாயின. தம் காலத்து அரசியல், பொருளியல் சமுதாய உண்மைத் தன்மைகளை அறிமுகம் செய்து, அலசியாராய்ந்து, இவைகளைத்திற்கும் சமுதாய அரசியல் நிலைமைகளுக்குமிடையில் தொடர்புகளை ஏற்படுத்தி, இழிநிலைத் தன்மையிலிருந்து இவைவிடுபடப் பாரதியின் கவிதைகள் பக்கபலமாகவிருந்தன. இதனால் இவை இன்றியமையாத்தன்மையுடையதுமாயின. இதனால் பாரதியின் கவிதைகள் மகத்துவமும் அமரத்துவமும் ஒருங்கே அமையப்பெறலாயின.

சொந்தநாட்டறிஞர் பாரதியை ஏற்கவும் மதிக்கவும் பெருமைப்படுத்தவும் மறந்த, மறுத்த காலகட்டத்தில் - சிலர் அவரைக் கஞ்சாக்கவி, பஞ்சக்கவி என நையாண்டி செய்த நேரத்தில், பாரதியார் பாடல்களின் தனித்துவத்தையும் உயர்வினையும் சிறப்பையும், தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் முன்னிலைப்படுத்திப் பாரதிக்குரிய இடத்தையும், மதிப்பையும், தனித்துவத்தையும், கௌரவத்தையும், ஈடிக்கொடுத்தவர் ஈழத்து விபுலாநந்த அடிகளே. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாரதிமன்றம் அமைத்து வாரந்தோறும் பாரதி பற்றியும் பாரதிபாடல்கள் பற்றியும் சிறப்பு சொந்தபொழிவுகள் செய்து, பாரதி பாடல்களை மாணவர்கள் நன்குணர்ந்து பாடிச்கவைக்கும் பாங்கினை அமைத்து, மதுரைத்தமிழ்ச் சங்கத்தில் பாரதி பற்றித் தெளிவாக விளக்கி, சங்கத்தார் பாரதியை ஏற்கவும், பாரதி பாடல்களுக்கு புத்துணர்வையும், புதுப்பலத்தையும் ஏற்படுத்தவும் சுவாமி விபுலாநந்தர் காரணமாக இருந்தரென்னாம். பாரதி பாடல்களை முழுமையாக தமிழ் இலக்கியமரபு, இந்துமதப் பாரம்பரியம் என்பவற்றின் பகைப்புலத்தில் மதிப்பிடும் முயற்சிகளை முதன் முதன் மேற்கொண்டவரும் அடிகளே. தமிழ் மொழித்திறன் பாரதியின் தேசியபாடல், கண்ணப்பாட்டு, குயிற்பாட்டு, பாஞ்சாலிசபதம், காட்சி, வேதாந்தப் பாடல்கள் போன்றவற்றைத் தமிழ்மொழியறியாதோர் பொருட்டுப் பிறமொழிகளிற் பெயர்த்து உலகெங்கும் பரப்புதல் வேண்டுமென்றும் கூறியவர் விபுலாநந்தர். சுருக்கமாகப் பாரதி என்பவர் யார்? என்பதையும் அவர்தம் கவிதைகளின் சக்தி எத்தன்மையானவை என்பதையும் உரிய முறையில் தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்தவர் விபுலாநந்த அடிகளே.

இதேபோன்று பாரதியின் வரலாற்றுப் பாத்திரத்தை மாக்கிய அறிஞர் பிளகானவு குறிப்பில், மகாபுருஷ இலக்கணத்துடன் பொருத்திக் காட்டியவர் நமது ஈழத்துப் பேராசிரியர் திரு.க. கைலாசபதி அவர்களாவர். 1955 - 82க்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்ததாழ் 30 கட்டுரைகள் பாரதி தொடர்பாக எழுதிக் குவித்த ஓப்பீட்டு இலக்கிய விமர்சகர் கைலாசபதி களாவர். தமிழகம், இலங்கை, இந்தியா, மேற்குலக நாடுகளின் அறிஞர் - சிந்தனையாளர் - கவிஞர்களின் எண்ணம் செயல் என்பன பாரதியின் ஆளுமையுருவாக்கத்தில் எப்பங்கு வகித்தனவென்பதை ஓப்பீட்டு நோக்கில் இனங்காட்ட முந்பட்டவர் கைலாசபதி யவர்களே. வங்கக்கவி தாக்கர் அவர்களையும் புரட்சிக்கவி பாரதி அவர்களையும் ஓப்பீட்டு அடிப்படையில் நுண்ணிதின் ஆராய்ந்து இருவரையும் இரு மகாகவிகள் என்று நிறுவிய பெருமை

கைலாசபதி அவர்களையே சாரும். சிந்துக்குத் தந்தை, பாரதியும் மேனாட்டுக் கவிஞரும், இரு மகாகவிகள், பாரதியின் பழையூம் புதுமையும், பாரதி வகுத்த தனிப்பாதை. பாரதிசெய்த புரட்சி, பாரதி கண்ட இயக்கவியல், இலங்கை கண்ட பாரதி, ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் பாரதியின் தாக்கம் போன்ற முக்கிய கட்டுரைகளில் பாரதி பற்றித் தெளிவான விளக்கத்தை விமர்சனர்தியாக வெளியிட்டு உதவியவர் பேராசிரியர் கைலாசபதியாவார்.

எனவே ஈழத்தவர்களான விபுலாநந்தரும், கைலாசபதியும் தமிழகத்து அறிஞர்கள் ஆற்றாத அரும்பணியை, அவசிய தேவையைப் பாரதி தொடர்பாகத் துணிந்து செய்துள்ளனமை எம்மார்க்கெல்லாம் என்னும் பெருமை தருவதொன்றாகும். பிற்காலகட்டத்தில்தான் இவர்கள் வழியில் மற்றவர்களும் தமிழகத்தில் பாரதி குறித்தது ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் பலர் தம் பட்டம் பதவி உயர்வுகளுக்காக இவ்வாறான ஆய்வு முயல்வுகளில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் பாரதியின் அடியையொற்றித் திரு. கனககுப்புரத்தினம் அவர்கள் பாரதி தாசன் எனும் பெயரில் கவிதை இலக்கியத்தில் பெரும் பெயர்பெற்று விளங்கியபோது, பாரதியின் புகழ் மேலும் பரவலாயிற்று. எனவே பாரதியின் புகழ் வெளிப்பாட்டுக்கு மற்றுமொரு காரணகர்த்தாவாகப் பாரதிதாசனும் அமைந்திருந்தார் எனலாம்.

“செந்தமிழ்த் தேனீ சிந்துவுக்குத் தந்தை
குவிக்கும் கவிதைக் குயில் இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரகு”

எனத் தொடங்கி,

ARCHIV

“தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்.”

என்று பாரதி குறித்துப் பாரதிதாசன் பாடியுள்ளமை ஈண்டு நினைவுகரத்தக்கது.

பாரதியார் பாடல்களை ஜனரஞ்சகப்படுத்தும் பணியில் பாரிய பங்களிப்பு நல்கலில் தமிழ் சினிமாத்துறையும் கணிசமான பொறுப்பினைத் தற்போது ஏற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. பாரதி பாடல்களுக்குச் சிலர் மெட்டமைத்து மெல்லிசைப் பாடல்களாக பிரபல்யப்படுத்த உதவியபோதும், உண்மையில் சினிமாப் பாடல்களில் சினிமா மெட்டுக்களுடன் பாரதியார் பாடல்களும் ஆங்காங்கே தலை காட்டத் தொடங்கிய கால கட்டத்திலிருந்து சாதாரண மக்களின் மனங்களில் அவை இடங்கொண்டு வரவேற்புப் பெற்றதொடங்கின. இதனால் அவற்றின் வரவு ஓரளவு சினிமாத் துறையில் அதிகரிக்கலாயிற்று.

“வந்தே மாதுரம்....”, “ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ...”, “விடுதலை விடுதலை விடுதலை...”, “அச்சமில்லை அச்சமில்லை....”, “சிந்து நதியின் மிசை நிலவினிலே...” போன்ற விடுதலை வேட்கை, குதந்திர, தேசிய பாடல்கள் பல படங்களில் இடம்பெற்றன.

“மனதிலுறுதி வேண்டும் ...”,	மங்கியதோர் நிலவினிலே...
“ஒளிபடைத்த கண்ணினாய்...”	ஓடிவிளையாடு பாப்பா...
“வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா...”	காக்கைச் சிறகினிலே நந்தலாலா....
“தீராத விளையாட்டுப் பிள்ளை...”	உன் கண்ணில் நீர் வடிந்தால்
“நல்லதோர் வீணை செய்தே அதனை...”	எங்கிருந்தோ வந்தான் கண்ணன் ...
“நிற்பதுமே நடப்பதுமே” போன்ற ஏராளமான பாடல்கள் படிப்படியாக பல்வேறு மெட்டுக்களில் சினிமாப் படங்களின் மூலம் மக்கள் மத்தில் பிரபல்யம் பெற்று விட்டன.	

இவற்றுக்கெல்லாம் முத்தாரம் குட்டுவது போன்று அன்மையில் “பாரதி” என்னும் தமிழ் திரைப் படத்தைத் தயாரித்துச் சிறந்த முறையில் நெறிப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளமை மிகவும் பொருத்தமானதாக, காலத்தேவை கருதியதாக இருக்கிறது எனலாம். சிறந்த சினிமாப் பட வரிசையில் இப்படமும் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதைவிட வாணிவிழாக்காலங்களில் வழிபாட்டுத் தலங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் அலுவலகங்களிலும், பிற இடங்களிலும் பாரதியின் பாடல்கள் தவறாது முன்னிடம் பெற்றுக் கொள்வதையும்

குறிப்பிட்டாக வேண்டும். “யாதுமாகி நின்றாய்...”, “ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி...”, “வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்..”. போன்ற பல பாடல்கள் பக்திச் சிரத்தையுடன் போற்றிப் பாடப்படுவது, பாரதியார் பாடல்களின் மகிமையையும் மகத்துவத்தையும் காட்டும் செயன்முறைகளாகும்.

பாரதியின் வருகை தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு சிறப்பு திருப்புமனையாயிற்று என்பதில் இரு வேறுபட்ட கருத்துக்கு இடமில்லை. “இளங்கோவடிகள் கம்பர் என்னும் மலர்களைத் தந்த தெய்வத் தரு ஓராயிரம் வருடம் ஓய்ந்துகிட்டந்த பின்னர் வராதுவந்த செல்வத்தைப்போல பாரதி என்னும் மலரைத் தந்திருக்கிறது. இம்மலரை நாம் பிற்ற சொற்கேட்டு தோற்றுவிடுவோமோ?” என்று கவாமி விபுலாநந்தர் பெருமிதம் கொண்டு அங்கலாய்ப்பது சிந்திக்கத்தக்கதாகும்.

பாரதி ஒரு பார்ப்பனர். ஆனாலும் ஆங்கிலேய ஆதிக்க வெறியால் அடக்கியொடுக்கப்பட்ட சமுதாயத்தின் சாதாரண குடிமக்களுள் தானும் ஒருவன் என்பதை நன்குணர்ந்திருந்தவர். இந்திய மக்கள் அனைவரும் தம்மையுணர்ந்து சுதந்திரவனர்வு பெற்றுச் சுயமரியாதையுடன் வாழவேண்டுமென்று மனதார விரும்பியவர். பாரதி பார்ப்பனராக இருந்ததால், சாதி கருதி அவரை விரும்பாத ஒரு சாரார் இருந்திருக்கலாம். பாரதி கடும் புரட்சிப் போக்காளராகக் காணப்பட்டமையால் மற்றொரு பகுதியினர் அவரை விரும்பாது இருந்திருக்கலாம், எதிர்த்துமிருக்கலாம். இயல்பாக மனிதரிடத்திலுள்ள காழ்ப்புணர்வு காரணமாக இன்னும் சிலர் அறிஞர் - கவிஞர்கள் பாரதியை ஒரங்கட்டி ஒதுக்க முனைந்திருக்கலாம். இத்தகைய எதிர்ப்புக்கள், வெறுப்புக்கள், மறைப்புக்களைப் பாரதியின் பாட்டுத்திறம் - அவரது துணிச்சல், தன்மைபிக்கை, தேசபக்தி, சமூகநல நோக்கு போன்றன மிக எளிதில் வெற்றிகொண்டு ஏற்றமிகு இடத்தை அவருக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் பெற்றுக்கொடுத்தனவெனலாம்.

பாரதியார் பாடல்கள் குறித்துக் கூறுவதென்பது ஒரு வரையரைக்குப்பட்ட விடயமன்று. அந்ப் சொற்ப அளவிலான வாழ்க்கையில் பாரதியார் மிகத் துணிவாக பன்னுாற்றுக் கணக்கான கவிதைகளைப் படைத்தளித்துள்ளார். வசன - உரைநடை இலக்கியங்களையும் எழுதியுள்ளார். இவற்றுள் அவரது எண்ணக்க குவியல்கள், சிந்தனைத் துளிகள், உணர்ச்சிப் பொறுகள், ஆசாபாசங்கள், முரண்பாடுகள் முதலியவற்றை அவரது பாடல்களிலும் வசனப்படைப்புக்களே தெளிவாகக் காட்டுகின்றனவென்ற கைலாசபதியவர்களின் குறிப்பும் கவனிக்கத்தக்கது. பாரதியார் கவிதைகளில் மேனாட்டுக் கவிஞர் ஜெல்லி அவர்களின் செல்வாக்கும், தாக்கமும் இருந்துள்ளனவென்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

பாரதியின் ஓவ்வொர் கவிதையிலும் அது நீண்ட காவியமாகவமைந்த சுமார் 2950 வரிகள் கொண்ட “பாஞ்சாலி சபதம்” என்றாலென்ன, மிகக் குறும்பாடலாக அமைந்த ஐந்து வரிகள் கொண்ட “அக்கினிக்குஞ்கு”வாக அமைந்தாலென்ன, எதுவாக விருப்பினும் அவை ஓவ்வொன்றிலும் கவிதைப் பொருளும் நலமும், அழகும், உணர்வும் பொலிந்து நிறைந்து நிற்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வர். எனவே பாரதி பாடல்களைத் திட்டவட்டமாகப் பகுத்து - வகுத்து அவை இன்னவைக்கையைச் சார்ந்தன என்பதைக் குறித்துக் கூறுவதென்பது பொருத்தமான முறைமையாகவமையாது. எனினும்,

தேசிய கீதங்கள்	-	53
தோத்திரப் பாடல்கள்	-	78
ஞானப்பாடல்கள்	-	25
பல்வகைப் பாடல்கள்	-	24
சுயசரிதைப் பாடல்கள்	-	23
புதிய பாடல்கள்	-	23
பாஞ்சாலி சபதப் பாடல்கள்	-	73
குயிழ் பாடல்கள்	-	09
கண்ணன் பாடல்கள்	-	23
உரைநடை இலக்கியங்கள்	-	52

எனப் பகுத்து பாரதியார் கவிதையைத் தொகுத்து நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பினும், இவை ஓவ்வொன்றும் மற்றொன்றுடன் தொடர்புற்றும் பின்னாலும் நெருங்கியும் இருக்கின்ற தன்மையைக் காணலாம்.

பாரதி மறைந்து ஏற்ததாழ் எட்டு தசாப்தங்கள் கடந்த பின்னாலும் பாரதி குறித்து - பாரதியின் இலக்கியப் படைப்புக்கள் பற்றி பேச்கும், ஆய்வும் விமர்சனமும் “பாரதியியல்” என்று

கைலாசபதி குறிப்பிட்டவாறு ஒரு தனிப் பகுதியாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாகும். அவரது தீர்க்கதறிசனத்துடன் கூடிய, கருத்தாழமும், சிந்தனைத் தெளிவும் கொண்ட படைப்புக்களே இதற்குக் காரணம் எனலாம். எனவே தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதியின் பங்களிப்பு மிகப் பாரியமானதாக வைத்தென்னப்பட வேண்டும். அவரது கவிதைகள் காலத் தேவையை ஒட்டியதாக எழுந்தபோதும், இன்றைய காலத்தேவையுடன் பெரிதும் பொருந்துவனவாகவும், குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் விடுதலை வேட்கைக்கான அருமருந்தாகவும் அமைகின்றன. திரு கனகசபாபதி அவர்கள் குறிப்பிடுவதைப் போன்று பாரதி பாடல்களில் புதிய கவிதைக் கோட்டாடுகள் புனைவியல் இயக்கம், நடப்பியல் இயக்கம், குறியீட்டியல், புதிய செவ்வியல் இயக்கம் சார்ந்த தன்மைகள் காணப்படுவது தவிர்க்கவியலாத இயல்புடை விசேட தன்மைகளாகுமெனலாம்.

அடிமைத் தளையில் சிக்குண்டு சீரழிந்த நிலையிலுள்ள இந்திய சமூகத்தை அதனின்றும் விடுவித்து ஒற்றுமைப்படுத்தி உயர்விக்கும் உன்னதநோக்கில், புரட்சிப் போக்கில், வக்கிர தேசியவுணர்வுச் சக்தியுடன் சேர்ந்தமைந்தவை அவரது ஒரு வகைப் பாடல்கள். அழகுக் கலைக்கண் நோக்குடன் பழைமையைப் புதுப்பித்தும், மெருகீட்டியும் புதியனவற்றைப் புதுமையாய்ப் படைத்தும் நின்றன அவரது மறு பகுதிப் பாடல்கள். வேதாந்த, சமய சமூக தேசிய கருத்துக்களின் கூட்டுக்கள் பாரதியின் பாட்டுக்களில் பரந்து கிடந்தமையை நுண்ணிதின் ஆராய்வோர் நன்கறிவர்.

பாரதியிடம் விடுதலையும், சீர்திருத்தமும், பொதுவுடமைப் போக்கும் அமைந்தனவான தேசியப் பாடல்களின் தேவை இருந்தது. சுரேந்திரநாத் பான்ஜி, திலகர், நிவேதிதா, காந்தி போன்றோரை அரசியல் குருவாகவும் ரூசோ, மஸ்ஸினி போன்ற மேனாட்டு அறிஞரை அரசியல் சமுதாய வழிகாட்டிகளாகவும் கருதிய பாரதி, 1917ல் ஏற்பட்ட ருதியப் புரட்சியின் செல்வாக்காலும் தாக்கமுற்று சில இடங்களில் தம் குருக்களையும் விஞ்சிய போக்காளராகத் தம் கவிதைகளில் முன்னிற்பதைக் காணலாம். தேசிய விடுதலைக்கு ஒற்றுமை ஒன்றே முக்கிய காரணம் எனவனர்ந்த பாரதி,

“வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத்தாயை வணங்குதல் என்போம்”

எனத் தொடங்கி,

“வேதியிராயினும் ஒன்றே - அன்று
வேறு குலத்தவராயினும் ஒன்றே”

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு”

“ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
சென்றாயினும் வலி குன்றா தோதுவம்” என்றும்,

விடுதலைபற்றி வசனகவிதையில்,
“மானுடச்சாதி ஒன்று, மனத்திலும்
உயிரிலும் தொழிலிலும் ஒன்றே யாகும் -”
“ஒற்றுமைக்கு ஞாய்யவே நாடெல்லாம்
ஒருபெருஞ் செயல் செய்வாய் வா வா” என்றும்,

“எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்..”

என்றும் பாடுவதின் மூலம் தேசிய ஒற்றுமையை

வலியுறுத்துகின்றார்.

பாரதி புதுமைகளைப் புகுத்தியவர் என்று இயம்பும் போதும், அவர் பழைமைகளை முற்றாக மறந்தவராகவோ, ஒதுக்கியியவராகவோ கூறவியலாது. பண்டைய இலக்கிய புராண இதிகாச,

வேதாகம, உபநிடதங்களிலிருந்தும் தம் கவிதைக்கான கருப்பொருளை பாரதி எடுத்தாண்டிருப்பதையும், கூட்டிக்காட்டுவதையும் காணலாம். அவரது தோத்திரி, வேதாந்தப் பாடல்கள், ஞானப்பாடல்கள், தனிப்பாடல்களில் பரமன், பிரமன், விநாயகர், முருகன், சரஸ்வதி, வாணி, காளி, பராசக்தி என்ற வடிவங்களில் பழைமேபோற்றும் பாங்கினைக் காண்கின்றோம்.

“பூமியிலே கண்டம் ஜெந்து மதங்கள் கோடி
புத்தமதம் சமணமதம் பார்லிமார்க்கம்
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்
சனாதனமாம் ஹிந்து மதம் இல்லாம் மதம்
நாம முயர் சீந்ததுத் தாவுமார்க்கம்
நல்ல கண்பூசி மதம் முதலாம் பார்மேல்
யாமறிந்த மதங்கள்பல உளவாம் அன்றே
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங்கொன்றே”

எனச் சமய சமரத்துவம் பாரதி படைத்திருப்பதை, இதுபோன்ற பாடல்கள் புலப்படுத்துகின்றன. அதேபோன்று பாரதி பார்ப்பனராக இருந்தபோதும்,

“எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்
இறைவா இறைவா இறைவா”

“பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம்
பரிழூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்”

“யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே
வேதச்சுடரே... மெய்யாக் கடவுளே...”

“பல்வகையாகப் பரவிடும் பரம் பொருள் ஓன்றே”

தெய்வம், கடவுள், சுடர் என்று பாடுவதைக் காணமுடிகின்றது.

பாரதி சமகாலப் பொதுவுடமைக் கருத்துக்களால் பெரிதும் கவரப்பட்டவர். நாட்டின் இழிநிலை ஒழியவும், அழியவும், பெண்ணடிமை விலகவும், மனித சமத்துவம் மகிழையறவும் பாரதி உளம் அவாவி உரம்பெற்று நின்றவர்.

“உழுவிதைத் தறுப்பாருக்கு உணவில்லை -
பிணிகள் பலவுண்டு...”

என நோவதோடு,

“ஏழையென்றும் அடிமையென்றும் எவருமில்லை”

என அழுத்திக் கூறி,

“வயிற்றுக்குச் சோறிடவேண்டும் - இங்கு
வாழு மனிதர்க்கெல்லாம்”

என்று வலியுறுத்தி,

“இனியொரு விதிசெய்வோம் - அதை
எந்நானும் காப்போம்
தனிமனிதர்க் குணவில்லை - எனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்...”

என்றும் புரட் சிகனல் தெறிக் கப்

பாடியுள்ளார். இதனால் இக்காலத்தில் பிரஸ்தாபிக்கப்படும் “தலித் இலக்கியப்” படைப்பதிலும் பாரதி முன்னோடியாக இருந்தாரா என்றும் ஒருசாரார் விமர்சிப்பதுண்டு.

அதே நேரம் பாரதியின் கவிதைகளில் இயற்கை குறித்த பகுதிகளையும் அவதானிக்கலாம். பண்டைப் புலவர்கள் இயற்கையின் அமைதி நிலையை அழகை வியந்து பலவேறு அணிந்தன்களுடன் பாடுகின்ற போக்கிலிருந்து, பாரதி சற்று வித்தியாசமாக இயற்கையின் கட்டுப்பாடற் கொந்தளிப்பான கோலமிக்க கூறுகளையும் கவிதைகளில் வடித்துள்ளதையும் காணலாம். “வேள்வித் தீ” எனும் கவிதையில்,

“எங்கள் வேள்விகள் கூடமீதில்
எறுதே தீ தீ - இந்நேரம்
பங்க முந்தே பேய்க ணோடப்
பாயுதே தீ! தீ ! இந்நேரம.....”

என்றும் “ஹழிக்கூத்துக்” கவிதையில்,

“சக்திப் பேய்தான் தலையொடுதலைகள் முட்டிச் சட்டச் சட்டச்
சட சட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி - அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல்போய் எட்டித் - தானே
எரியும் கோலங் கண்டே சாகும் காலம்...”

என்றும் “மழை” குறித்த கவிதையில்,

“பக்க மலைகள் உடைத்து - வெள்ளம்
பாயுது பாயுது பாயுது - தாம் திரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் - அண்டம்
சாயுது சாயுது சாயுது...”

என்றும் “புயற்காற்று” பற்றிப் பாடும் போது,

“காற்றுடிக்குது கடல் - குழறுது
கண்ணைப் விழிப்பாய் நாயகனே
தூற்றுங் கதவு சாரள மெல்லாம்
தொளைத் தடிக்குது பள்ளியிலே...”

வெட்டியடிக்குது மின்னல் - கடல்
வீரத்திழை கொண்டு விண்ணை யிடிக்குது
கொட்டியடிக்குது மேகம் - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று”

என்றும் “அக்கினிக் குஞ்கு” எனும்

கவிதையில்,

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலே பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ”

என்றும் மிகப் புரட்சிக் கருத்துக்களை இயற்கையினுடாகப் பாரதி வெளிப்படுத்துவது, அவரது கவிதை நடை ஆழத்தையும், விறுவிறுப்பான தன்மையையும் காட்டுகின்றது.

அத்தோடு சாதியைச் சாடும் போக்கில் பாரதி பாடல்களில், அவரது உணர்ச்சிகள் பீரிட்டு பாய்வதையும் அவதானிக்கலாம்.

“ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை - சாதியில்
இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லையே”

என்றும்,

“பார்ப்பானை ஜயரென்ற காலமும் போச்சே...
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே”

என்றும்,

“நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ - பன்றிச் சேய்களோ
நீங்கள் மட்டும் மனிதர்களோ - இது
நீதமோ பிடிவாதமோ”

எனவும்,

“சாதிகளில்லை யடி பாப்பா - குலத்
தாழ்ச்சி யுயர்ச்சி சொல்லல் பாவம்”

என்றும்,

“காக்கை குருவி எங்கள் ஜாதி - நீலக்
கடலும் மலையும் எங்கள் கூட்டம் ...”

எனவும்,

சாதிப் பினிகளை, கொடுமைகளை வேரோடு வீழ்த்தவேண்டுமென்று விழைவதைக் காணலாம்.
பாரதி பெண்கள் இழிநிலை கண்டு இதயம் இடிந்து போனவர். எனவே அவரது கவிதைகளில்
பெண்ணடிமை பற்றிய சாடலும், பெண் விடுதலைத் தேடலும் நிரம்பி நிற்கின்றன. சக்தியையும்,
காளியையும் இஷ்ட தெய்வமாகக் கொண்ட பாரதி, கண்ணம்மா மீதும், பாஞ்சாலி சுபத மூலமும்,
பல்வகைப் பாடல்களுடைகவும் இவற்றை வெளிப்படுத்தியுள்ளார். அவரது “புதுமைப்பெண்” கவிதைகளில்,

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்...
திலகவானுத லார்நங்கன் பாரத
தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீர்ப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்”

என்றும் “பெண்மை” பற்றிய பாட்டில்,

“பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா
பெண்மை வெல்க வென்று கூத்திடுவோமடா”

எனவும்,

“உயிரினும் இந்தப் பெண்மை இனிதா
ஊதுகொம்புகள் ஆடு களி கொண்டே”

எனவும், “பெண் விடுதலைக் கும்மிப்” பாட்டிலே,

“கந்பு நிலையென்று சொல்ல வந்தால் - இரு
கட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம்”

என்றும்,

“உடையவள் சக்தி ஆண்பெண் னிரண்டும்
ஒருநி காசெய் துரிமை சமைத்தாள்,
இடையி லேற்பட்ட கீழ்நிலை கண்மா
இதந்து நாமொருப் பட்டிருப் போமோ?”
“பெண்ணுக்கு விடுதலைந் ரில்லையென்றால்

பின்னிந்த உலகிலே வாழ்க்கையில்லை.”

“தாய்க்கு மேல் இங்கேயோர் தெய்வமுன்டோ

தாய் பெண்ணே யல்லளோ?...”

என்றும் பாரதி தம் பாடல்களில் கோட்டுக்

காட்டுவதன் சிறப்புக்களை அவதானிக்கலாம்.

இதே நேரம் பாரதி பாடல்களிலே - அவருள்ளத்திலே அன்பும், இரக்கமும், பண்பட்ட எண்ணப்பாங்குகளும் வெளிப்படுவதையும் குறிப்பிட்டாக வேண்டும். காந்தியைக் கோட்டாடுகளையேற்று அவரோடு ஒன்றுபட்டுமேத்த சுதந்திரப் போராட்ட வீரராகையாலும், வள்ளுவன், இளங்கோ, கம்பன் ஆகியோர் வழியில் ஸ்ரக்கப்பட்டவராகையாலும் பாரதியிடத்து அகிம்சையுணர்வுகளும் அன்பு மார்க்கமும் நிறைந்திருந்தனவெனலாம்.

“மனதில் உறுதி வேண்டும்
வாக்கினில் இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும.....”

“எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ண வேண்டும்.
திண்ணிய நெஞ்சமும் வேண்டும்,
தெளிந்த நல்லறிவு வேண்டும்”

“..... வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை - அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு”

“அன்பென்று கொட்டு முரசே - அதில்
ஆக்கமுண்டா மென்று கொட்டு
அன்பென்று கொட்டு முரசே - மக்கள்
அத்தனைபேரும் நிகராம்”

மனிதனிடத்து மாத்திரமன்று, மற்று உயிர்களிடத்தும் அன்பு தேவை என்பதைப் பாரதி,

“கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டிவிளையாடு பாப்பா
எத்தித் திருடு மந்தக் காக்காய் அதற்கு
இரக்கப்படவேணும் பாப்பா”

“வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா”

“அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா”

என்றும் பாடி மகிழ்வதையும் அவதானிக்கலாம்.

பாரதியை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்திய ஊடகமாக முற்று முழுதாக இருந்தது தமிழ் மொழி தான். தமிழ் மொழியிடத்தும், தமிழரிடத்தும், தமிழ் நாட்டிடத்தும் பாரதி கொண்டிருந்த பற்றும் பாசமும் கொஞ்ச நஞ்சமானவையன்று. எனவே பாரதி பாடல்களில்,
“செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே”

என்றும்,

“கல்வியிற் சிறந்த தமிழ் நாடு - புகழ்
கம்பன் பிறந்த தமிழ் நாடு...
வள்ளுவர் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு...”

என்றெல்லாம் தமிழ்நாட்டையும்,

“யாழிந்த மொழிகளே தமிழ் மொழி போல்
இனிதாவ தெங்கும் காணோம....”

என்றும்,

“எங்கள் தமிழ் மொழி, எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே”

என்றும்,

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்,
இறைவாத புகழுடைய புதுநால்கள்
தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்”

என்றும் பாடியுள்ளார்.

அத்தோடு “பாஞ்சாலி சபதம்” சமர்ப்பணத்திலே, “தமிழ் மொழிக்கு அழியாத உயிரும், ஒளியும், இயலுமாறு இனிப்பிறந்து காவியம் செய்யப்போகிற வரகவிகளுக்கு இந்நாலைப் பாத காணிக்கையாகச் செலுத்துகின்றோம்”, என்ற பாரதியின் கூற்றும் கவனிக்கத்தக்கதாகும்.

தேச வர்த்தமான எல்லை கடந்த பாடல்களைப் படைப்பதோடு, அடிப்படையில் பாரத விடுதலையும் தமிழக விடுதலையையும் சேர்ந்து வெல்லப்பட வேண்டுமென்றும் விரும்பியவர் பாரதியார். “தமிழ் ஜாதிக்குப் புதிய வாழ்வு தரவேண்டுமென்று கங்கணம் கட்டி நிற்கும் பராசக்தியே என்னை இத் தொழிலில் தூண்டினாளாதவின்” என்று வசன நடைபற்றிய முகவரையில் குறிப்பிடுகின்றார்.

“வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ் நாடு”

“முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மெய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு
எத்தனையுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ் நாடு”

என்று பாடிப் பரவசப்படும் பாரதி,

“தமிழ்ச்சாதி தடியுதையுண்டும்
காலுதையுண்டும் கயிற்றுடியுண்டும்
வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறுது
செத்திடும் செய்தியும் பசியாற் சாதலும்

பினிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதாம்
நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்
இ.தெல்லாம் கேட்டும் எனதுள்ளாம் அழிந்திலேன்”

என இன்று தமிழ்ச்சாதி வீடற்று, நாடற்று, காடேகிப், பிறநாடேறி நலிவற்று வாழ்கின்ற சீர்கெட்ட தன்மையை நெஞ்க நொந்து புலம்புகிறார். அதே நேரத்தில்,

“தெய்வம் மறவார் செயுங்கடன் பிழையார்
எதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்...”

என்று தமிழர் தம் முடிவுநிலை முன்னேற்றமானதாக, பெருமை பெற்றதாக, இன்பம் நிறைந்ததாக இருக்குமென்ற எதிர்பார்ப்பினையும் எடுத்தியம்பியுள்ளை மனநிறைவுக்கும் நம்பிக்கை உருவாக்கத்திற்கும் உரியதொன்றாகும்.

ஒளவைப் பிராட்டியார் அன்று ஆத்தி குடி, கொன்றைவேந்தன் போன்றவற்றைப் பாடி, தமிழர் தம் வாழ்வுக்கு வளப்பையும், வளத்தையும் வழங்கி வழிவகுத்திருந்தார். நமது பாரதியார் புதிய ஆத்திகுடி பாடியதன் மூலம் தமிழ் மக்கள் இன்றைய நிலையில் இழிவுநிலையின்றும் மீண்டும் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்று விழைந்தார். இதனால் அவர் பாடிய புதிய ஆத்திகுடியில் எமக்கு அதிபயனளிக்கும் சில வரிகள் இங்கு தரப்படுகின்றன.

அச்சம் தவிர், ஆண்மை தவறேல்
எண்ணுவது உயர்வு ஏறுபோல் நட
ஜம்பொறிகள் ஆட்சிகொள்
கற்றது ஒழுகு, காலம் அழியேல்
சரித்திரத் தேர்ச்சி கொள், சாவதற்கு அஞ்சேல்
சொல்வது தெரிந்து சொல் சோதிடந்தனை யிகழ்
தன்னை இழவேல், தாழ்ந்து நடவேல்
துன்பம் மறந்திடு தூந்துகல் ஓழி
தெய்வம் என்றுணர் தேசத்தைக் காத்தல் செய்
புதியன விரும்பு, பூமி இழந்திடேல்
பெரிதினும் பெரிதுகேள், பேய்களுக்க கஞ்சேல்
முளையிலே முகந்துநில், மூப்பினுக்கிடம் கொடேல்
மெல்லத் தெரிந்து சொல், மேழி போற்று
வீரியம் பெருக்கு வெடிப்பறப் பேக
வேதம் புதுமை செய்
வையகத் தலைமைகொள்
வெளவுதல் நீங்கு.

இவை போன்ற பல வைரவரிகளையும் தந்துள்ளார். இவை இளம் பராயத்திலிருந்து உரைந்தப்பட்டு அனுபவர்தியாகப் பலரிடத்தும் பதியவேண்டுமென்பது பாரதியின் உள்ளக் கிடக்கையாகும்.

பாரதி பற்றிப் பலவேறு கோணங்களில் பலவாறு ஆய்ந்து அவர் பாட்டுக்களுக்கு விளக்கங்களும், விமர்சனங்களும் தரப்படலாம். “பாட்டுக்கொரு புலவன் பாரதி” என்பது பாரதத்திலும் தமிழகத்திலும் ஈழத்திலும் நிறுவப்பட்டால் மட்டும் போதாது. இது இன்னும் உலகெங்கும் விரிவாக்கம் பெறுதல் வேண்டும். பாரதியின் நிதர்சன வடிவத்தையும் அவன் பாடல்களில் பொதிந்துள்ள கருத்துக்களையும் சரியாகக் கெடுத்துகொள்ள பாரதியார் பற்றிய ஆய்வுகள் ஆழமாகவும் அகலமாகவும் இடம் பெறுதல் வேண்டும். நம் நாட்டாரும் பிறநாட்டாரும் பாரதி பற்றியும், பாரதி பாடல்கள் குறித்தும் முழுமையான முறையான விளக்கம் பெறுதற்கு தமிழ்நாட்டு, ஈழநாட்டுப் பல்கலைக்கழகங்கள் முன்னின்று உழைத்தல் வேண்டும். பாரதி பாடல்கள் பலவேறு மொழிகளில் பெயர்க்கப்படுத்தான் முன்னெடுப்புக்கள் முடுக்கி விடப்படுதலும் முக்கியமானதாகும். பாரதி பெருமை - அவன் பாட்டின் வலிமை உயர்ந்தோங்கி சமுதாய விடியலுக்கு உறுதியான உரமிடுதல் வேண்டும்.

விஞ்ஞானச் சமைச் சூல்வரத்து றயற்சிகளும், முறைப்படிகளும்

ச.முளிதரன் B.Sc (Hons) M.Ed.
பீடாதீபதி - ஸ்ரீபாத தே.க.க

“கோவணம் இல்லாத நிர்வாண தேசத்தாரின் பாலையில் பட்டு அங்கவஸ்திரத்துக்கும் பெயர் கிடையாதென்றால் அதற்கு அவர்களுடைய பாலை மேல் என்ன குற்றும் இருக்கிறது? துணியைக் கொண்டு கொடுத்து வழக்கப்படுத்தினால் முறையே வார்த்தைகளும் உண்டாக்கிக் கொள்வார்கள்” என பாரதி அன்றே கூறியது ஒன்றை நிதர் சனமாக்குகிறது. அதாவது மொழிக்குள் புதியதொன்றில்லாவிட்டால், அதையிட்டு வருத்தங் கொள்ளத் தேவையில்லை, குற்றங் கூறவும் தேவையில்லை. வருவதுவரும் போது ஏற்றுக்கொண்டு மொழி தன்னை வளமாக்கிக் கொள்ளும் என்பதேயாம். இது தமிழுக்கு மட்டுமுரியதல்ல, அது எம் மொழிக்கும் பொருந்துமெனலாம்.

தத்துவத் தமிழ், சமயத் தமிழ் எனப் புதுப் புதுப் பரிமாணம் கொள்ளும் தமிழின் இன்றைய தேவை அறிவியல் தமிழ் என்பதேயாகும். தமிழானது அறிவியல் பால் அக்கறையற்றிருக்குமானால் காலத்தால் தூக்கியெறியப்பட்டுவிடுமென்பதை இன்றைய யுகத்தில் யாராலும் மறுக்க முடியாது. எனவே தமிழ் மொழி பின்வரும் இரு காரணங்களினால் புதியன் கொண்டு தன்னை மெருகேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவையாவன,

1. மேல்நாட்டு அறிவியல் செய்திகளைத் தமிழ் மக்களோடு பகிர்ந்து கொள்ளல்.
2. தாய் மொழியூடாக அனைத்து அம்சங்களையும் போதித்தல்.

இன்று விஞ்ஞானமென்பது தனியே அறிவுக்காகவும், பயன்பாட்டுக்காகவும் மட்டுமுரியதொன்றாக இல்லாமல் மக்களுக்காக என்பதும் வலியுறுத்தப்படுகின்றது. நவீன விவசாயத்துறை, மருத்துவத்துறை, சுற்றுலாடல் விஞ்ஞானத்துறை, தொழில்நுட்பம் முதலானவை மக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாகி விட்டன. எனவே பொதுசனத் தொடர்பு சாதனங்கள் இதனைவிடுத்து பிற நாடுமாயின் இவை பயன்ற்தாகிவிடும். எனவே அறிவியல் விடயங்கள் எளிதாக சராசரி மக்களுக்கு முன்வைக்கும் பணி அவற்றுக்குப் பிரதானமானது. இதற்கான முயற்சிகள் தமிழில் ஒரு நாற்றாண்டுக்கு முன்னதாகவே ஆரம்பமாகி விட்டதை நாம் அறியக் கூடியதாக இருக்கின்றது.

ஆங்கிலேயர் வரும்வரை தமிழ் தன் இலக்கிய சமயப் பரப்புகளில் ஆங்காங்கே அறிவியல் உண்மைகளைக் கூறுவதாக இருந்திருக்கிறது. அதன் பின்னரே தமிழ் தனியாக அறிவியலை ஒரு துறையாகக் கருத்திற் கொள்ளத் தொடங்கியது.

மக்களுக்காக அறிவியல் தகவல்களைத் தரும் கட்டுரைகளை 1831 இல் தமிழகத்தில் வெளியான தமிழ் மெகலீன் எனும் மாத இதழ் வெளியிட்டுத் தமிழில் எளிதாக அறிவியல் விடயங்களைச் சொல்ல முடியும் என்பதை முதலில் நிருபித்தது. அதன் பின்னர் நீண்டகால இடைவெளிக்குப் பின் 1870இல் அகத்திய வர்த்தமானி எனும் இதழ், 1887 இல் வெளியான சுக்கீவனி முதலியன் கடந்த நாற்றாண்டில் தமிழகத்தில் அறிவியல்பரப்பு நோக்கோடு வெளிவந்த சஞ்சிகைகளாகும். இந்நாற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும் பல சஞ்சிகைகள் அறிவிய லுரைக்கும் நோக்கோடு வந்ததாக அறியக்கிடக்கின்றது. அதில் 1909 இலிருந்து இன்றுவரை புனாவிலிருந்து வெளிவரும் நல்வழி இவ்விடயத்தில் பாரிய பங்களிப்புச் செய்துள்ளதெனலாம். அத்தோடு 1949 இலிருந்து வெளிவரும் கலைக்கத்திற் 1967 விருந்து வெளிவரும் யுனெஸ்கோ கூரியர் என்பன தமிழில் மக்களுக்கான அறிவியல் என்பதைச் சாதிப்பனவாக இருந்து வருகின்றன. அது மட்டுமல்ல இன்று இந்தியா, இலங்கை, மலேசியா முதலான நாடுகளிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளும், ஓலிபரப்புச் சேவைகளும் அறிவியல் விடயங்களைத் தருவதென்பதை ஒரு கடமையாக கொண்டியங்குவதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

இவ்வாறு மக்களுக்காக அறிவியல் சொல்லுதலின் போது பாரிய சிரமம் எதிரபார்க்கப் படுவதில்லை என்றார். ஏனெனில் புதியதொரு பதத்தைச் சொல்வதற்காக விரிந்த சொற்கள் அல்லது விளக்கச் சொற் தொடர்கள் பயன்படுத்தல் அல்லது புதுச் சொற்களின் ஒலிபெயர்ப்புச் சொற்களை வழங்குதல் என்பன அவ்வாறு செயற்படும் ஊடகங்களுக்குச் சிரமமில்லாத்திருக்குமென்பதோடு, ஏலவே தமிழில் புதுப்பதங்களுக்கு நிகர்த்த அல்லது ஓரளவு பொருத்தமான பதங்களையும் தாரளமாகப் பயன்படுத்தும் குதந்திரமிருந்ததென்றார். சமஸ்கிருத சொற்களும் இந்நோக்கத்தோடு பயன்படத் தொடங்கின.

ஆனால் தமிழ் மூலம் அறிவியல், பாடசாலைகளில் போதிக்கப்படத் தொடங்கிய போதுதான் கலைச் சொல்லாக்கம் முதன்மை பெறத் தொடங்கி இறுக்கமான விளக்கமான சொற்கள் அதன் பொருட்டு வழங்கப்படத் தொடங்கின.

இத்துறையில் முன்னோடியாக இருந்து பயன்மிகு பங்களிப்புச் செய்வதில் இலங்கைக்குப் பெரும் பங்கிருக்கின்றது. 1849இல் முதல் கணித நூல் பால் கணிதம் இலங்கையில் வெளிவந்தது 1855இல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கரோல் விஸ்வநாதன் அல்ஜிபிராவை தமிழில் வீச கணிதமெனும் நூலாக வெளியிட்டார். இவைகளைத் தவிர தமிழில் மருத்துவம் போதிக்க முடியுமென நிருபித்து சாதனை புரிந்து தமிழில் அறிவியலுக்குச் சிறந்த பணியாற்றியவராக 1849 இல் இலங்கைக்கு மருத்துவ பேராசிரியராக வந்த டாக்டர் பீஷ்கிரீன் மிகமுக்கிய இடம்பெறுகின்றார். இரண்டு வைத்தியம், மனுஷ அங்காதி பாதம், கெமிஸ்தம், பெண் நோயை விவரிக்கும் மருத்துவ வைத்தியம் முதலான தமிழ் மருத்துவ நூல்கள் இவரின் முயற்சியால் வெளிவந்தவைகளாகும்.

இவ்வாறு 19th நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையிலும், தமிழகத்திலும் பல அறிவியல் நூல்கள் தனியார் முயற்சியால் அவரவர் அறிவுக்கெட்டியபடி சொல்லாக்கத்தோடு கூடியதாக வெளிவந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மொழி பெயர்ப்பு நூல்களாக இருந்தமையும் சொல்லாக்கக்கூடிய போது சமஸ்கிருதச் சொற்கள் சரளமாகப் பயன்பட்டமையும் குறிப்பிடத்தக்கன.

1930 இனைத் தொடர்ந்த காலப்பகுதியே அறிவியல் துறையில் முக்கியமாகக் கொள்ள வேண்டிய காலப்பகுதியாகும். இக்காலப் பகுதியில் ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தாய்மொழிக் கல்வி புகுத்தப்பட்டதன் நிமித்தம் பல வெளியீட்டு நிறுவனங்கள் தமிழில் அறிவியல் நூல்களைத் தரத் தொடங்கின.

தமிழர்கள் கப்பல் கட்டுதல், கட்டிடக் கலை, அணை கட்டுதல், வானவியல், மருத்துவம் போன்ற துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்கள் என்பதை அறிவோம். அக்காலத்தே அவர்களிடேயே இத்துறைகளில் வழங்கிய கலைச் சொற்களில் இலக்கியத்தில் இடம்பெற்றவை தவிர ஏனையவற்றுக்கு ஆன நிலை தெரியவில்லை. ஆனால் அந்நியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அறிவியல் அம்சங்களுக்குப் பின்னர் கலைச் சொல்லாக்கம் மேற்கொள்ளப்பட வேண்டியதாயிற்று. இதற்காக முதலில் சமஸ்கிருத கலைச் சொற்கள் தடையின்றிப் பாவிக்கப்பட்டு வந்திருந்தன. பின்னர் தமிழ் மொழியின் தாய்மை பேணும் வாதம் முன்வைக்கப்பட்டுத் தனித்தமிழ்க் கலைச் சொல்லாக்கம் நடைபெறத் தொடங்கியது.

1875 இல் பிஷ்கிரீன், எஸ். சுவாமிநாதன், சாப்மன் ஆகியோரின் முயற்சியிடன் மருத்துவத் துறை தொடர்பான நான்கு கலைச் சொற் தொகுதிகளை வெளியிட்டிருந்தார். 1988 இல் மனோன்மணியை சுந்தரம்பிள்ளை “நூற்தொகை விளக்கம்” எனும் நூலில் அறிவியற் கலைச் சொற்களைக் கையாண்டார். மாணவர்களுக்காக முதலில் 1923 இல் சென்னை மாகாணக் கல்வி இயக்குனர், அரசு சார்பில் அறிவியல் சொல்லாக்கக் குழு அமைத்ததாக அறியக் கிடக்கிறது. 1932 இல் சென்னை அரசாங்கம் கலைச் சொல்லாக்கக் குழுவை அமைத்து பல துறைகளுக்கான ஏழாயிரமளவிலான சொற்களாக்கப்பட்டன. ஆனால் இவைகள் ஆங்கிலச் சொற்களின் மொழிபெயர்ப்புத் தன்மையையும், சமஸ்கிருதச் செல்வாக்கையும் மிகையாகக் கொண்டிருந்தன. இதனில் திருப்தியுரையால், 1934 இல் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, 1936 இல் தூய தமிழ்க் கலைச் சொற்களைக் கொண்ட தொகுதியை வெளியிட்டது. இச் சொற்களைக் கற்பித்தவில் பயன்படுத்தச் சென்னை அரசு அப்போது வெளியிட்டது. இச் சொற்களைக் கற்பித்தவில் பயன்படுத்தச் சென்னை அரசு அப்போது அங்கீராமனித்திருந்தது. மேலும் கலைச் சொல்லாக்கக்கூடுதலை விருத்தியற்று 1947 இல் மேலும் பல கலைச் சொல்லாக்கம் நிகழ்ந்த வேளையில் இலங்கையிலும் இத்தை நிகர்த்த செயற்பாடுகள் நிகழாமல் இல்லை. என்றாலும் அரசாங்க ஆதரவோடு 1955 யிலே இலங்கையில் கலைச் சொல்லாக்கம் நிகழ்த் தொடங்கியது. பிஷ்கிரீன் பாதையில் இங்கு உருவாக்கப்பட்ட சொற்கள் தமிழ்த் தூய்மைக்குத் தலையாய் இடங்கொடுத்துக் கருத்துச் செறிவு, பொருட் தெளிவு பேணியவையாக இருந்தன.

இவ்வாறு கலைச் சொல்லாக்கம் முனைப்புப் பெற்றுத் தமிழகத்தில் அறிஞர்களின் சேர்க்கை, மகாநாடு, கருத்தரங்கு என்பவற்றின் ஊடாக மேன்மைபெற்று 1971ல் சிறப்பான கலைச்சொற் தொகுதி வெளியிடப்பட்டது. கலைச் சொல்லாக்கம் அவசியமா என ஒரு சாரார் வினாவெழுப்பியிருக்க அதனைப் பொருட்படுத்தாது தொடர்ந்திருக்கும் கலைச் சொல்லாக்கத்துறை பல்வேறு விடயங்களுடன் தொடர்பான ஜம்பதினாயிரத்துக்கு மேலாகக் கலைச் சொற்களை ஆக்கியுள்ளது. என்றாலும் அறிவியல் தொடர்பான சொல்லாக்கம் இலங்கையிலும், தமிழகத்திலும் சமாந்தரமாக இடம்பெற்றாலும் அவற்றுக்கிடையில் இருந்த நெருக்கமின்மை காரணமாக இருவிடங்களிலும் அறிவியல் தமிழ் குறிப்பாகக் கற்பித்தலில் வெவ்வேறு திசை நோக்கியதாக இருக்கின்றது. இலங்கையில் வழங்கும் விஞ்ஞானக் கலைச் சொற்கள் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களாக இருக்கையில், தமிழகத்தில் பல சொற்கள் ஒலி பெயர்ப்பாகவும் திரிப்பற் ஒலிபெயர்ப்புச் சொற்களாக கலம், இழையம், உரியம், காழ், நிறமுர்த்தம், இருமடியநிலை போன்றன இன்றும் தமிழக நூல்களில் செல், திசு, புளோயம், சைலம், குரோமோசோம், டிப்ளோயிட் என ஒலிபெயர்ப்பையொட்டிய சொற்களாக வழங்கப்படுவதைக் காணலாம். இவ்வாறு ஒலிபெயர்ப்பாக வழங்கப்படும் வேளை T, D, F, B பேதங்கள் சரியாக உணர்த்தப்பட முடியாமலிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கூறியவாறு பல ஒலிபெயர்ப்பாகத் தமிழகத்தில் இருப்பதோடு மாத்திரமன்றி பல அன்றாட வழக்கு விஞ்ஞானச் சொற்களும் இலங்கையிலும், இந்தியாவிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன. வளர்ச்சித் தூயம், அண்டம், கண்ணயம், கோழை, தரசம், தமணி, சிரை, குருத்தெலும்பு, கரிமம், விணை வேக மாற்றி, வீரியகாடி, வேதியியல் எனத் தமிழகத்தில் வழங்கும் சொற்கள் இலங்கை மாணவர்களுக்குப் பரீச்சயமில்லாதவைகளாக இருக்கின்றன. இலங்கையில் இதற்காக அனுசேபம், குல், சதையம், சீதம், மாப்பொருள், நாடி, நாளம், கசியிழையம், சேதனம், ஊக்கி, வன்னமிலம், இரசாயனவியல் எனும் கலைச் சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கூறிய மாறுபாடுகள் இருநாடுகளிலும் வழக்கிலிருப்பதன் காரணமாக, இலங்கை மாணவர்களுக்குத் தமிழக விஞ்ஞான நூல்கள் வாசிப்பதற்குச் சிரமமாக இருப்பதோடு அவற்றில் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. தற்காலத்தே நிலவும் விஞ்ஞான நூல் வெளியீட்டுச் சிரமம், தமிழ் விஞ்ஞானத்தை எழுதுபவர் அதிகமின்மை, விஞ்ஞானத்தின் துரித வளர்ச்சி என்பன இருநாட்டு மாணவர்களையும் பாதிக்கலாம். எனவே குறைவாக வெளியாகும் இத்தகு நூல்கள் இரு சாரார்களினதும் உச்சப்பயன்பாட்டுக்குள்ளாக்கப்பட வேண்டிய தேவையிருக்க, இத்தகு முரண்பாடுகள் அதனை அடைவதில் தட்டையை ஏற்படுத்துவதாக இருப்பதோடு தமிழ் மூலம் விஞ்ஞான உயர்கல்வி என்பதையும் சிறப்பாக அடைய முடியாமலிருக்கச் செய்கிறது. இது மட்டுமல்லாது அறிவியல் தமிழ் இலங்கையிலும் இந்தியாவிலும் இரு வேறு திசை நோக்கியதாக வளரும் பாங்கு தமிழ்க்குறு உலகிற்கு ஆரோக்கியமானதாகக் கருதப்பட முடியாமலிருக்கும்.

இவ்வாறான முரண்பாடுகள் கணிசமாக அதிகரித்துச் சென்றுவிட்டன. இதுவரை ஒருமைப்பாடு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமைக்கு எவ்வித சான்றுகளுமில்லை. கலைக்கத்திர், கூரியர் போன்ற தமிழ் விஞ்ஞான சஞ்சிகைகள் புதிய விஞ்ஞான விடயங்களைத் தமிழில் கூறவினைகையில் மக்களுக்கான அறிவியல் தமிழ் முன்னேற்றுத் தொகையில் செல்லப்படுகின்றது. இதனையொட்டி பத்திரிகைகள் முதலானவை ஓரளவு ஒருமைப்பாட்டை பேண முயற்சிக்கின்றன. ஆனால் கல்வியியலாளரிடம் இத்தன்மை மேலோங்கவில்லை.

உப்பான், ரத்யா முதலான பலநாடுகள் தாய்மொழியில் விஞ்ஞானமுட்டி வியத்தகு சாதனைகளைப் புரிந்திருக்கின்றன. ஆனால் சட்டத்துறை, பொருளியல் துறை போன்ற தமிழில் வாசித்து, தமிழில் சிந்தித்த ஒரு தமிழ் விஞ்ஞான நிபுணன் உருவாகுவது சந்தேகத்துக்குரியதாக இருக்கின்றது. அதனைத் தமிழ் கூறுலகில் மேற்கூறிய முரண்பாடுகள் இன்னும் உறுதிப்படுத்துகின்றன. இம்முரண்பாடுகள் கலைக்கப்பட்டு துரித முன்னேற்றம் காணப்பட்டு செய்யப்படுத்தப்படாமலிக்குமானால் கலைச் சொல்லாக்கம் என்பது ஒரு மரபாக மட்டுமே அமையுமேல்லாமல் பயன்பாடற்றதாகிவிடும்.

உசாத்துணை நூல்கள், சஞ்சிகைகள்

1. மனவை முஸ்தாபா, காலம் தேடும் தமிழ் - மீரா பட்னிகேஷன் சென்னை.
2. சி. சிவசேகரம், தமிழ் மூலம் விஞ்ஞான உயர்கல்வி, சில பிரச்சினைகள். தாயகம், ஒகஸ்ட் 1885.
3. எம். ஏ. நு. மான், நவீனத்துவமும் பாரதியும், தாயகம், யூன் - யூலை 1984.
4. அ.வி. மயில்வாகனம், கலைச் சொல்லாக்கம், கலைப்புங்கா (இலங்கை சாகித்திய மண்டல வெளியீடு) 1964 சித்திரை

**போட்டி நீகழ்வுகளில் தேசிய கல்வியியற் கல்லூரிகளின்
சார்பாக பங்கு பற்றியோர் விபரம்**

மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரி

- | | |
|----------------------------|---------------------------|
| செல்வன். ச. தட்சணாமுர்த்தி | செல்வி. வி. இந்துமதி |
| செல்வன். ம.த.ம. ஜனோபார் | செல்வி. வி. யாழினி |
| செல்வி. த. சிவதர்ச்சினி | செல்வி. தி. அனுரோகா |
| செல்வி. ம. சியாமளா | செல்வி. ந. மஞ்சளா |
| செல்வி. சி. சுதர்ச்சினி | செல்வி. பா. நவலகஸ்மி |
| செல்வி. பொ. லலிதா | செல்வி. சி. சுபாசினி |
| செல்வி. சி. சிவராஜினி | செல்வி. ந. சுபாஜினி |
| செல்வி. தி. விஜயலெட்சுமி | செல்வி. அ. ஜோஸ்லின் |
| செல்வி. ச. கீதா | செல்வி. இ. வக்ஸ்மிபரபா |
| செல்வி. ஜே.ஜெயக்தா | செல்வன். அ. துரைவிங்கம் |
| செல்வி. பே. நிரஞ்சலா | செல்வன். க. சச்சுதானந்தன் |
| செல்வன். பி. பிரமிதன் | செல்வன். சி. இளங்கீர்ண் |
| செல்வன். கு. கண்ணதாசன் | செல்வன். கோ. சோதிநாதன் |
| செல்வி. சி. ஜெயகௌரி | செல்வி. இ. கஸ்தாரி |
| செல்வி. இ. சுமாருதி | செல்வி.க. கவிதா |
| செல்வி. ஞா. ஜெயந்தினி | செல்வி. வே. கெளரி |
| செல்வி. பே. திருமலர் | செல்வி. சி. சிவமங்கை |
| செல்வி. வை. மனோன்மணி | செல்வி. செ. பிரசாந்தி |
| செல்வி. சந்திரகுமாரி | செல்வி. ரா. ரொஷாந்தினி |
| செல்வி. பி. லலிதா | செல்வி. பு. செவ்வந்தி |
| செல்வி. ச. இசைவாணி | |

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி

- | | |
|---------------------------|----------------------------|
| செல்வி. த. சித்திரா | செல்வி. கு. சுரேந்தினி |
| செல்வி. நா. தயாளினி | செல்வி. அ. சுஜிதா |
| செல்வி. த. ஜீன் நிரஜா | செல்வி. சி. கலையரசி |
| செல்வி. தி. பிரேமிலாதேவி | செல்வி. க. குமாரி ஜசந்தினி |
| செல்வி. சு. சிவதர்ச்சினி | செல்வி. க. சுறோயினி |
| செல்வி. த. கீதாஞ்சலி | செல்வி. பா. கஸ்தாரி |
| செல்வி. க. நட்பினி | செல்வி. பா. பாமலோஜினி |
| செல்வி. பா. ஆருபி | செல்வி. இ. ரசிதா |
| செல்வி. இ. விஜயலெட்சுமி | செல்வி. சி. பிழேமா |
| செல்வி. த. ஜீன் நீலுஜா | செல்வி. சி. சிவாஜினி |
| செல்வன். வி. சுதாகரன் | செல்வன். சி. பிரகாஸன் |
| செல்வன். ந. வேணுகோபன் | செல்வன். தி. தயாபரன் |
| செல்வன். செ. கருணாகரன் | செல்வன். சி. யோகரெட்னம் |
| செல்வன். சி. சிவதர்ச்சினி | செல்வி. ப. ரேணுகா |
| செல்வன். பா. கஜேந்திரன் | செல்வன். நந்தகோபன் |
| செல்வன். வ. சசிகுமார் | செல்வன். மு. கேசவன் |
| செல்வி. ச. தயாளினி | செல்வன். நந்தகுமார் |
| செல்வன். நவகாந்தன் | செல்வன். தேவமோகன் |
| செல்வன். டெய்சி | செல்வன். சுரேஸ்குமார் |
| செல்வி. பா. பாமலோஜினி | |

முகுணு தேசிய கல்வியியற் கல்லூரி

- ◆ செல்வன். எம்.எம். நதீம்
- ◆ செல்வன். ஏ.எல். எம். நியாஸ்
- ◆ செல்வன். ஐ. இல்யாஸ்
- ◆ செல்வி. எம்.எஸ். நிஸ்வானா
- ◆ செல்வி. எம்.எப். அப்ராசா
- ◆ செல்வன். ஏ.எல்.எம். நியாஸ்
- ◆ செல்வி. எம்.ஜே. றாபியா
- ◆ செல்வி. ஏ.ஆர்.எல். ரஸ்மினா
- ◆ செல்வன். ஏ.எல்.எம். நியாஸ்
- ◆ செல்வன். எம்.எம். ரஜீப்

- ◆ செல்வன். ஏ.எம். அன்சார்
- ◆ செல்வி. ஏ.ஆர். ஹஸ்மீா நோநா
- ◆ செல்வி. எம்.ஜே. றாபியா
- ◆ செல்வி. ஏ.ஆர். ஹஸ்மீா நோநா
- ◆ செல்வன். எஸ்.எம். அஹமட்
- ◆ செல்வி. ஏ.ஆர்.எல். கஜானா
- ◆ செல்வி. ஏ.எஸ்.எஸ். பாஹிரா
- ◆ செல்வி. ஏ.எம்.சனீஜா
- ◆ செல்வன். ஏ.எல். எம். மொஹமட்
- ◆ செல்வன். எஸ்.ஜே. நஜ்முஸ்

அட்டாகளச்சேகன தேசிய கல்வியியற் கல்லூரி

- ◆ செல்வன். எம்.எச்.எம். சதாத்
- ◆ செல்வன். எம்.ஏ.சி. இம்தியாஸ்
- ◆ செல்வன். எம்.எம்.எம். நிம்சாத்
- ◆ செல்வன். எஸ்.எம். தாஹிர்
- ◆ செல்வன். ஏ.எம். யாஸீர்
- ◆ செல்வி. ஐ. அஸ்னா
- ◆ செல்வன். எம்.என்.எம். நிஜாத்
- ◆ செல்வன். எஸ்.எல்.எஸ். ஜூமன்
- ◆ செல்வி. யு. தாஸ்ஹீனா
- ◆ செல்வி. ஏ.ஐ. நஸீரா
- ◆ செல்வி. எச்.என். ஹுரிமாயா
- ◆ செல்வி. எம். நிஸ்யா
- ◆ செல்வன். எச். நெந்றோல்கான்
- ◆ செல்வன். எம்.எம். அம்ஜுத் இஸ்மாயில்
- ◆ செல்வன். ஜே. பாத்ஸா
- ◆ செல்வன். என்.எச். வீயாஹ்ரால் ஹரக்

- ◆ செல்வன்.எம்.ஐ. முஹாத்
- ◆ செல்வன். ஏ.கே.எம். அஜ்வாத்
- ◆ செல்வன். கே.எல். கோஸ்முஹம்மட்
- ◆ செல்வன். எஸ்.ஏ.சி.எம். ஜிப்ரீல்
- ◆ செல்வி. ஏ. சித்தி பாஹிமா
- ◆ செல்வி. ஏ.எல். நிந்றோஸின்
- ◆ செல்வி. எம்.என்.எப். நும்ஜானா
- ◆ செல்வி. எம்.என். சிறின் சுற்யா
- ◆ செல்வன். கே. சுபைர்
- ◆ செல்வி. எஸ். பெற்ராஸா
- ◆ செல்வி. ஏ.சீ.எஸ். சபானா
- ◆ செல்வி. ஏ.ஐ. முப்லிஹுரா
- ◆ செல்வன். எம்.எம். சமீர்
- ◆ செல்வன். ஏ. பைஸார்
- ◆ செல்வன். எம்.ஐ. இம்தியாஸ்

மீபாத தேசிய கல்வியியற் கல்லூரி

- ஓ செல்வி. எம். தாரணி
- ஓ செல்வி. வி. நிவாந்தி
- ஓ செல்வி. ரி. தர்சினி
- ஓ செல்வி. என். உமாதேவி
- ஓ செல்வி. பி. உதயசந்திரிக்கா
- ஓ செல்வி. எஸ். அன்பரசி
- ஓ செல்வி. ஐ. கே. இந்திராணி
- ஓ செல்வி. எஸ். புவநலோஜனி
- ஓ செல்வி. எ. மோகனச்செல்வி
- ஓ செல்வன். எ. பீற்றுல் போல்
- ஓ செல்வன். ரி. தனசெல்வன்
- ஓ செல்வன். ஐ. கிருஸ்ணமூர்த்தி
- ஓ செல்வன். எம். இலங்கேஸ்வரன்
- ஓ செல்வன். வி. கணேசவிந்கம்
- ஓ செல்வன். அன்ரனி நோட்சிகோ

ஓ செல்வன். என். சிவகுமார்

- ஓ செல்வி. கே. ராணிகலோஜனா
- ஓ செல்வி. ஆர். சிவதர்ச்சினி
- ஓ செல்வி. பி. நிர்மலா
- ஓ செல்வி. எஸ். திலகா
- ஓ செல்வி. டி. ரஞ்ஜனி
- ஓ செல்வி. வி.பி. கிருஷ்ணவேணி
- ஓ செல்வி. கே. சுலோசனா
- ஓ செல்வி. ஐ. இந்திராகாந்தி
- ஓ செல்வி. என். நிவாந்தி
- ஓ செல்வன். எம். மோகனதாஸ்
- ஓ செல்வன். ஐ. விக்ரர்
- ஓ செல்வன். ரி. கணகராஜ்
- ஓ செல்வன். எம். புஸ்பநாதன்
- ஓ செல்வன். கே. விவேகாநந்தர்
- ஓ செல்வன். ஏ. ஆஹமுகம்

தர்லா நகர் தேசிய கல்வியியற் கல்லூரி

செல்வி. எம்.எச்.எவ். பெளசானா	செல்வி. எம்.எச்.சி. றின்மியா
செல்வி. எம்.பி.எவ். சாமிளா	செல்வி. ஏ.சி பஹரீரா
செல்வி. எம்.ஐ. பறீஷா	செல்வி. எம்.ஆர்.எவ். சிறின்
செல்வி. எஸ்.ஏ. தஸ்லீமா	செல்வி. ஏ.எம். முனீஸா
செல்வி. ஆர். தனலக்ஞமி	செல்வி. டபிஸ்டு. அமீமா
செல்வி. ஏ.சி. சமீலா பேகம்	செல்வி. எச்.என்.எச். ஹுசீனா
செல்வி. கே.எம். பெளசியா	செல்வி. எ.எல். சர்னா பார்வின்
செல்வி. எஸ்.ஆர். ஜென்னா	செல்வி. எஸ்.எஸ். மீனலோஜினி
செல்வி. எம்.ஜே.எஸ். பளீலா	செல்வி. எம்.சி.எஸ். சன்ரா
செல்வி. எஸ்.ஏ. ஹறஹரிமத் உம்மா	செல்வி. எம்.ஏ.எவ். நிவானா
செல்வி. எம். ஜே. றைஷா	செல்வி. எம்.ஏ.எம். பெளமியா

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி

செல்வி. ந. கெளசல்யா	செல்வி. இ. சோபினி
செல்வி. தே. தேவேஸ்வரி	செல்வி. ந. பிரசாந்தினி
செல்வி. த. சுகந்தினி	செல்வி. ம. கிள்டா இருதயராணி
செல்வன். த. ஜீவராசா	செல்வன். ப. சசிகுமார்
செல்வன். க. ஆனந்தகுமார்	செல்வி. க. குழுதா
செல்வி. த. தாரணி	செல்வி. கு. சுரேகா
செல்வன். த. செல்தில் ராஜன்	செல்வன். கி. நிர்மலன்
செல்வன். வை. யோகராசா	செல்வன். பி. சுகந்தன்
செல்வி. இ. பரமேஸ்வரி	செல்வன். ஞா. ஞானகுமார்
செல்வி. ப. தயாநிதி	செல்வி. சி. நந்தினி குமாரி
செல்வி. இ. றஜிதா	செல்வி. வ. நிசாகரி
செல்வன். கி. நிர்மலன்	செல்வன். கி. விஜய குமார்
செல்வி. தெ. தேவலோஜினி	செல்வன். பா. ஸ்ரீஸ்குமார்
செல்வன். ந. அகிலன்	செல்வன். க. சந்திரகுமார்
செல்வி. மு. பத்மினி	செல்வி. அ. ஒளிவதனா
செல்வி. நி. நந்தகுமாரி	செல்வி. இ. ரகுதயாளினி
செல்வி. வி. உதயரோகா	செல்வி. சி. விக்னேஸ்வரி
செல்வி. த. குழுதினி	செல்வன். அ. சசிகரன்
செல்வன். ஸ்ரீங்கித்	செல்வன். இ. சுதர்சன்
செல்வன். இ. விங்கநாதன்	செல்வி. சோ. ரதிதேவி
செல்வன். ஆ. மகேஸ்வரன்	செல்வி. இ. நந்தினி
செல்வி. க. கிழ்ணவேணி	செல்வி. க. நந்தினி
செல்வி. தி. சிவகலை	செல்வி. ஸ்ரீ. ஸ்ரீகௌரி
செல்வன். த. நவநீதன்	செல்வி. த. அமுதா
செல்வி. ம. முருகதர்சினி	செல்வி. ஆ. சுபாஜினி
செல்வி. ந. விஜய தரசினி	செல்வி. சி. வினோதினி
செல்வி. பி. ஜெசி றினோல்டா	செல்வி. சி. சிவலோஜினி
செல்வி. வி. வனிதா	செல்வி. வி. புஸ்பலதா
செல்வி. மு. சாந்தினி	செல்வன். எஸ். உதயபவன்
செல்வி ஆர். இராஜினி	செல்வி. எஸ். குமங்கலி

தமிழ் வீழா 2001 நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதலீடும் பெற்ற கவிதை.

ஆசிரியனே சமுதாயச் சிற்பியவரவன்

ஏ.ஆர். அண்சார்
ஆசிரிய பயிலுனர், ருகுண தே.க.க.

ஆசிரியன்

உலகை

உயிர்ப்பிக்கும் உத்தமன்

சுற்றும் பூமிக்குச்

சுற்றும் பாதையைச்

சொல்லிக் கொடுப்பவன்

வாழ்க்கையின்

வரம்புகளையெல்லாம்

வாசித்துச் சொல்பவன்

கற்பாதைகளையும்

முள்வேவிகளையும்

அவன்

கல்லிக் கண்கள்தான்

காட்டித் தருகின்றன.

ஆனாயர் விளக்கானாலும்

தூண்டிவிட

துரும்பூசி வேண்டுமெல்லவா

நீ

விளக்காப் பிருந்து

தூண்டியானவன்.

குத்துவிளக்கிற்கும்

தீபம் கொடுக்கும்

தீக்குச்சிக் கரம்

உன்னுடையது.

அவன்

சூட்டுவிரல் காட்டும்

திசையிலையே

எட்டுத் திக்குச் சமுதாயமும்

இயங்கிக் கொள்கின்றன.

அவன்

வெண்கட்டி பிடிக்கும்

வெள்ளை மனகுக்காரன்

“கண்கட்டி” வரும்

பிள்ளைக்கும்

முடிச்சவிழப்பதால்

முன்கூட்டியே சொல்லலாம்

அப்பிள்ளை

பொற்பிள்ளை

என்று

அவன்

களிமண்ணால் வரும்

குழந்தைகளை

பசும் பொன்னாய் மாற்றும்

பொற் கொல்லன்

குழந்தை மண்ணெடுத்து

மனிதப் பாத்திரம் செய்யும்

மாயக்குயவன்

அவன்

சமைத்த உருவங்களே

உலவித்திரிகின்றன

உலகில்.

அவன்

அறிவினை

அள்ளிவழங்கும்

அட்சய பாத்திரம்

அவன்

வெண்கட்டி பிடித்து

கரும்பலகையிலிடும்

வெள்ளைக் கோடுகள்

வெறும்

சண்ணக்கோடுகளல்ல

அவை - நாளைய

சமுதாயங் செல்லும்

வண்ணப்பாதைகள்

வள்ளுவம் தந்த

மண்ணவனுக்கும்

“அகரம்” சொன்னது

முதலில்

ஆண்டவனல்ல

ஆசிரியனே நீதான்

ஆயகலைகள்

அறுபத்திநான்கும்

தாயதாய்ச் செய்தாலும்

உன்

ஒதவின் வழியேதான்

ஒழுகுகின்றன.

ஆதலால்

தரணியெங்கும்

தானத்தலைவன்

நீதான்.

ஒருவனைப் பார்ப்பதானால்
சினேகிதனைப்
பாரென்பார்
பாரிலுள்ளோர் - இந்தப்
பாரையே பார்ப்பதற்கு
உனைப் பார்ப்பது
ஒன்றே போதும்..

நீ - ஒரு கண்ணாடி
நாளைய
சமுதாயத்தின்
நலினங்களை
காணலாம் உன்னில்.

நீ
கொடுத்துதவும்
அறிவுதான்
ஜயநிவு ஆஹநிவு என்று
பிரித்தறிந்து
பகுத்தறிவு மனிதன் என்று
உயர்த்துகின்றது
பாரினில்.

பிறரை
ஏற்றிவிட்டு
நீ மட்டும்
இடையில் நிற்பதால்
ஏனி என்பார் உனை
நீ ஏனியல்ல
சமுகத்தைச் சரிசெய்யும்
ஞானி நீ.

நீ சிற்பி
வெண்கட்டி
உளிகொண்டு
சமுதாயச் சிலையை
செருக்கிக் கொள்பவன்
பல்லவர் காலத்தவன் அல்ல
உலகின் வரலாற்றோடு
ஒட்டிப் பிறந்தவன்
உன்
அனுபவிதைகளே
சமுதாயத்தைச் சிறப்பிக்கும்
சித்திரங்கள்.

உன்
தூரிகையின்
தடவல்களே
ஏழு கண்டங்களிலும்
சிதறிக் கிடக்கும்
சமுதாயங்கள்.

நாடாஞும் மன்னன்
வீடாஞும் கண்ணன்
பேதமில்லை உனக்கு
ஏனெனில்

தாய்க்கு மகன்போல்
அனைவரும்
சீடனே உனக்கு

மரபு
புதுமை
ஹூக்கு
என்று உன்
எழுத்தாணி முனைகொண்டு
எழுதியவைதான்
இந்தச் சமுதாயக் கவிதைகள்

ஆதவனும் இருளகற்றும்
அகல் விளக்கும் இருளகற்றும்
தூயவனே
மானிடனின் இருளகற்றும்
நீ
ஆதவனா? அகல் விளக்கா?

உன் சிற்பத்தின் பேனா
பேசுகின்றது கேள்
உன்
பாதச் சுவடுகள் தான்
சமுதாயத்தின்
வாழ்க்கைப் பாதைகள்
உன்
உளியின் தேடல்கள்தான்
சமுதாய
வாழ்க்கைக் கோலங்கள்.

தமிழ் வீழா 2001 இல் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில்
முதலீடும் பெற்ற கவிதை.

இறைவா உன்னிடத்தில்
சில்லறைகள் சேர்க்க வந்த
கணங்களும் கனக்கவுண்டு
இப்போ -
கவலைகள் கனப்பதால்
கையேந்திக் கேட்கின்றேன்
என் கவலைகள் தீர் இனி
வரம் ஒன்று தருவாயோ?
பொய்யுனக்குச் சொல்லவில்லை
இன்று -
மெய்யுருகிக் கேட்கின்றேன்

என் கண்களில் -
கனவுகள் ஏராளம்
கவலைகள் தாராளம்
அதைக் கேட்டால் ஊரமும்
உன் மனம் உருகாதோ?
எனக்கு -
சீப்பும் செருப்பும்
ஆடம்பரம் - சேரும்
சில்லறைச் சத்தங்கள் தான்
சங்கீதம்
பம்பர் வந்து குண்டுபோட்டு
தம்பி செத்துப் போன பின்பு
பள்ளிப்பக்கம்
படிக்கப்போகவில்லை
பிச்சை
எடுக்கமட்டும் போகிறேன்.

கைநிறைய சில்லறைகள்
கனக்கவே சேர்த்த துண்டு
என் கனவுகளை எல்லாம்
அந்தச்
சில்லறைதான் குமப்பதுண்டு
சுரண்டிச் சுரண்டியும்
சில்லறைகள் சேர்த்ததுண்டு
சில சமயம்
அவர் கால் களில் நான்
விழுந்ததும் எழுந்ததுண்டு

கடலுக்குப் போனபோது
கைதாகிப் போன அப்பா
திரும்பி வருவாரேன
தினம் தினம் தான்
காத்திருந்தோம்
இன்னும் வரவில்லை
இனியும் -
வருவாரோ தெரியவில்லை

போ
ர்
மூ
க
மூ
க
வை
யா
தோ.

ப.பத்மஜோதி.
ஆசீரிய பயிலுனர்,
வவுனீயா தே.க.க.

எங்களுக்கும் பசிக்குதென்று
அம்மா
ஒருக்காய்த்தான் களவெடுத்தா
அது
நீலம் பூத்து நின்ற
செம்மன் மரவள்ளி - அதை
தின்றுபார்த்துவிட்டுப்
பாயோடு போனவள் தான்
உயிரோடு வரவில்லை.

அகதி முகாம் வாழ்க்கையிலே
அடைந்து கிடந்த போது
அக்காவைக் -
கெடுக்கவந்த ஆழிக்காரனை
அடிக்கப் போய்
கொல்லப்பட்டார் அண்ணா
கன்களை மூடினால்
கன்னுஞக்கம் பெறவில்லை
அந்தக்
கோரக் காட்சிதான்
கோரமாய் வருகிறதே

கடவுளே
சீரமிந்து போகும் இந்தப்
பார்வாழி - நீயும் உந்தன்
கருணையுள்ளம் திறவாயோ
உடைந்து போன
மனதுடன்
ஊழையாகிப் போன அக்கா
எழுந்து நடக்க முடியாமல்
நான்
ஏலாத் தங்கையுடன்

கண்களிலே
கனவுகளைச் சுமந்து கொண்டு
கண்ணீரில் நனைகின்றோம்
கடவுளே நீயும்
கல்லாகிப் போனாயோ

உணர்வொன்றும் இல்லாமல்
உயிரோடு கிடக்கும்
அக்கா
மனசைக் கொஞ்சம்
மாற்றித் தருவாயோ
அவள் கண்ணிலே மிதக்கும்
கணங்களுக்கு - கொஞ்சம்
கவிதை தருவாயோ
உன்னை

அடித்துக் கேட்கும்
அதிகாரம் எனக்கில்லை
அழுதுகேட்கின்றேன்.

இறைவா
அவள் உயிருக்கு
உணர்வு தருவாயோ?

அம்மா வேணும் என்று
தங்கை சிலசமயம்
அடம்பிடித்து அழுவதுண்டு
நான்
சேர்க்கும் சில்லறையில்
சோழுதின்ன வழியில்லை
எந்தக் கடை சென்று
அம்மாவை நான் வாங்க?

ஒரு நேர உணவெனினும்
இவர்களுக்கு
ஓமுங்காக்க கொடுக்க வேண்டும்
அதை
வயிறாற உண்ணும் போது
நான் பார்த்து
தாய்போல் சிரிக்க வேண்டும்
இதற்கு நீ
வரம் ஒன்று தரவேண்டும்

கவலைகள் வாங்க வென்று
கடையிருந்தால், அதை
வித்துப் போட்டு நான்
விற்கு வாங்குவேன்
சேர்க்கிற
சில்லறையால் கொஞ்சம்
சோழமுட்டுவேன்

யுத்தத்தின் சத்தத்தால்
பாரெங்கும் இரத்த மழை
முத்த மழை வேண்டி இனி
அன்பு யுத்தம் ஒன்று
செய்யப் போகேன
இறைவா
இறந்து போன எந்தன்
உயிர்களைத் திருப்பித்தர
இந்தப் போர் மேகம்
கலையாதோ ?
அன்பு மழை யொன்று
பொழியாதோ
என் கனவுகள் நிலைக்காதோ
அப்பா கொண்டு வந்த
கணவாய் பொரித்து அம்மா
பிட்டுத் தரவேண்டும்
அவசரமாய்த் திண்ட புடு
புரையேறிப்
பொறுத்துவிட,

அருகிருந்து அக்கா
தலைதடவித்
தண்ணீர் பருக்கவேண்டும்
நான் தூங்க
தாலாட்டுப் பாடவேண்டும்
கார்த்திகை தீபத்தில்
கேற்றுடியில் விளக்கு வைத்து
அண்ணா

திரிதாண்டி ஏரிக்க வேண்டும்
இரவு வரை எல்லோரும்
உறங்காமல்
இருக்க வேண்டும்.

தம்பியோடு சேர்ந்து
விளையாடி விழுந்தெழும்ப
சேலைத் தலைப்பிற்குள்
இருந்த தங்கை
சேர்ந்து சிரிக்க வேண்டும்
எனக்கு அம்மா
சேறு துடைக் வேண்டும்.

இத்தனை கனவுகளை
எங்களிலே குழந்து கொண்டு
எத்தனை நாள் வாழுவதோ?
பித்தா இறைவா நீ
பிள்ளை மனம் அறியாயோ?
பிஞ்சுப் பிள்ளைகளை
பிச்சைக்காரராக்கும் இந்தப்
போர் மேகம் கலையாதோ?
எங்களைப் போல், எத்தனையோ

இளையசமுதாயம்
அழிந்து போகிறதே
நாம் அழுவது கேட்கலையோ
நாம்
படிக்கப் போய் இப்போ,
பலகாலமாய்ப் போச்சு
எதிர்கால சமுதாயம்
எழுந்து நிறக
இந்தப் பொல்லாத
போர் மேகம் மறையாதோ?

இறைவா - நீ
போர் என்ற பெயராலே
பெற்றோரை இழந்தோரும்
பிள்ளைகளைப் பிரிந்தோரும்
இந்தப்
பாரிலே படுகின்ற
வேதனையை அறியாயோ?
ஒவ்வொரு நாளும் நாம்
நிம்மதியாய் வாழ
இந்தப்
போர் மேகம் கலையாதோ?
அதற்கு நல்ல
வரம் ஒன்று தருவாயோ.

250049

தமிழ் வீழா 2001 இல் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் முதலீடும் பெற்ற கட்டுரை

பேரும் சுமநவூழும்.

ந. கௌசல்யா
ஆசிரிய பயிலுனர்,
வவுனியா. தே.க.க.

இன்று உலகெங்கும் எதிரொலித்துக் கொண்டிருப்பதும், உலகை ஆட்டிட்டு படைத்து சின்னா பின்னப்படுத்திக் கொண்டிருப்பதும் மக்களை நிர்க்கத்திக்குள்ளாக்கி அவர்களை அவ்வைகளாக்கி அழிவின் பாதைக்கு இட்டுச் செல்வதும் புனித பூமியை மரணங்கள் மலிந்த பூமியாக மாற்றுவதும், இன்னும் பல பல வார்த்தைகளால் வடிக்கமுடியாத கற்பனை பண்ணிப் பார்க்க இயலாத என்னிலடங்காத கொடுரங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பதும் எதுவென்றால் அது போர் என்று எந்தச் சிறிய குழந்தையும் கூட கூறுமளவிற்கு போர் பூமியில் தாண்டவமாடுக்கொண்டிருக்கின்றது.

வாழ்க்கையில் எதையெடுத்தாலும் அதற்கு இரண்டு பக்கங்கள் உண்டு, அது நான்யத்தின் பக்கங்கள் போன்று. மேடு ஒன்று இருந்தால் அடுத்துப் பள்ளம் வருவது நியதி. அதே போல் துன்பம் ஒன்று இருந்தால் மறுபக்கம் இன்பமும் இருக்கத்தான் செய்யும். இது சுழலும் சக்கரம் போல வாழ்வில் மாற்றமாறி நிகழ்வது நியதி. இந்த வகையில் போர் என்று ஒன்று இருந்தால் அங்கு சமாதானத்தை ஏற்படுத்துவதும் இயல்பு. இந்த வகையில் போரும் சாமாதானமும் என்ற தலைப்பு இன்றைய உலகிற்கும் இன்றைய மக்கள் வாழ்வினை, வாழ்வின் துன்பங்களை படம் பிடித்துக் காட்டுகின்ற நல்லதொரு தலைப்பாக அமைந்துள்ளமை வெளிப்படை.

அடுத்து இத்தகைய கொடிய போர் ஏன் உலகெங்கும் தோற்றும் பெற்றது. இவ்வாறு தோன்றிய இக்கொடிய போரினால் விளைந்த அன்றதங்கள் எவை? இந்தப் போரிலிருந்து விடுபட உலக சமுகத்தால் எதிர்பார்க்கப்படுவது என்ற வகையில் சமாதானத்தின் பங்களிப்பு சமாதானத்தை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்டுள்ள, மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் எவை, இத்தகைய நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பலாபலன்கள் எவை? என்பன பற்றி அடுத்து நோக்குவோம்.

போர்! அது ஏன் தோற்றும் பெற்றது? என்ற வினாவைத் தொடுத்தால் அப்போர்கள் சில வேளைகளில் நியாயமானதாகக் கூட இருந்தபோதிலும் அதன் விளைவுகள் பாரதாரமாக இருப்பதை யாரும் உணர்வதில்லை. ஏன் அங்கு ஒவ்வொருவருடைய தேவைகளே மேலோங்கிக் காணப்படுகின்றன. போர் தொடங்க, தொடர பல காரணங்கள் உண்டு. இந்த வகையில் மக்களின் உரிமைகள் பறிக்கப்படல், இங்கு உரிமை என்பது மொழி, மண், சுதந்திரம், போன்றவற்றைக் குறிப்பிடலாம். அவர்களின் தேவைகள் கவனத்தில் கொள்ளப்படாமையும் நிறைவு செய்யப்படாமையும், கல்விக் கொள்கைகள், கோட்பாடுகள் மீது கொண்டுவரப்பட்ட மாற்றங்களும், தரப்படுத்தல்களும், அடக்கமுறைகள், அடிமைவாழ்க்கை, பாலியல் பலாத்காரங்கள், சிறுவர் ஊழியம், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற பல்வேறு காரணிகள் வீடு, சமுகம் என்ற ரீதியில் தோன்றி நாட்டினுள்ளும், நாடுகளுக்கிடையேயும் போரினைக்கிளப்பிவிட்டுள்ளன.

மனிதன் எப்போது சிந்தித்துச் செயலாற்றுத் தொடங்கினானோ அன்றே அவனிடம் குடிகொண்டவை தான் போட்டி, பொறுப்பை, சூது, களவு, கொலை, கொள்ளை போன்ற தீய சூனங்கள், இத்தீயகுணங்கள் போருக்கு ஓர் அடிப்படையாக அமைந்துள்ளது. ஏனெனில் நாம் படிக்கின்ற மிகப் புராதன இலக்கியங்களில் கூட அக்காலத்தில் மனிதர்களிலையே போர் நிகழ்ந்ததைக் காணமுடிகின்றது. இந்தவகையில் இன்று விண்ணையே தொட்டுவிட்ட விஞ்ஞான வாழ்க்கையில் போர் நிகழ்வது மறைக்க முடியாத உண்மையே.

இக்கொடிய யுத்தத்தால் விளைந்த அன்றதங்கள் எவை எனக் கூறுவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இப்பூமியில் வாழும் எந்த மனிதனும் இப்போருக்கு விதிவிலக்கானவனல்ல. யுத்தத்தின் விளைவுகளைத் தினம் தினம் மனிதன் இப்பூமியில் அனுபவித்துக் கொண்டே இருக்கின்றான். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் கிரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது அமெரிக்க வல்லரக போட்ட அனுக்குண்டின் விளைவுகளே பல தசாப்தங்கள் கழிந்தும் இன்றும் பல குழந்தைகள் கண்தெரியாமலும், காது கேளாதவர்களாகவும், அங்கவீரர்களாகவும் பிறக்க காரணங்களாக அமைந்துள்ளது என்றால் அதை எவ்வாறும் மறுக்கமுடியாது. இது மட்டுமா? ஒன்றுபட்டிருந்த சோவியத் யூனியன் பிளவு பட்டு சின்னபின்னமானதும், பல கெரிலாக்களை, பயங்கவாதிகளை, பல அநாதைகளை, அபலைகளை, விதவைகளை, தபுதார்களை, ஊனமுற்றோரை, ஏழைகளை..... என்று அடுக்கிக் கொண்டே போகுமளவிற்கு சமுதாயத்தில் பலதரப்பட்டவர்களையும் உருவாக்கியதோடு அவர்களை வழிதெரியாதவர்களாக அவர்களின் கனவுகளை, கற்பனைகளை புதைகுழி தோண்டி புதைத்துவிட்ட பெருமை இக்கொடிய யுத்தத்தைச் சாரும்.

பேர் நமக்களித்த அறிய பொக்கிசங்களைத்தேடி நாம் உலகெங்கும் செல்லவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நமது நாட்டில் நமக்குப் புத்திதெரிந்த நாள் முதல் இன்றுவரை தொடரும் இக்கொடிய யுத்தத்திற்கு இரையானவர்கள் பலர், பாதிக்கப்பட்டவர்கள் பலர், இன்னும் தொடர்ந்து பாதிக்கப்படுவர்கள் பலர். இந்த வகையில் இந்த மண்ணைச் சேர்ந்தவன், இந்த நாட்டில் வாழ்பவன் என்றவகையில் நானும் இதற்கு விதிவிலக்கானவன் அல்ல. நமது நாடு இன்று பல வகையிலும் பின்தங்கியுள்ளது என்றால் அதற்கு அடிப்படையான காரணம் ஒன்றேயொன்று. அதுதான் பேர். ஒரு நாளைக்கு பத்திரிகை பூர்ட்டினால் அதில் வரும் முக்கிய செய்திகள் “இன்று யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டரங்கில் புதைகுழி தோண்டப்பட்டு சில எழுங்குக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன”, “மன்னாரில் இரு தமிழ் யுவதிகள் கந்தியிப்பு”.... என்பன கொலை, கந்தியிப்பு, கண்ணிவெடி, உயிரியிப்பு, காணாமல்போதல் இவைதான் செய்திகள். இவற்றைத் தந்தது எதுவென்றால் அது பேர்.

இப்போரினால் தாம் தந்தையை இழந்து நிர்க்கிக்குள்ளான சின்னஞ்சிறிய சிறார்கள் எத்தனைபேர். இவர்களின் எதிர்காலம் என்ன? எத்தனை பிள்ளைகள் தம் கண்முன்னாலேயே தமது நேரடியாகப் பார்த்துள்ளனர். இவர்களின் உணர்வுகள் நனவிலி உள்ளத்துள் அடக்கப்பட்டு எதிர்காலத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்த உள்ளது. எத்தனை பெண்கள் கந்தியிக்கப்பட்டும் உண்மைகளை வெளியில் கூறமுடியாது மௌனிகளாக உள்ளனர். இவர்களின் வாழ்விற்கு யார் பாதுகாப்பு. எத்தனை மாட மாளிகைகள், கூடகோபுரங்கள் இன்று மன்னோடு மன்னாக மன்மேடாக! இவற்றையெல்லாம் ஏற்படுத்தியது எது? பட்டுப் பூச்சிகளாய் சிறுகடித்துப் பறக்க வேண்டிய பட்டாம் பூச்சிகளாம் பிஞ்சுப் பாலகர்களின் வாழ்வு இன்று சிறுவர் துஸ்பிரயோகம், சிறுவர் ஊழியம் போன்ற பல காரணிகளால் அவர்களின் வாழ்வு மொட்டிலேயே கேள்விக் குறியாகிவிட்டதே! நாட்டின் பொருளாதாரம் சிதைவுற்று படித்தவர்கள் வேலையின்றி தெருவெல்லாம் வேலை தேடி அலைகின்றார்களே? இது ஏன்? இவை மட்டுமா? இன்னும் எத்தனை எத்தனை. அத்தனை பரிசில்களையும் நமக்களித்தது எது? அதற்கு ஒரு தீவு இல்லையா? நாம் வாழ வழியில்லையா? மானிடர் வாழ வேண்டிய இப்புனித பூமியில் மரணங்களும் மண்டையோடுகளும் இரத்தக் களரிகளும் ஏற்படுவதை தடுக்குமுடியாதா? இவை தடுக்கப்படாவிட்டால் உலகிலே என்ன மிஞ்சுப் போகிறது? மன நோயாளிகளும், அநாதைவிடுதிகளும், ஊனமுற்றவர்களும் தான் இப்பூமியில் எஞ்சுவது உறுதி. எனவே இக்கோரங்களை நீக்கி மனிதன் வாழப்பிறந்த பூமியில் மனிதன் சுபிட்சமாகவும், சந்தோஷமாகவும் வாழ ஒரு வழி சமைக்க வேண்டும். அந்த வழி உயர்வானதாகவும் உறுதியானதாகவும் இருக்கவேண்டும் என்ற வகையில் சமாதானம் ஏற்படுத்த வேண்டியது மிகமிக இன்றியமையாமையாகும்.

இந்த வகையில் சமாதானம் என்றால் என்ன என்பதை முதலில் நோக்குவோம். சமாதானம் என்பதற்குப் பலரும் பல வரைவிலக்கணங்களைக் கொடுத்துள்ள போதிலும் சமாதானம் என்பதற்கு இதுதான் வரைவிலக்கணம் என்று எதுவுமில்லை. சமாதானம் என்பது ஒருவன் குடும்பத்திலும் சரி, சமூகத்திலும் சரி, போட்டி பொறுத்தமையின்றி முரண்பாடுகளைத் தவிர்த்து அடக்குமுறையின்றி ஒருவரை ஒருவர் மதித்து கருத்துக்களுக்குச் சுதந்திரம் அளித்து ஒருவரோடு ஒருவர் ஒன்றுபட்டு ஜக்கியமாகவும் சுபிட்சமாகவும் வாழுதல் என்று பொருள் கொள்ளலாம்.

நாட்டிலே யுத்தத்தை நீக்கி அமைதியான வாழ்வை ஏற்படுத்த சமாதானத்தை நிலைநாட்டப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுள் சிலவற்றை எடுத்து நோக்குவோம். சமாதானத்தை ஏற்படுத்தச் சிறந்ததோர் ஊடகமாக கல்வி அமைகிறது. நீண்ட காலத்தில் ஏற்படுத்தப்படுகின்ற நடத்தை மாற்றமே கல்வியாகும் என்ற வகையிலும் நாளைய சமூதாயத்தைப் படிக்கப்போகின்ற இன்றைய மொட்டுக்கள் சிறுவர்கள் என்ற வகையிலும் அவர்களுக்கூடாக ஏற்படுத்தப்படுகின்ற சமாதானம் நாளைய தலைமுறை நலமுடன் வாழ வழியமைக்கும் என்ற வகையிலும் சமாதானத்தை ஏற்படுத்தும் ஓர் ஊடகமாக கல்வியையும், அக்கல்லியிலும் ஆரம்பக் கல்வியைச் சிறப்பாகவும் தெரிவிசெய்துள்ளனர்.

சமாதானத்தை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுள் இரண்டாவதாகவும் முக்கியமானதாகவும் அமைவது ஆசிரியர்களுக்குச் சமாதானக் கல்வியை வழங்குவதாகும். இங்கு ஆசிரியர் என்று கூறும் போது குறிப்பாக தொழிற்பயிற்சி பெறுகின்ற ஆசிரியர்களையே குறிப்பிடுகின்றோம். ஆசிரியர் என்று கூறும் போது குறிப்பாக தொழிற்பயிற்சி பெறுகின்ற ஆசிரியர்களையே அவர்களிடையே இவர்கள் பயிற்சி பெற்று பாடசாலைகளுக்குச் செல்லும் போது மாணவர்களிடையே அவர்களிடையே இவைறிகளை கிளர்ந்துதொள்க்க செய்து இன்முரண்பாடுகளும் விரோதங்களும் வளர்வதற்குச் சிலவேளைகளில் இனவெறிகளை கிளர்ந்துதொள்க்க செய்து இன்முரண்பாடுகளும் விரோதங்களும் வளர்வதற்குச் சிலவேளைகளில் இவர்களது நனவிலி மனப்பாங்குகளும் குழந்தையை அமையலாம். இவற்றை நீக்க அவர்களது நனவிலி மனப்பாங்குகளும் குழந்தையை அமையலாம். இவர்களே வேண்டுமெனில் நல்ல மனப்பாங்கும் நல்லவெண்டும் வளர்வேண்டும். இந்த வகையில் ஆசிரியர்களுக்கும் சமாதானக் கல்வி வழங்கப்பட்டு வருதல் குறிப்பாக பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு இக்கல்லிப் போதிக்கப்படுதல் நல்லதோர் அம்சமாகும்.

அடுத்து புதிய கல்விச் சீதிருத்தம் புதிய கல்விச் சீதிருத்தம் என்று சொல்லும் போது மாறிவரும் இன்றைய உலகில் மாறுகின்ற சமுதாயத்திற்கு ஏற்ப மாறிவரும் தேவைகளைக் கருத்திற் கொண்டு கல்விக் கொள்கைகளை மாற்றியமைத்தலாகும். இந்த வகையில் உலக நாடுகளில் இச்சீதிருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் முக்கியமான அம்சம் என்னவெனில் நாட்டில் பலமொழி பேசுபவர்கள் இருப்பின் அவர்களுக்கு தாய் மொழி முதலாவதாகவும் இரண்டாம் மொழி இரண்டாவதாகவும் கட்டாய பாடங்களாக அமுல்நடத்தப்பட்டுவருகின்றது. இந்த வகையில் இலங்கையின் கல்விச் சீதிருத்தத்தில் தமிழ் மாணவர்களுக்குச் சிங்களமும் சிங்கள மாணவர்களுக்குத் தமிழும் கட்டாய பாடமாக அமுல்நடத்தப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.

நம் நாட்டில் மட்டுமல்ல ஜேர்மனி, இந்தியா, நோர்வே போன்ற நாடுகளில் உள்ள பாடசாலைகளில் அவர்களுடைய தாய்மொழி மட்டுமன்றி அங்குள்ள மொழிகளில், மொழிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இரு மொழிகளாவது பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டுமென்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதுதவிர மேற்போந்த பல நாடுகளின் தொழிற்கூடங்கள், காரியாலயங்கள் போன்றவற்றில் எத்தனை மொழி அங்கு பயன்படுத்தப்படுகின்றதோ அத்தனை மொழிகளிலும் பெயர்ப் பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இவையெல்லாம் எதற்காக என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? இவை அங்கு வாழுகின்ற மக்கள் மத்தியில் இனவேறுபாடுகளோ பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வித்தியாசமோ பாரபட்சமோ எதுவுமின்றி அனைவரும் அந்த நாட்டின் சொந்தப் பிரசைகளாக கணிக்கப்படுகின்றன. இதனால் அங்கு பகையோ காழ்ப்புணர்வுகளோ தோன்றுவதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போகின்றது.

இவை தவிர யுனெஸ்கோ போன்ற வெளிநாட்டு அமைப்புக்களும் யுத்தத்தினால் பாதகப்பட்ட நாடுகளில் தமது அலுவலகங்களை அமைத்து அந்த நாட்டிற்கு அவசியமென தாம் கருதுகின்ற சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய பல சேவைகளைச் செய்துவருகின்றன. இந்த வகையில் சமாதானத்திற்கான நூல்களை அச்சிட்டு வெளியிட்டு வழங்குதல் இனங்களுக்கிடையே போட்டிகளை நடாத்துதல் கருத்தரங்குகளை மாணவர்களுக்கு மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் நடாத்துதல் போன்றன குறிப்பிடப்பட வேண்டிய அம்சங்களாகும்.

நம் நாட்டைப் பொறுத்த வரை சமாதானத்தை ஏற்படுத்துவதற்குப் பல மன்றங்கள் அமைத்து செய்யபடுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சேவையும் பணியும் உண்ணத்தமானவையாகவும். இம்மன்றத்தின் மூலம் சமாதானம் தொடர்பான போட்டிகள், சுற்றுலாக்கள், கலைநிகழ்வுகள் போன்ற பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற இனத்தவர்களோடு ஒட்டி உறவாடிப் பழகவும் தமது கருத்துக்களை மற்றையவர்களோடு பக்காந்து கொள்ளவும் பங்கு பற்றவும் நிகழ்வின் ஊடாக யுத்தத்தினால் தாமனுவித்த அனுபவிக்கின்ற துண்பங்கள் உணர்வுகள் என்பவற்றை வெளிப்படுத்தவும் சந்தர்ப்பம் ஏற்படுவதனால் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு போன்றன தோன்றுவதுடன் துவேச மன்பாங்குகள் அவர்களை விட்டுநீங்கவும் வழி ஏற்படுகின்றது.

தொகுத்து நோக்குமிடத்து உலகில் போர் நீங்கி மக்கள் சாந்தி சமாதானத்துடன் வாழ அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே” என்று பாரதியார் பாடியது போன்று பூமியில் மனிதன் தலைநிழிமாந்து வீறுநடை போட்டு வாழ யுத்தபீதி அவனைவிட்டு அகல வேண்டும். இதுவரை மனித வர்க்கம் அனுபவித்த கொடுமைகள் விலக வேண்டும். அதற்கு போர் என்று அரக்கன் அழிய வேண்டும்.

போரே நீ போ - இப்
 யூமிதனில் மனிதம் மனிதனாக
 வாழுப் போரே நீ போ
 சமாதான வெண்புறாவே - நீ
 சிறகடித்துப் பறந்துவா உன்
 நல்வரவைக்காண நிதம்
 ஏங்கியே தவிக்கிறது மாணிடம்.

புனிதமான இப்பூமிதனில் போர் முரசு ஒழிய அதற்கொரு சாவு மணி அடித்திடுவோம். மக்கள் காலமெலாம் மகிழ்வடனே காணிறிலங்கள் மனைவி மக்களுடன் களிப்புடன் வாழ்ந்திட உறுகியான ஒரு சமாதானம் மலரட்டும்.

வர்க் சமாதானம்

வளர்க அகன் பணி

வங்கதூர் அதன் போல் வந்தது அதன் புகழ் பாரினிலே.

நினைவு

தமிழ் வீழா 2001 இல் நடாத்தப்பட்ட சிறுக்கைப் போட்டியில் முதல்டம் பெற்ற சிறுக்கை.

ஆத்தும் நல்லிர்யன்.

எம்.எம்.நதீம்,
ஆசிரிய பயிலுனர்,
இருஞு தே.க.க.

"ஜேயே தெழு பொட்டாக் அல்லண்டகோ" கல்லூரி வாகனத்தின் சாரதி ஸலனை மாற்றினார். "ரோசாப் பூ சின்ன ரோசாப்பூ ஒ பேரே.. " என்ற பாடலின் இறுதி வரியை கேட்க முடிந்தது.

அடுத்த பாடலுக்காய் காத்திருந்த என் செவிகளுக்கு கிட்டிய அந்த "விசேட செய்தி" என்னை நிலை தடுமொற்ற வைத்தது. ஒரு முறை சொல்லி முடிந்த செய்தி மீண்டும் ஒரு முறை என ஆரம்பித்த போது காதைக் கூர்மைகொள்ளச் செய்தேன்.

ஒருவாறு நைவரிடம் சொல்லி வாகனத்தை நிறுத்தி தொலைபேசியில் வீட்டுடன் தொடர்பு கொண்டேன்.

மறுமுனையில் என் மச்சான் பேசினார்.

"உண்மைதான்"

"நீ விசயம் கேள்விப்பட்டதால்தான் சொல்லுன் நீ ஒன்னும் பயப்படாத வாழ்க்கையெண்டா எல்லாம் இருக்கத்தான் செய்யும் ஏதோவொன்றை சொல்வதற்காக பாடப்பிரவேசம் செய்கிறார் என்பதை என்னால் உணரமுடிந்தது. இன்னக்கி காலையிலேயே தூரத்திலதான் வெடி கேட்டிச்சி.

எட்டு முப்பது மணியிருக்கும் சத்தும் கிட்டக் கேட்டது மட்டுமில்ல செல்வீச்சுக்கள் இப்படி இதுவரை நம்மடை ஊர்ல அடிக்கல, அந்தமாதிரி அடி
சரி யாருக்கு காயம் யாரு மெளத்?"

நான் அவசரமாய்க் கேட்டேன்.

மச்சாளின் குரல் தனிந்து தளதளத்த குரலுடன் அது வந்து "உண்ட பிரண்ட் நஸ்ரித் கிறவுண்டுல விளையாடிக் கொண்டிருக்கிறான். தாறுமாறாய் வெடி புராக அவன் ஓடிருக்கான்.

"எப்படியோ தெரியா இவன் அந்த இடத்திலேயே... நதீம்... நதீம் என மறுமுனையிலிருந்து மச்சாளின் குரல் என் பெயரை உச்சரித்தது என்னால் உணர முடிந்தது. ஆனால் பேச முடியவில்லை. சென்ற ஞாயிற்றுக்கிழமை அவனைக் கடைசியாய் சந்தித்தபோது "இந்தக்காரை அந்த ... நீ சொன்ன பொடியனுக்கு கொடுடா". அவன் தந்த ஜனுாறு ரூபா இன்னும் என் கார்ச்சட்டையினுள் இருவரும் ஒன்றாக பழகிய காலங்களில் அவன் அடிக்கடி சொல்வான் "டேய் யாருக்கும் அளியாயம் செய்யக்கூடாதுடா வண்ணத்துப் பூச்சியை பிடித்து அழகு ரசிக்கும் காலம் இப்போது தாண்டா மறஞ்சு வருது".

தத்துவாரத்தமாக பேசுவது இன்னும் என் ஞாபகத்தில் வருகிறது ஒன்றாய் ஒ.எல் எடுத்து , ஏ.எல் எடுத்த காலம் வரை இருவரும் பிரிந்ததே இல்லை. பின்பு அவன் பல்கலைக்கழகம் நுழைய நான் எடுத்த காலம் வரை இருவரும் பிரிந்ததே இல்லை. குடும்பத்தின் முத்தவனான அவன் எல்லாப் பொறுப்புக்களிலும் கல்விக் கல்லூரி நுழைந்து விட்டேன். குடும்பத்தின் முத்தவனான அவன் எல்லாப் பொறுப்புக்களிலும் தலைமை தாங்கிடுவான். தனது தந்தை ஒரு கடையை நடத்தி அதிலிருந்து இவனுக்குக் கொடுக்கும் பண்ணத்தில் மிச்சப் படுத்தி எவ்வளவாயினும் சரி அதை என்னிடம் தந்து 'இவனுக்கு கொடு' என்றிடுவான். அப்போதெல்லாம் நான்

"டேய் நாமே ஏழை, அதற்குள் இன்னொருவனுக்கு உதவியா" என்று கேட்டால்.

"டேய் படிக்கிறவன் சுதந்திரமா, நிம்மதியோட படிக்கணும்டா. அந்த நிம்மதியும் ஆஹதலும் ஒரு ஏழைக்கு கிடைக்க இந்தப் பணம் ஒருதுளியிருந்ததில் அவன் அடையும் சந்தோசம் ஆக்ம திருப்திடா" ஏழைக்கு கிடைக்க இந்தப் பணம் ஒருதுளியிருந்ததில் அவன் அடையும் சந்தோசம் ஆக்ம திருப்திடா" ஏழைக்கு கிடைக்க இந்தப் பணம் ஒருதுளியிருந்ததில் அவன் அடையும் சந்தோசம் ஆக்ம திருப்திடா" ஏழைக்கு கிடைக்க இந்தப் பணம் ஒருதுளியிருந்ததில் அவன் அடையும் சந்தோசம் ஆக்ம திருப்திடா"

மறுமுறை நான் பேசுமாட்டேன். எவ்வளவு பிரச்சினைகளாடா எம்முரில், நாட்டில் எப்போடா நாம சுதந்திரமா நிம்மதியா கற்றித் திரிவது.
ஒலுவில் கெம்பஸ் போரண்டா எத்தன செக் பொய்ண்டா, இது எப்போடா இல்லாம்ப்போகும். வாணாம் ஒலுவில் கெம்பஸ் போரண்டா எத்தன செக் பொய்ண்டா, இது எப்போடா இல்லாம்ப்போகும். வாணாம் என்டு போகுதுடா" என குறைப்பட்டு கொள்வான் என்னிடம். என்னிடம் அவன் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் ஒரு விடயம் நாம எல்லாம் நடந்தே இந்தக் காட்டுக்குள்ளே சுதந்திரமா முயல்பிடித்து சோஞாக்கி சாப்பிட்டு நிம்மதியா நள்ளிரவில் வீதியால் ஒரு செக் பொயின்டும் இல்லாம் வரணும்.

26.10.2001 நூகுனு தேசியக் கல்விக் கல்லூரியில் இருந்து வவுனியா தேசிய கல்விக் கல்லூரிக்கு தமிழ் விழாவில் கலந்து கொள்வதற்காக நானும் எனது நண்பர்களும் விவரயாளர்களும் வந்து கொண்டிருக்கிறோம். இலக்கிய நெஞ்சங்களுக்கு இடுகின்ற ஆசிரியப் பயிற்சிப் பச்சையாக இந்தத்த தமிழ் விழா இடம் பெறுவதை இடு இனம் புரியாத இனபம் இதயத்திற்கு. சகல போட்டிகளுக்கும் ஆயத்தமாகிய கல்லூரி நண்பர்களோடு சிறு கதைக்காக "நான் நிதானத்துடனும், கருப் பொருளைக் கூர்ந்தும் சிறு கதை எழுதனும்" என பயிற்சி விரிவுரையாளர் சொன்னதை எடுத்து வைத்து பல முறை கூர்ந்தும் சிறு கதை எழுதனும்" என பயிற்சி விரிவுரையாளர் சொன்னதை எடுத்து வைத்து பல முறை பல சிறு கதைகளைக் கொண்டு வாய்க்கும் மூளைக்கும் வேலையை கொடுத்தேன். மனசெல்லாம் ஒரு விதமான பூரிப்பு. அனைவரையும் மின்சி நானே முதலிடம் என்ற சுய நல நம்பிக்கை என் அடி மனதில் பார்த்தது போதும் இனியாவது வாசிப்பதை நிறுத்துதா. வேனுக்குள் நண்பர்கள் நேற்று என்னை கிண்டல் செய்தது இன்னமும் அழுத்துகின்றது. கிண்டல் செய்தபோது கடைசியாய் நான் சிறு கதைப் புத்தகத்தில் பார்த்த கடைசி வரி இன்னமும் ஞாபகம் இருக்கிறது. பூமியிலே எங்கே விழப்போகிறோம் தெரியாது விடை பெறுகின்ற மழைத்துளி போல. அந்த வரியுடன் என் சுதந்திரமான உணர்வு பறியோனது. என் சுதந்திரமான கவாசம் எதையோ தாங்கி வந்தது. என் சுதந்திரமான ஆத்மா சுருங்கிக் கொண்டது ஏனெனில் அந்த சிறு கதை வரிகளுக்கும் விசேட செய்திக்கும் நிறையவே முற்றுப் புள்ளிகள். என் உயிரோடு உயிரான நண்பன் அந்த செய்திக்குள் அகப்பட்டுக் கொண்டான். இன்று அதிகாலை 8.30 மணியளவில் திருக்கோணமலை மாவட்டத்தில் முதூர் எனும் இடத்தில் மத்திய கல்லூரிக்கு அருகாமையில் உள்ள இராணுவத்தளத்துக்கும் புலிகளுக்கும் இடையில் இடம் பெற்ற துப்பாக்கிச் சமரில் சிறு குழந்தை ஒன்றும், பல்கலைக்கழக மாணவன் ஒருவனும் ஸ்தலத்திலேய மரணம் அடைந்துள்ளனர், மற்றும் பலருக்கு பெருங்காயம். அந்த பல்கலைக் கழக மாணவன் யார் என் நண்பன், உயிர் நண்பன். அவன் அங்கு மரணப்படுகிறியில், நான் இங்கு சிறு கதை எழுதுகிறேன்.

இன்று அதிகாலையில் என் வீட்டுக்கு தொலை பேசி பேசினேன். இன்று 10.00 மணிக்கு மையவாடிக்கு எடுத்துச் செல்கின்றார்கள். என் நண்பனது உடலை அங்கு ஒரு ஆத்மாவின் முற்றுப்புள்ளி. இங்கு ஒரு கதைக்கான முற்றுப்புள்ளி.

பனைமரத்தில்சிக்கிய பட்டம் போல என் மனது இப்போது படபட்டதுக் கொண்டு இருக்கிறது. அழுகை கண்களின் இமைக்கு வந்தும் துளிவிடாத தூறலாய் நிற்கிறது. ஆயத்தப்படுத்தியதும், அனைத்து முடிப்பதும் வேறு வேறு. சுதந்திரமாக சுற்றித்திரிந்த என் நண்பனின் கவாசக்காற்று நேற்றுடன் சுதந்திரத்திற்கு பிரியாவிடை கொடுத்து விட்டது. சுதந்திரத்திற்கான போர் இன்னமும் தொடர்கிறது. என் நண்பனின் சுதந்திரக் காற்றை பறித்து விட்டார்கள். ஆனால் அவனது அந்தக்காற்றே என் கதைக்கு இப்போது சுதந்திரம் தந்துவிட்டது.

என் நண்பன் போல எத்தனை ஜீவன்கள் இதுவரை பிரிந்திருக்கும் என்? என்ற வினாவுடன் எத்தனை உயிர்கள் மாண்டிருக்கும். இந்தப்பூமியில் எப்போது அந்த ஜீவன்களின் ஆத்மாவின் திருப்திக்காய் நாமெல்லாம் சுதந்திரமாய் கவாசிப்பது. ஒன்றுமட்டும் எனக்கு விளங்கியது. "பூமியிலே எங்கே விழப்போகின்றோம் என்று விடைபெற்றுச் செல்கின்ற மழைத்துளிக்கும்..". என் நண்பனுக்கும் பிரதிஷ்டமான தொடர்புண்டு.

முற்றும்

"நேற்று இக்கல்லூரிக்கு வருகின்ற போது கல்லூரி வாகனத்தில் கேட்ட அந்த வானொலிச் செய்தியுடன் நான் நிலைகுலைந்து தடுமோறி விட்டேன். என் நண்பனது இன்றைய அடக்கத்திற்காய் கல்லூரியை விட்டு விடு செல்கின்றேன்.. அவனது ஆத்மா ஈடேற்றும் பெற நீங்களும் பிரார்த்தியுங்கள்.) எனது வாழ்வில் இந்த சிறுகதையும் இந்த நாளும் மறக்கவே முடியாதது.....?"

தேசியக் கல்வி

இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக தமிழ் மொழிமுலமான கற்கை நெறிகளை குழுவின் சார்பாக நன்றி கூறுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

முதலில் இத்தகைய பெருமையிகு ஒரு விழாவை நடாத்த திட்டமிட்டு நடத்த முன்வந்து தமிழுக்கு அணிசேர்த்த எமது வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி திரு. செ.அழகரைத்தினம் அவர்களை நன்றியுடன் நோக்குகின்றேன். எமது பீடாதிபதியின் சிந்தனைக்கும் வேண்டுகோளுக்கும் மனமகிழ்ச்சியுடன் இசைவு தந்து இறுதிவரை ஒத்துழைத்த ஏனைய தேசிய கல்வியியற் கல்லூரிகளின் பீடாதிபதிகளுக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனரேன்.

என்றுமே எமது செயற்பாடுகளில் துணை நிற்கும் கல்வி உயர்கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. உடுவை எஸ். தில்லை நடராஜா, கல்வியியற் கல்லூரிகளின் பிரதிப் பணிப்பாளர் திருமதி. பு. இராமகிருஷ்ணா ஆகியோர் தமிழ்விழா தொடர்பாக எல்லா வகையிலும் அளித்த ஊக்கத்திற்கும் ஆசிக்கும் என்றும் நாம் நன்றி உடையவர்களே. எமது எல்லா முயற்சிகளுக்கும் தோணோடு தோன் நின்ற வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் உபபீடாதிபதிகள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், மனமகிழ்ச்சியடைகின்றேன்.

தமிழ்விழாவிற்கு மாணவர்களைப் பயிற்றுவித்து களமிறக்கி, விழா—ச் சிறப்பு முன் நின்ற தேசிய கல்வியியற் கல்லூரிகளின் பீடாதிபதிகள், உபபீடாதிபதிகள், விரிவுரையாளர்களுக்கும் பெருமையுடன் நன்றி தெரிவிக்கின்றேன். போட்டிகளில் பங்குகொண்டு அனைத்து விழாவும் சிறப்பு ஒத்துழைத்த எம்யினிய தேசிய கல்வியியற் கல்லூரிகளின் ஆசிரிய பயிலுனர்களுக்கும் மனநிறைவான நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

அடுத்து விழாவைத் திறும்பட நடாத்துவதற்குச் சிரமதானங்கள், வெளிக்கள் வேலைகள், அலங்கரிப்புச் செயற்பாடுகள் என்பவற்றின் ஊடாக ஒத்துழைத்த வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கு என்றும் என் நன்றிகள் உரித்தாகட்டும். அடுத்து விழா சிறப்பு, எங்களோடு பல்வேறு வழிகளிலும் நின்று ஒத்துழைத்த வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் பதிவாளர், கல்வி சாரா உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்

குறிப்பாக இத்தமிழ்விழாவுக்கான நிதி வசதிகளை ஒதுக்கி உதவிய TETD செயற்றிட்டப் பணிப்பாளர், கல்வியியற் கல்லூரிகளின் பிரதம ஆணையாளர், கல்வி உயர்கல்வி அமைச்சின் செயலாளர், பிரதம கணக்காளர் ஆகியோருக்கும் இதயங்கணிந்த நன்றிகள் ஏராளம். மேலும் எங்களது தமிழ்விழா சிறப்பு நிதியாகவும், பொருளாகவும் உதவிய திரு.ந. சேனாத்ரிராசா, (தலைவர் வவுனியா பலநோக்கு கூட்டுறவு சங்கம்) அவர்க்கும், சிட்டி ஏஜன்சி திரு. சபாநாதன் அவர்க்கும், சிவசக்தி எல்ரோஸ் உரிமையாளர், சேவா லங்கா நிறுவன இயக்குனர், அதிகாரிகள் ஆகியோருக்கும், அத்தோடு விசேஷமாக எமது தேவையுணர்ந்து நீர் விநியோகம், பொருநுதவிகள் செய்துதவிய வவுனியா அரசாங்க அதிபர் திரு. க. கணேஸ் அவர்க்கும், திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கேதீஸ்வரன் அவர்க்கும், கணக்காளர் திரு. அ. பாலகுமார் அவர்க்கும் எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

மேலும் விழா மலரை அழகுற வடிவமைத்த மலர்க்குழுவுக்கும், ஆசிரியபயிலுனர்களுக்கும், அவர்சார்ந்த ஊழியர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்.

நிறைவாக போட்டிகளில் நடுவர்களாகக் கலந்து சிறப்பித்த பெரியோர்களுக்கும் நீண்ட தூரப் பயணம் செய்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கும், கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். நன்றி.

திரு.த. இன்பதேவராஜா
உப பீடாதிபதி,
வவுனியா தே.க.க.
28.10.2001



தமிழ்த் தாய் வாழ்த்து

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழிய வே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண் மொழி வாழிய வே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசை கொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழிய வே!

குழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஒங்கத்
துலங்குக வையக மே!

தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ் நா டே!

வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழ் மொழி!
வாழ்க தமிழ் மொழி யே!

வானம் அறிந்த தனைத்து அறிந்து
வளர் மொழி வாழிய வே!

- மகாகவி பாரதியார் -